

யാർക്കരു അന്തര്വാ


[മുസ്ലൂം ഉരൈയുമ്]



നാലാചിരിയർ^{ഡാക്ടറ്}
ക. കമ്പളിപ്പിൻഞ്ചാ.

ഉരൈയാചിരിയർ^{ഡാക്ടറ്}
വ. ചിവരാചചിന്കമ്.

02-04-2006



யാർക്കരു അന്തര്വാർ

[മൂലമുമ്പ് ഉത്തരയുമ്]

നൂലാചിറിയർ^r
ക. കമ്പനിപ്പിൻസൺ

ഉത്തരയാചിറിയർ^r
വ. ശിവരാജാചിന്ദ്രകമ്മ

முதற் பதிப்பு	-	2006
பெறுமதி	-	147.50
நூற்பெயர்	-	யார்க்கரு அந்தாதி
பக்கங்கள்	-	105
பதிப்புரிமை	-	யார்க்கரு விநாயகராலய முதலாம் உற்சப சபை, கரவெட்டி கிழக்கு, இலங்கை.
அச்சுப்பதிப்பு	-	கலைமகள் ஒவ்செற் பதிப்பகம், திகிரி, புலோலி கிழக்கு, பருத்தித்துறை.

யാർക്കു മന്ത്രാർ

[മുലമുമ് ഉരയുമ്]

നൂലാചിറിയർ^{റേഖ}
ക. ക്രൈസ്തവപിൻഡാ

ഉരയാചിറിയർ^{റേഖ}
വ. ചിവരാചചിന്കമ്പ്

முதற் பதிப்பு	-	2006
பெறுமதி	-	147.50
நூற்பெயர்	-	யார்க்கரு அந்தாதி
பக்கங்கள்	-	105
பதிப்புரிமை	-	யார்க்கரு விநாயகராலய முதலாம் உற்சப சபை, கரவெட்டி கிழக்கு, இலங்கை.
அச்சுப்பதிப்பு	-	கலைமகள் ஓவ்செற் பதிப்பகம், திகிரி, புலோலி கிழக்கு, பருத்தித்துறை.



பதிப்புரை

யார்க்கரு விநாயகராலய முதலாம் உற்சவ சபையினர் தமது வரவு நிதியில் தேறிய நிதியை ஆலயப்பணிக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்ற அவாவில் இருந்த தருணத்தே, எம்பெருமான் மீது யாக்கப்பெற்ற ஒர் அந்தாதியை வெளியீடு செய்வதற்கெனக் கிடைத்த வாய்ப்பு மகாபாக்கியம் என்றே கூறவேண்டும்.

எம்பெருமான் மீது இயன்ற பிரபந்தம் ஏதும் இல்லையே என்ற நெடுநாள் ஆதங்கம் இன்று நிறைவேறுவது எம் ஊருக்கு ஒரு நற்சகுனம் என்பதில் நாம் திண்ணமாயுள்ளோம். இவ் அந்தாதியை யாத்தவரும் இதற்கு உரை செய்தவரும் யார்க்கருப்பதி குழ் மைந்தர்களாக உள்ளமை கருத்திற் கொள்ளவேண்டிய ஒரு சிறப்பம் சமாகும். இதை யாத்த, அருந்தமிழ்ப் பண்டிதர், சிலேடைக்கவி இரத்தினம் கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களும், இதற்கு நன்றே உரை செய்த செந்தமிழ்ச் செம்மல் பிள்ளைக்கவி, வல்லிபுரம் சிவராசசிங்கம் அவர்களும் தமிழ்மரபைப் பேணுவதிலும் பாண்டித்தியத்திலும் நாவலர் வழியிலும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை வழியிலும் நிற்போராவர். நூலாசிரியரின் பிறிதொரு உரை நூலாம் “கோணமலை அந்தாதி” க்கு அணிந்துரை வழங்கிய பண்டிதமணி அவர்கள் நூலாசிரியருக்கும் உரையாசிரியருக்கும் “இரட்டையர் எனக் கெளரவப் பட்டம் வழங்கியமையிலிருந்தும் இவர்களிருவர்தம் புலமையையுணரலாம் இவ்வகையில் இவ் அந்தாதி இன்னும் ஒருபடி சிறந்து நிற்கின்றது. இவையாவும் விநாயகப்பெருமான் திருவருளென்றே நாம் கொள்கின்றோம்.

ஒர் இதைத்திற்கு அதன் மொழியும், சமயமும் இரு விழிகள் போன்றவை. சமய வளர்ச்சியில் கோயிற் பணிகளை முன்னெடுக்கும் நாம் “யார்க்கரு அந்தாதி” எனும் இந்நூலை வெளியீடுவதன்

மூலம் எம் மொழியாகிய தமிழை அதன் தொன்மை மரபு மாறாது வளர்க்கின்றோம் என்பதிற் பெருமை கொள்கின்றோம்.

ஆதலின் யார்க்கருப் பதிசார் எமது சமயப்பணி மேலோங்க இந்நாற் படைப்பு மூலம் துணையாக விளங்கும் பண்டிதர் கணபதிப்பிள்ளை, பிள்ளைக்கவி சிவராசசிங்கம் ஆகிய சான்றோர் மேலும் இது போன்ற பல ஆக்கங்களைப் படைத்தற்கு நீண்ட ஆயுளையும், தேகாரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென சித்திவிநாயகர் சேவடிகளைச் சேவிக்கின்றோம். அத்துடன் இந்நாலை வெளியிட எமக்கு வாய்ப்பு அளித்த நூலாசிரியருக்கு மனமார் ந் த நன் றியைத் தொரிவித் துக் கொள் வதில் மகிழ்வடைகின்றோம்.

இந்நாலைத் திறம்பட அச்சிட்டுத்தந்த கலைமகள் ஓவ்செற் பதிப்பகத்திற்கும் எமது நன்றி உரித்தாகுக.

சுபம்

இவை

ஆலய முதலாம் உற்சவ சபை சார்பில்

02-04-2006

சு. சிவகுமார்

புலவர் ம. பார்வதிநாதசீவம்

அவர்கள் வழங்கிய

அண்ண்துறை

தெய்வத்தின் நெறிநிற்றல் தீந்தமிழக்குத் தொண்டுசெய்தல்
செக்கத்தேர்க் கெல்லாம்

உய்வதற்கு நெறிகாட்டல் உதவிடுதல் எஹமிவற்றை
உள்ளதிற் கெண்ட

சைவத்தொல் குடிப்பிற்குத் தனைபதிப்பின் களைக்கவிஞர்
கவிஷதை நாலாம்

தெய்வத்தின் அருள்காட்டும் யார்க்கருவந் தாதிதந்தார்
சிறந்தேர் போற்ற

பண்டுவரு சுவைமேயும் இலக்கியங்கள் பலபடித்தார்
அதனால் என்றும்

கண்டுகிர தமிழழுதிற் சிறந்துறின்றார்: கவிஷதயும் கை
வருதல் பெற்றார்

தொண்டுபுரி சிந்தையரை இலக்கியச்செம் மல்லிவரே
என்னாம் பேற்றிக்

கொண்டுவத்தல் நமக்கில்லாம் பெருமைத்தரும்: அதுபயனும்
இரும் தானே.

செற்கவையால் உட்பொருளால் அணிந்லனால் தொடைநயத்தால்
கழ்ந்த பூக்கும்

கற்பனையால் கற்போரைக் கவர்கின்ற யார்க்கருவந்
தாதி தந்த

நற்பணியைப் பேற்றிடுவோம் சிவராஜ சிங்கமணி
நல்கி நின்ற

அற்புதமாம் அற்யுவகளை உரைப்பணியை அகமதிழ்ந்து
பேற்று வோமே.

அணிந்துரை

கரவெட்டியை வதிவிடங் கொண்ட திரு.க. கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களின் பக்தி உணர்வின் பதிவாகவும் நுண்மானுமை புலத்தின் வெளிப்பாடாகவும் வெளிவரும் யார்க்கரு அந்தாதியைக் கண் னுற் றேன். என் நினைவுகள் ஏறக் குறைய ஜீந் து நூற்றாண்குக்கும் முந்திய காலப்பகுதிக்குத் தாவிச் சென்று சஞ்சிக்கத் தொடங்கின. இப்படியான கவித்துவத்தை இன்றைய தலைமுறையிடம் காணவே முடியாது. ஈழத்திலே 19 ஆம் நூண்றாண்டின் நடுக்காலியான இத்தகைய சில அந்தாதிகள் வெளிவந்துள்ளன. நீண்டகால இடைவெளிக்குப்பின் மீண்டுமொரு திரிபந்தாதியை ஈழத்து இலக்கிய உலகம் சந்திக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இத்தகைய திரிபந்தாதியை இயற்றுவோரும் கற்போரும், கற்பிப்போரும் அருகியே காணப்படுகின்றனர்.

உயர் திரு. க. கணபதிப் பிள்ளை அவர்கள் என் இளமைக்கால ஆசிரியர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற ஆண்றோர் வாக்குக்குச் சான்றானவர். வாழ்வும் புலமையும் என்றும் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற கருத்து நிலையைக் கொண்டு வாழ்ந்து வருபவர். தமது முன் னோர்களை வழிகாட்டிகளை ஆசிரியர்களை மதித்துப்போற்றித் துதித்துப் பாராட்டும் உயர் பண்பு உடையவர்.

இவர் எங்கள் தாய்வழிப் பேரனார் ‘சட்டம்பியாரப்பா’ என்று நாங்கள் பயபக்தியிடன் அழைக்கும் சிவத்திரு. க. சிற்றம்பல உபாத் தியாயரிடம் வரன் முறையாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றுத் தேறியவர். சட்டம்பியாரப்பாவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரிய மாணக்கணாக இருந்ததை நான் என் இளவுயதில் கண்டிருக்கின்றேன். நாவலரின் ஞானபரம்பரையிலே வந் த கரவெட்டிக் கார் த் திகேசபிள்ளை அவர்களுக்கு மகன்முறையினரான க.சிற்றம்பல உபாத்தியாயருக்கு மாணவனாகத்

திகழும் கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் நாவலரின் ஞானபரம்பரைச் சுடராக இன்று நம்மிடையே வாழ்கின்றார் என்பது நமக்குப் பெருமை தருவதே.

யார்க்கரு விநாயகரைப் பிள்ளைப் பருவம் முதல் வழிபட்டு வருகின்ற இந்நூலாசிரியர் அவன் அருளிலே தோய்ந்து இந்த அந்தாதியைப் பாடியுள்ளார். யார்க்கரு விநாயகர் மீது எங்கள் சட்டம்பியாரப்பாவும் ஓர் அந்தாதி பாடி அது பூர்த்தி ஆகாமல் இருந்ததாகவும் அவ்வென்னம் ஈடுறைவில்லை யென்றும் இந்நூலாசிரியர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந் நிலையில் தம் குருநாதரின் எண்ணத்தினை ஈடுறைற்றும் குருதட்சணையாகவும் இவர் இவ் அந்தாதியைப் பாடியிருக்கலாம் என்பது என் முடிபு.

யார்க்கரு விநாயகர் மீது எங்கள் தந்தைவழிப் பேரனார் உயர்திரு. க. பொன்னம்பல உபாத்தியாயர் அவர்கள் திருவிரட்டை மணிமாலை, ஊஞ்சல் முதலியனவற்றைப் பாடியுள்ளார். நாமறிந்த வரையில் யார்க்கருவான் மீது பாடப் பட்ட முதல் அந்தாதி என்ற பெருமை இந்த நூலுக்கே உண்டு. ஆசியருக் கேட்கிய புலமைத்திறத்தினாலே இது திரிபந்தாதி யாகவே அமைந்துவிட்டது. விநாயகப் பெருமானின் அருட்டிறத் தையும் இத்திருப்பதி அமைந்திருக்கும் சூழலையும் படிப்பவர் மனக்கண்முன் கொண்டுவரும் இவ்வந்தாதியைப் பொருஞ் ணர்ந்து படிப்போர் எம் பெருமானின் திருவருட்கடாட்சத்திற்கு உட்படுவர் என்பதில் ஜெயமில்லை.

“என் அப்பன் ஆகும் புரி நூலன் ஏரம்பன் என்கிதயம் மன் அப்பன் ஆகு அப்பன்: வன் தானம் ஆர் யார்க்கருவில்வந்த பொன் அப்பன் ஆதி புகர் முகத்தோன் கதை போற்றல் அன்றி சின்ன பல் நாகர் சிறுகதை கேட்கில் என் செவிக்கே.

என்பது அவர்தந்த பாடல்களில் ஒன்று. யார்க்கருவானின் திருவருட்சிறப்பினை இந்நூலாசிரியர் உணர்ந்த - உணர்ந்து மாற்றைப் புலப்படுத்தும் ‘பதச்சோறாக இச் செய்யுளைச் சுட்டிக் காட்டினோம். இவ்வாரே இறுக்கமும் தனித்துவமும் மிக்கதாக விளங்க இவ்வந்தாதியைப் பாடியுள்ளார் எங்கள் ஆசிரியர்.

இப்பாட்டில் வந்த ஏரம்பன் என்னும் சொல் ஆசிரியரின் குடும்பத்தையே என்னினைவுத்திரையில் தோற்றுவித்துவிட்டது. அக்காலத்தில் கரவெட்டி கிழக்கில் ஏரம்பர் வீடு பிரபல்யமானது. ஏரம்பர் இவருக்குப் பேரனார். இவர் தந்தையார் கந்தையர். அவருமே நல்ல தமிழ்ப்புலமையுடையவர். எங்கள் பேரனார் சிற்றம்பல உபாத்தியாயருடன் இவர் தந்தையார் புராண இதிகாச சல்லாபம் செய்வதை நான் இளமையிற் கண்டிருக்கின்றேன். எனவே இந்நூலாசிரியர் ‘கல்லாமற் பாகம் படும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகின்றார் எனலாம்.

இந்நூலாசிரியரது மேதா விலாசத்தைப் புலப்படுத்தப் பல ஆக்கங்கள் உள்ளன. இவரது ‘தச்சைச் சிலேடை வெண்பா’ எம்மை நாயக்க மன்னர்கள் காலத்திற்கு அழைத்துச் செல்லும். இவரது கந்தபுராண யுத்த காண்ட உரை, கோணேசர் அந்தாதி உரை என்பனவும் பிறவும் பண்டைய உரையாசிரியர்களை நினைவுபடுத்தும். “தோன்றிற் புக்களாடு தோன்றுக அஃதிலார் தோன்றவில் தோன்றாமை நன்று” என்னும் குறஞக்குரிய பரிமேலழகர் உரையை மறுத்துப் பதிலாக இவர் கண்ட புத்துரை யாவரையும் சிந்திக்க வைக்கும். மணிவாசகர் பற்றி இவர் செய்திருக்கும் ஆய்வு (இன்னும் அச்சேறவில்லை) ஆய்வுப் புலத்தில் ஆழத்தடம் பதித்த பூரணலிங்கம்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், வையாபுரிப்பிள்ளை, மறைமலையடிகள் முதலா ணோருடன் இணைத்து இவரைப் பார்க்க வைக்கும். மேலும் பணிடிதமணி அவர்கள் வழங்கிய சிலேடைக்கவிரத்தினம் என்னும் விருதுக்கும் உரியவர் இவரே. அவர்ன்றி ‘செந்தமிழ்ச் செல்வர்’ எனத் திருமுருகக்கிருபானந்தவாரி யார் சுவாமிகளும் ‘சிலேடைப்புலவன்’ என இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்தையா அவர்களும் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தமையும் ஆசிரியரின் சிறப்பை மேலும் வெளிப்படுத்துவனவே.

இந்நூலாசிரியர் இசைப்புலமை மிக்கவர். ஓவியக்கலை யும் நன்கு கைவரப் பெற்றவர். எந்தப் பாடத்தையும் நன்கு கற்பிக்கும்

ஆழஞ்சை மிக்கவர். சுருக்கமாகச் சொல்வதனால் பல்பரிமாண ஆழஞ்சை மிக்க நல்லாசிரியரே. நல்லாசிரியர் உள்ளத்தில் இருந்து நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும் என்பதற்கு இவ்வந்தாதி தக்க சான்றாகும்.

யார்க்கரு அந்தாதிக்கு உரைவிற்பன்னர், பிள்ளைக்கவி வ. சிவராஜசிங்கம் அவர்கள் உரையெழுதியுள்ளார்கள். இவர் இந் நூலாசிரியருக்குச் சகோதர முறை பூண்டவர். தமிழிலும் ஆங்கிலத் திலும் ஆழந்தகன்ற புலமையுடையவர். அற்புதமான மரபுக் கவிஞர். மிகுதியான ஊஞ்சற் பதிகங்களைப் பாடிய பெருமைக்குரியவர். இவர் இயற்றிய நயினை நாகபூஷணி அம்மை பிள்ளைத்தமிழ், ஈழத்துப் பிள்ளைத்தமிழுப் பிரபந்த வரலாற்றிலே சிறப்பிடத்தினைப் பெறுவது. இவரும் கந்தபுராணம் குரபன்மன் வதைப்படலத்திற்குச் சிறப்பானதோர் உரையெழுதி ஈழத்து உரையாசிரிய மரபிலே தடம்பதித்துள்ளனர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் உரைவிற்பன்னர் ‘பிள்ளைக் கவி’ என்னும் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர். உயர் திரு க. கணபதிப்பிள்ளை அவர்களின் நூல்களுக்கு உரையெழுதும் தகுதிப்பாடு இவருக்கே உண்டு. இவரின் உரைச்சிறப்பினை இந்நூலிலே தெளிவாகக் காணலாம். மேலும் இவர் இன்று கோவையாசிரியராகவும் விளங்குவது நமக்குப் புதுவிருந்தாகும்.

யார்க்கரு அந்தாதியினாடு மீண்டும் தமது புலமை வளத் தினைப் பதிவு செய்த உயர் திரு. க. கணபதிப்பிள்ளை ஆசிரியரையும் இதற்கு உரைகண்ட பிள்ளைக்கவி உயர்திரு. வ. சிவராஜசிங்கம் அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். இவர்களது பணிகள் தொடர எல்லாம் வல்ல யார்க்கருவான் அருள்பாலிப்பாராக.

‘தொன்மை மறவேல்’

பேராசிரியர் கலாநிதி
ஸஸ். சென்னிக்கராஜா
தலைவர்
தமிழ்த்துறை-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அணிந்துரை

‘யார்க்கரு அந்தாதி’ எனப்படும் இத்தமிழ் மாலை யார்க்கரு விநாயகப்பெருமான் மேல் அப்பெருமானை உபாசனா மூர்த்தியாகக் கொண்டுள்ள சிலேடைக்கவிரதனம் திரு. க. கணபதிப்பிள்ளை அவர்களாற் பாடப்பட்டது. இதற்கு உரைகண்டவர் உரைவிற்பனர் கலைப்பட்டதாரி (சிறப்பு) திரு. வ. சிவராசசிங்கம் அவர்கள். நூலாசிரியரும் உரையாசிரியரும் நெருங்கிய உறவு முறை பூண்டவர் கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ‘பட்டங்கள்’ இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் இவர்களுக்கு வழங்கப் பட்டவை. கரவைத் தச்சைச் சிந்தாமணி விநாயகப்பெருமான் மேல் இந் நூலாசிரியர் பாடிய ‘தச்சைச் சிலேடைவெண்பா’ என்னும் நூலுக்கு பண்டிதமணி அவர்களால் வழங்கப் பட்ட அணிந்துரையிலிருந்து அறியப்படும் செய்தி இது. இவ்வுண்மையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது என்பது மிகையன்று.

வரன்முறையான தமிழ்ப்பயிற்சி, இறுக்கமான கைவெந்தி திருநெறிய தமிழாகிய திருமுறைத் தமிழில் தோய்ந்த உள்ளம். இறையருளாற் கிடைக்கப்பெற்ற அருங்கொடையாகிய கவித்துவமாண்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள நூலாசிரியரின் ஆக்கம் அந்புதமான அந்தாதித் தொடையாக மலர்ந்துள்ளது.

விநாயகப்பெருமான் சிவத்தின் வேறாகாத முழுமுதற் பொருள் சடசித்துப் பிரபஞ்சங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்தும் அவற்றின் மேலாயும் விளங்கும் பரம்பொருள் என்ற கருத்து இந்நூலில் அழுத்தந் திருத்தமாகப் பல இடங்களிற் சொல்லப்பட்டுள்ளது. (பா.இ.2, 3, 27, 28, 37, 100) மேற் கூடப்பட்ட பாடல்கள் சில உதாரணங்களே.

நமது பிரமாண நூல்களாகிய திருமுறைகளின் சொற்களை யும் அடிகளையும் ஆசிரியர் பொன்னே போற்பேணித் தமது

கவிதைகளில் அமைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உயிராவணம் நின்பதும் வைத்தனன் (71) என்பது ‘உயிராவணம் இருந்து உற்று நோக்கி’ எனவரும் அப்பர் திருத்தாண்டகத்தை நினைவுபடுத்தும். வணங்கத்தலையும் வழுத்த நல்வாயும் (77) என்பது வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து’ எனவரும் திருவாசகத்தை எண்ண வைக்கிறது.

ஆசிரியர் தமது உபாசனா மூர்த்தியைத் தமக்குத் தனித்துணையாகக் கொண்டு வேண்டிப்பாடும் பாக்கள் பல. ‘சாதாரணன் கருச் சாடுவெதன்று கொல் சாற்றுதியே (07), என்று உதரம் புகுந்தேன் அன்றுதொட்டு இந்த நாள்வரையும் நின்று தரங்கும் எனக்கு அருளாதது என (19). என வினாவுவதும் என்னப்பன், என் இதயம் மன் அப்பன், யார்க்கருவில் வந்த பொன்னப்பன் (11) என்று நெருக்கம் மிக்க ஆராமமயோடும் பேசி தெளிவு பெறும் வழியை நான் உன் அருளால் தெரிந்து கொண்டேன் என் பதும், மனமுருகி உருஞ்தற்கு (அங் கப்பிரதட்சனம் செய்வதற்கு)ப் பெருவீதி உண்டு (63) என்று விண்ணப்பம் செய்வதும் கற்போர் உள்ளத்தை உருக்கும் கவிமனிகள்.

தான் பெற்ற இன்பத்தை - அதனைப் பெறும் வழியை அன்பர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்த அருமையான பாடல்களும்பல. ‘யார்க்கருத் திருக்கோயில் எது’ அங்கு வீற்றிருக்கும் பெருமானுக்குச் செய்யக்கூடிய தொண்டு எது, என்று வினாவுங்கள். பதைப்பதைத்துருகித் திருவீதியில் புரஞ்கள் (02) அவனது திருநாமங்களைச் சொல்லுங்கள் (04) யார்க்கருத் திருக்கோயிலுக்கு வந்து நீர்நிலைகளில் நீராடுங்கள், திருமுறைகளைப் பண்ணோடு பாடுங்கள், கண்ணீர் சொரிந்து பிரதட்சனம் செய்யுங்கள் (44) அவன் தொண்டுகளைச் செய்யுங்கள். வேறு கருமங்களைச் செய்யாதீர் (56) என உடன்பாட்டு முறையாலும்,

யார்க்கரு கற்பக உன்கிருவடித் தாமரைகளை மற்பவர்கள் இம்மையிலும் பொருளின்றி மறுமையிலும் உய்ய மாட்டார்களே (06) யார் க்கருப் பெருமான் தரும் அருட்செல் வத்தைப் பெறவிரும்பாதார் ஆழ்ந்தகத் தழுந்துவர். (15) என்று எதிர்மறை முறையாலும் பல இடங்களில் ஆற்றுப்படுத்துகின்றார் ஆசிரியர்.

தமிழுக்கே தனிச்சிறப்புத் தரும் அகத்துறை சார்ந்த அருமையான பாடல்களையும் கொண்டுள்ளது இவ்வந்தாதி. தலைவி மாலையம் பொழுதில் மயங்குகின்றாள். திருவருள் வழங்குவையோ என்று செவிலி வேண்டுதல் செய்கிறாள் (74) தலைவி எனது ஆன்மநாயகருக்கு என் நிலையை உரைப்பையோ என்று வண்டினைத் தூது விடுகிறாள். இவை அகத்துறைக்குரிய சில எடுத்துக் காட்டுகள்.

விநாயகப் பெருமானைத் தாங்கும் வாகனமாகிய மூலிகைத்தை விளித்து ‘சிற்றெலியே’ பரம்பொருளாகிய பெருமானைத் தாங்குவதற்கு நீ முன்புசெய்த தவத்தின் பெருமையை நமக்குச் சொல் என்று கேட்பதும் (12) முத்தமிழத் தாயாகிய ஒளவைமுதாட்டி குதிரையேறிச் செல்லாமலும் இரண்டு கால்களை யும் நிலத்திற் பதித்து நடக்காமலும் திருக்கைலைமலையை அடைய என்ன தவம் செய்தனள் என்று யார்க்கருப் பெருமானையே கேட்பதும் (90) அடியார் பெருமக்களது பெரும்பக்குவ நிலையைச் சிந்திக்க வைப்ப தோட மையாது நூலாசிரியரின் அன்பின் தரத்தையும் கூட்டி நிற்கின்றன.

பாடல்கள் தம் சிந்தனையின் அடிப்படையிலேயே இலகுவாகப் பொருள் கொள்ளப்படல் வேண்டும் என்ற பெருநோக்கில் நூலாசிரியர் தாமே அவற்றைச் சந்தி பிரித்து எழுதியுள்ளார். கற்போர்க்கு இது பேருதவியாக இருக்கும்.

மிக இறுக்கமான நடையிலே பாக்கள் அமைந்திருந்தாலும் சாதாரண பிரதேசவழக்குகளையும் ஆங்காங்கே சுவைபடப் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். குந்து - அமர்ந்திரு (33) உறுக்கை - அதட்டுதல் (40) கவடு - அடி (45) என்பன சில எடுத்துக்காட்டுகள்.

கவிதையிலே ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்பது இலகுவான செயலன்று. இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் உள்ளத்தை நன்குணர்ந்தவர். அவருக்குள்ள நெருங்கிய உறவு காரணமாகவும் தாமே சிறந்த கவிஞராக இருப்பதாலும் திருமுறை கள் இதிகாச புராணங்கள் ஆகியவற்றிலுள்ள தேர்ச்சியினாலும் அருமையான உரையை அவர் ஆக்கித் தந்துள்ளார். விசேஷமாக விளக்கக் குறிப்புகளில் அவர் தரும் அருமையான விளக்கங்கள் நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவனவாக அமைவதோடு கற்பவர்களுக்கும் சுவையளிக்கும் என்பதில் ஜூயம்

இல்லை. விநாயகப் பெருமானது ‘திருவடிகள் பாதலந்தாவின்’ (95) என்று ஆசிரியர் கூற, உரையாசிரியர் திருவடிகள் பாதலம் தாவின எனவே சோதிமுடி மேலுலகம் தாவியது என்பது அருத்தாபத்தி என விளக்கங் தந்திருப்பது நூலாசிரியரின் குறிப்பை வெளிப்படுத்துவதோட்டமையாது “எங்கள் பெருமான் பாதமிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால், சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை” என்ற திருவாசக அடிகளை நினைவு செய்ய வைப்பதும் இலக்கிய விருந்தாகும். இவ்வாறே சம் பந் தப் பிரான் (17) அருணகிரிநாத சுவாமிகள் (26) கச் சியப் பமாமுனிவர் (61) ஆதியாம் அருளாளர் களது வாக்குகளையும் அடியார் வரலாறுகளையும் (35, 47, 90) பொருத்த மான இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார் உரையாசிரியர்.

விநாயகப்பெருமானாகிய களிறு யார்க்கருத்தலத்தில் வந்து பினிற்றொலி செய்ய எனது ஐம்புலக்குரங்குகள் அஞ்சி ஒடுங்கின (53) என்ற கருத்தமைந்த அரியபாடலுக்கு விளக்கவுரை தரும்போது ‘விநாயகர் களிறாகவே புலன்கள் குரங்குகள் ஆயின்’ என்பதும் பதிகள்பலவாகவே விநாயகரின் சர்வ வியாபகமும் புலனாயிற்று. (20) என்பதும் மறுமை அன்பு வேண்டவே இம்மை அன்பும் ஆசிரி யரிடத்தில் உண்டு என்பதும் போலும் விளக்கக் குறிப்புகள் உரையா சிரியரின் நுண்மாண் நுழைபுலங்களே.

இந்த வகையால் இந்நால் இயற்கை அழகு செறிந்த யார்க்கருப் பெரும்பதியையும் அங்கே வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயகப்பெருமான் அடியார்களுக்குச் செய்தருஞும் கருணையில் பெருமையையும் சைவ உலகுக்கு என்றும் அறிவித்து நிற்கும் என்பதில் ஜயமில்லை. அதனால் இதனைக் கற்பவர் யாவரும் நூலாசிரியரையும் உரையாசிரியரையும் பற்றி எண்ணும்போது இத்தகைய புலமையோர் வாழ்கின்ற காலத்தில் நாழும் வாழ்கின்றோம் என்ற மகிழ்ச்சியையும் இறுமாப்பையும் அடைவர் என்பது உறுதி. எனவே அவர்கள் இருவரும் மேலும் நீண்ட காலம் வாழ்ந்து இத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டுமென யார்க்கரு விநாயகப்பெரு மானைப் பிரார்த்திப்போமாக.

ச. விநாயகமுர்த்தி

ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஆங்கில போதனாசிரியர் யாழ் - பல்கலைக்கழகம்.

உரையாசிரியர் முன்வரை

நந்தாரும் செஞ்சாலி நல்வயல்கள் சூழ்க்ரவை வந்தாரும் யார்க்கருவந் தாதிக்குச் - சந்தவுரை சித்தி விநாயகர்தாள் சென்னியிலே பூசித்து வைத்து வணங்க வரும்.

‘என்றுமுள செந்தமிழ்’ சாவா மூவாத் தன்னியல் வாய்ந்தது. செந்தமிழ் அணங்கினை அலங்கரிக்கவெனத் தொண்ணாற்றாறு வகையான அணிகலன்களைப் ‘பிரபந்தம்’ என்னும் பேரில் உருவாக்கினர் செஞ்சோற் கவிஞர்களான சொற்கம்மியர். பிரபந்த மாவது சிற்றிலக்கியம். 96 வகைச்சிற்றிலக்கியங்களில் ஒன்று அந்தாதி. ஒரு பாடலின் இறுதியடியின் கடைசிச்சீர் அல்லது அசையாகிய அந்தம் அடுத்த பாடலின் ஆதியாக வரப்பெறுவது அந்தாதி. யார்க்கரு விநாயகர் மீது ஆசிரியர் பாடிச் சூட்டிய பாமாலை அந்தாதி வகையில் அமைந்ததே. இசைக்கு இசைபவன் இறைவன். ‘பாட்டுக்குருகும் தமிழ்ச் சொக்கர்’ என்பது குமரகுருபரர் வாய்மலர்த்தேன்.

தமிழ் மொழியில் காலத்தால் முந்தியது காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி. இது வெண்பாவாலியன்றது. இதனையடுத்து என்னத்தக்கவை முதலாழ்வார்கள் செய்த வெண்பா அந்தாதிகளும் சட்கோபர் செய்த ஆயிரம் பாடல்கள் பொதிந்துள்ள திருவாய்மொழியுமாம். எனினும் தமிழ் இலக்கியப் பரப்பில் வெகு பிரசித்தமானது துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழங்குடியில் அந்தாதியாகும். இலங்கையில் தோன்றிய அந்தாதிகளில் பெரிதும் போற்றிப் பயிலப்படுபவை நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரின் படைப்புகளான கல்வனை அந்தாதியும் மறைசை அந்தாதியுமாம்.

இனி அந்தாதியும் பல திறப்படும். அவை திரிபந்தாதி, யமக அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி எனவரும். அடிதோறும் வரும்

முதற் சீரோ இருசீரோ ஒரே மாதிரியமைவதாய், ஆயின் வேறுபட்ட பொருள் பயந்து நிற்க இயல்வது யமக அந்தாதி. அருணகிரியாரின் கந்தரந்தாதியும் மேலே குறித்த கல்வளை அந்தாதியுமில் வகைக்குக் காட்டுகள். அடிதோறுமுள்ள முதற்சீரின் முதலெழுத்து மாறுபட ஏனையவை ஒரே வண்ணம் அமையப்படுவது திரிபந்தாதி. மேலே குறித்த பழமலை அந்தாதியும் மறைசை அந்தாதியும் இவ்வகை சார்ந்தனவே. நிரோட்டக யமக அந்தாதி என்பது வாயிதழ்கள் ஒன்றோடொன்று மருவுதலின்றி ஒலிக்கும் சொற்கள் கொண்டு யமகத் தொடையாகப் பாடப்படுவது. சிவப்பிரகாச கவாமிகளின் திருச்செந்தூர் அந்தாதியினையும் நயினை நாகமனிப் புலவரின் நயினை அந்தாதியினையும் இவ்வகைக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். யார்க்கரு அந்தாதி திரிபு வகையினைச் சார்ந்தது. மடங்கி வருஞ் சொற்களை அந்நுவயஞ் செய்து பொருளைத் தேர்ந்தறிதல் இலகுவாயமைவதன்றாதவின் இதற்கோர் உரை அவசியமாயிற்று.

இந்நூலாசிரியர் சொல்லிற்பனமும் கல்வி சொல்லவல்ல நல்வித்தகமும் உடையா என்பது இந்நூற் பாடல்களைக் கருத்தான்றிப் படிப்பார் உணர்ந்து கொள்வர். நாவலர் மருகரான வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் மாணவர் கார்த்திகேயபிள்ளையின் மகன் முறையினரான சிற்றம்பல உபாத்தியாயரிடத்தே நன்னூல் முதலாம் கருவிநூல்கள் கற்கும் வாய்ப்புப் பெற்றதோடு முனிவரைய சிற்றம் பலவனார் யார்க்கரு விநாயகர் கோயில் தொண்டில் தலைநின்ற காலை தொட்டிக்கும் பூங்கொல்லைக்கும் தண்ணீர் இறைத்தல் போன்ற சரியைத் தொண்டுகூஞ்குத் துணை நின்றவர் இந்நூலாசிரியர். இவர் சிறுபருவத்திலிருந்தே தம் நித்திய வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்ட சித்திவிநாயகப்பெருமான் மீது பொருந்திய ஈடுபாடும் தமிழன்னை மீதுற்ற ஆராக்காதலுமினைந்து இந்நூலை ஆக்குதற்கு உந்துசக்திகளாயின எனலாம்.

19ஆம் நூற்றாண்டில் சன்னாகம் மயிலணிப்பதியில் வாழ்ந்த முருகேச பண்டிதர் போன்று இந்நூலாசிரியரும் இலக்கணச் செம்புலம் வாய்ந்தவரே. இலக்கணக் கோட்பாடுகளை இறுகத் தழுவிக் கொள்ளும் இவரது செய்யுள் நடை கடினமானதேயெனினும்

மாதுளங் கனி போன்று செழுமையான கருத்து முத்துகளைச் செறியக் கொண்டது இந்நால்.

இந்நாலில் வரும் வனப்புமிகு சொற்றொடர்கள், தலஞ்சார்ந்த சூழல் வர்ணனைகள் ஆதியன கற்போர்க்குச் சூவையூட்டுவனவே அவற்றுள் ஒருதொந்திப்பிள்ளை, மருப்பாற் போர் பொறித்திட்டபிள்ளை, மதுமத்தனுக்கும் மயில்மாதுமைக்கும் மலர்ந்த தவப்புதுமத்தகக் களிரு, வெள்ளித் தனிப்பொருப்புச் சிவத்தாள் அமுதம், யார்க்கரு மணிக்காம் பூசைத்தனம், சூத்தன் கொழுங்களியை உண்டவன் நந்தம் குறையோடு, வடிவினுக்காய் அருந்துவும் தாரகம் என்று அயின்றார், பருப்பதம் ஏடு செய் பண்டிதர் முதலானவை வனப்புச் சொற்றொடர் களுக்குரிய காட்டுகள்.

வண்டானமார் யார்க்கரு இளம் கன்றை உன்னிக்கணையா வருந்திடும் ஆன்பொலியார்க்கரு, கழியில் அல்பரவத் துயிலாக் குருகார் யார்க்கரு, இறவுக்குலம் குவளை சாய்த்து அயலோடிச் சாலிக்குலை கலைக்கக் கலங்கு வளைசேர் வயல், சர்வாய்க்குரு கணைப்பச் சிறைக்குஞ்சரற்றும் பொழில் யார்க்கரு, அம்பசித தாரணம் குங்குமம் பூத்தொளிர் தையலர்தாம் வலஞ்செய்யார்க்கரு, பூசுர்தம் காதல் அங்கு ஆட்டும்பதி போல்வன இயற்கை எழில்கள்.

வேய்போல் வளையாத்தலை, வித்து அரும்பாழுளை வினைக் கேடன், களிப்புக்கு அவசமுறும் கன்றுமுதலானவை உவமை வடிவங்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யார்க்கரு அந்தாதி யார்க்கருப் பிள்ளையை நாளூம் வணங்கும் நியமம் பூண்ட நல்லடியார்கள் மாட்டன்றி, தமிழை ஒருபாடமாகக் கற்கும் பல்கலைக்கழக மாணவரிடத்தும் கவிதை ஆர்வலர்கள் கரங்களிலும் இருக்கை கொள்ள வேண்டிய ஒன்று.

- வ. சிவராசசிங்கம் -

என்றைர

அன்று என்னைப் பிரசவித்த சிறுகுடில் யார்க்கருப்பிள்ளை திருக்கோயிலுக்கு மேல்பால் மிக அண்மையில் தான் இருந்தது. அந்தக் குடிசையில் நான் நடமாடிய காலம் என் தந்தையார் என்னைப் பள்ளிக்கு வைக்காத காலம். அதனால் யார்க்கருப்பிள்ளையின் பூசைக்காலங்களை விளம்பரஞ் செய்யும் கண்டாமணி ஒசை நாள் தோறும் கேட்கும். அதுமட்டுமன்று சிவாசாரியர் பரமசாமிக் குருக் களின் பிரகாரப் பூசைக்குரிய கைம்மணி ஒசையும் என்பிஞ்சுச் செவிகளில் விழுவதுண்டு. அவற்றைக் கேட்டதும் நான் கீழைத் திருவாயிலில் வந்து நிற்பது என் பெருவழக்காகும். அது என்பிள்ளைத் தரிசனமே.

மேலும் என் பெற்றோர்கள் அடிச்சுவட்டில் நான் பதம் பதித்து வந்தவன். அவர்கள் இருவரும் யார்க்கருப் பிள்ளையின் வணக்கத் தோடு அவர்தம் திருத்தொண்டும் செய்து பழகியவர்கள். அதுவும் எனக்குப் பிள்ளையின் தொடர்புக்கு ஊக்கந்தந்த ஒன்றாகும்.

இவற்றோடு பிள்ளை திருக்கோயிலே எனக்கு ஆச்சிரமமாக ஏழும் அமைந்தது என்றால் அது மிகையன்று. சாந்தீப் முனிவரின் ஆச்சிரமத்தில் பணி செய்து பயின்றவர்கள் கண்ணனும் குசேலருமே என்பது குசேலோபாக்கியானச் செய்தி. அந்நாளில் இத்திருக் கோயிலையே தம் ஆச்சிரமமாக அமைத்துக் கொண்டவர் எங்கள் ஆசிரியப் பெருந்தகை சிற்றம்பலவனார். அவரது பணி பூரண சரியைப் பணியே. அவரது பணிக்குத் துணை நின்றதில் எனக்கும் என் அன்புக்குரிய உபாத்தியாயர் சோதிடர் சிதம்பரப்பிள்ளை அவர்களுக் குமே பூரணபங்குண்டு. இந்நிலையில் சில நாள்களில் கோயிற்பணி ஒன்று காத்துக் கிடந்தால் என் தமிழ்ப்பாடம் ஆசிரியரின் இல்லம் விடுத்து யார்க்கருப்பிள்ளையின் வெளி மண்டபத்தில் இடம் பெற்றதும் உண்டு. இவையே யார்க்கரு

அப்பன்மேல் அடியேன் கொண்ட பக்தித் தொடர்புக்கு வலுவூட்டி வந்தவை எனலாம். அதனால் யார்க்கருப் பிள்ளைக்குப் பிரபந்த மொன்றைப் படைத்தல் வேண்டும் என்னும் என்னைம் என் இதயத்தில் தளிர்த்தது. இந்த அளவில் யான் தமிழ் பயின்ற இளமைக்காலத்தில் என் ஆசிரியர் சிற்றம்பலவனார் பிள்ளை மீது அந்தாதி ஒன்று பாடத் தொடங்கி அது பூர்த்தி யாகாதிருந்ததும் எனக்குத் தெரியும். அது வாழ்நாள் பெறாமைக்கு யாது நிகழ்ந்ததோ? அதை யான் அறியுமாறில்லை, எனவே ஆசிரியப் பிரானின் பணியை மாணவனாகிய யான் பூர்த்தி செய்வதில் எனக்குப் பங்குண்டு என்ற முடிவிலும் முகிழ்த்ததே இந்த யார்க்கரு அந்தாதி.

அந்தாதி திரிபந்தாதி. இன்றுவரன்முறைத்தமிழ் அருகியும் புதுத்தமிழ் பெருகியும் நிற்கின்றன. இந்தப் புதுத்தமிழ் கொண்டு பண்டைய தொல்காப்பியம் வள்ளுவும் முதலாம் தமிழ்க் கருவுலங்களை உள்ளபடி தெளிந்து கொள்ளுதல் யாவருக்கும் ஒப்ப முடிவதன்று. எனவே அந்த வரன் முறையைப் பேணிக்காத்தல் எம்மனோர்க்குரிய கடப்பாடு என்னும் சிந்தனையே திரிபந்தாதி வடிவமாகும். இந்நிலையில் எல்லார்க்கும் பயன்படும் நோக்கில் அந்தாதி, உரை ஒன்றை அவாவி நின்றது. அந்த அவாவலைப் பூர்த்தி செய்தவர் உரைவிற் பன்னர் பிள்ளைக்கவி. வ. சிவராஜசிங்கம். அவர் இந்நாலுக்குத் தன் சரளமான நடையால் செழித்த உரை தந்துள்ளார். அவர் முயல்பு பெரியதோ. அதற்கு என் நன்றிகள் பல.

மாடத்துக்குச் சித்திரம் அழகு செய்வது. அதுபோல் புதுநூல் ஒன்றுக்கு அழகு செய்வது அனிந்துரையே. அந்தவரிசையில் தள்ளாத விருத்தாப்பிய தசையிலும் அனிந்துரைப்பாக்களை வழங்கிய மட்டுவில் வேலுப்பிள்ளை உபாத்தியாயர் தம் பேரனார் புலவர் திரு.ம. பார்வதி நாதசிவம் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி உரித்தாகுக.

அடுத்து நிற்பவர் எனக்கு எந்தமன்ற தமிழ்முதம் ஊட்டியதோ

அந்த மண்ணில் மலர்ந்த தம்பி சிவலிங்கராசா அவர் என்பள்ளி மாணவர். அவர் இன்று பேராசிரியராய், கலாநிதியாய், தமிழ்த்துறைத் தலைவராய்ப் பிரகாசிக் கின்றார். அதனால் என் உள்ளாம் பூரிக்கின்றது. அந்திலையில் அவர் என்னைப் பலவாறும் விமர்சனம் செய்து தம் அணிந்துரையை வழங்கியமைக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள் பல.

இவரை அடுத்து என் நன்றிக்குரியவர் என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய சைவசார்சீஸ் திருமுறைச் செல்வர், சிரேஷ்ட போதனாசிரியர் திரு. ச. விநாயகமுர்த்தி அவர்கள். மூர்த்தி அவர்கள் நூலுட் புகுந்து தம் சிந்தனைகளை வெளிப்படுத்தியமைக்கு என்நன்றிகள் பலவாம்.

என்கையெழுத்து ஏடாகவேண்டுமே என்னும் ஆதங்கம் என் நெஞ்சில் நீண்டிருந்தது. நிதிக்கு என் செய்வது என்னும் விளாவுக்கு விடைத்தந்தவர் என் தமையனார் பேரன், திருநிறை நம்பி சிவகுமார். அவர் யார்க்கருப்பிள்ளையின் திருப்பணிக்கே தம்மை அர்ப்பணித்து நிற்பவர், அவர் நன்றி மலையினும் பெரிதே. நிற்க;

என் மைப்பிரதி கணிச்சி வடிவம் பெறக்கால்கோள் இட்ட முதற் சிந்தனையாளர் என் நெஞ்சில் இடங்கொண்ட ஆசிரியர் திருவாளர் ஜி. செல்வராசா அவர்களே. அவர் இந்நூல் வெளியீட்டிற் கூந்த பணிகள் பல. அவை என்னால் மறக்க முடியாதவை. அதனால் அவருக்கு என் இதயங்கலந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

தமிழ்க்குடில்
நெல்லியடி கிழக்கு,
கரவெட்டி.
15-3-2006.

க. கணபதிப்பிள்ளை



யார்க்கரு அந்தாதி

வினாயகர் காப்பு

உலகம் மலரும் ஒருவிதாந்திப் பிள்ளை ஓடிமருப்பாற்
புவன் எண்போர் பொறித்திட்ட பிள்ளை புழைக்கைப்பிள்ளை
வலம்வந்து மாங்கனி வாங்கிய பிள்ளைதன் வண்டமிழ்க்கே
நலம்தந்து நிற்கு மியார்க்கரு மன்றில் நடம்பொலிந்தே.

பதவுரை: உலகம் மலரும் ஒரு தொந்திப்பிள்ளை - பிரபஞ்சம் அனைத்தும் பொருந்தி விளங்கும் ஒப்பில் லாத பெரிய வயிற்றினையுடைய பிள்ளையும், ஒடி மருப்பால்-முரிக்கப் பெற்ற ஒற்றைக் கொம்பினால், புலவன் என -அறிஞன் என்று சொல்லும் படியாக, போர் பொறித்திட்ட பிள்ளை - பாரதயுத்த வரலாற்றினை மாமேரு மலையில் எழுதிய பிள்ளையும், புழை கை பிள்ளை - துளை பொருந்திய துதிக்கையினையுடைய பிள்ளையும், வலம் வந்து மாங்கனி வாங்கிய பிள்ளை - தந்தையாகிய சிவபிரானைப் பிரதட்சினைமாக வந்து அவரிடம் மாம்பழுத்தைப் பெற்றுக்கொண்ட பிள்ளையுமாகிய விநாயகப்பெருமான், யார்க்கரு மன்றில் நடம் பொலிந்து - யார்க்கருத் திருக்கோயிலில் உள்ள தேவ சபையில் ஞான நடனத்தோடும் பொலிவற்று, தன் வண்டமிழ்க்கு நலம் தந்து நிற்கும் - தன் வளவிய தமிழாகிய இந்த அந்தாதி நூலுக்கு நல்லருள் பாலித்து நிலைத்தருஞ்வார்.

விளாக்கக் குறிப்பு:- உலகம் மலரும் தொந்தி - சர்வவியாபகமாகிய தடத்த நிலை: போர் - ஆகுபெயராய் வியாச பாரதத்தைக் குறித்தது. இதனையே 'ஆக வங்கர் எழுத்தானி' என்பர் வரந்தருவார். மாங்களி வாங்கியமை சிவனே பிரபஞ்சம் என்பதைத் தெளிவுபடுத்தியது. யான் இன்நாலைப் பிழையின்றி எழுதப் புலவனாகிய பிள்ளையும் அருள் பாலிக்கும் என்பது ஆசிரியர் கருத்தாயிற்று. ஒடி மருப்பு - இறந்த காலம் காட்டிய வினைத்தொகை.

கோணேசன்

இருமாதங் கத்த ணெறிற்கோண வெற்ப னிருங்கருணை
வருமாதங் கத்தன் புடனீவ ணென்றன் மனத்துவந்தே
திருமாதங் கத்தன் றிருமார்ப மீந்தவன் சீமருக
ணொருமாதங் கத்தனி யார்க்கருப் பிள்ளை யொளிரதமிழ்க்கே
இரு மாது அங்கத்தன்: எழில் கோண வெற்பன்: இரும் கருணை
வரும் ஆதங்கத்து அண்புடன் ஈவன். எந்தன் மனத்து வந்தே:
திரு மா தங்க தன் திருமார்பம் ஸந்தவன் சீ மருகன்:
ஓரு மாதங்கத்தன்: யார்க்கரு பிள்ளை ஓளிர் தமிழ்க்கே.

ப-ரை: இரு மாது அங்கத்தன் - இரண்டு மகளிரோடும் இணைந்திருக்கும் திருமேனி பொருந்தியவரும், எழில் கோண வெற்பன் - அழகிய திரிகோணமலையை உடையவருமாகிய கோணேசப்பெருமான், திரு மா தங்க - செல்வத்துக்கு இறைவியாகிய இலக்குமி உறைதற்கு, தன் திரு மார்பம் ஸந்தவன் - தனது அழகு மார்பினை வழங்கிய திருமாலுக்கு, சீர் மருகன்- சிறந்த மருமகனும், ஒரு மாதங்கத்தன் - ஓப்பற்ற யானை வதனத்தை உடையவரும், யார்க்கரு பிள்ளை - யார்க்கருப்பதியில் எழுந்தருளியிருப்பவருமாகிய விநாயகரின், ஓளிர் தமிழ்க்கு - பிரபை மிக்க அந்தாதி நூல் மலர்ந்து நிறைவேறுவதற்கு, என் மனத்து வந்து - எனது உள்ளத்தின் கண் எழுந்தருளி வந்து, வரும் ஆதங்கத்து - தோன்றும் அச்ச வேளைகளில், இரும் கருணை அண்புடன் ஈவன் - பெருங்கிருபையைப் பரிவோடும் வழங்கியருள்வார்.

வி.கு: இருமாதர் - மாதுமை, கங்கை: ஆதங்கம் - அச்சம், அது சொற்பொருள் முட்டுப்பாடு தோன்றுமோ என்ற அச்சம், திருமகள் தங்கும் மார்பு - ஸ்ரீவற்சம்: மாதுமை திருமாலுக்குத் தங்கையாயின மையின் விநாயகர் அவர்க்கு மருகராயினார்.

செந்திற்பிள்ளை

ஹரலை வாய்வர வுண்டி வழங்கு முழவர்தங்க
னோரலை வாய்வருஞ் செய்யார்க் கருப்பிள்ளை யின்றமிழ்நா
லாரலை வாய்வைக்க வார்க்குங் குருகா ரலர்தடஞ்குழ்
சீரலை வாய்க்குகன் சிந்தையில் பூத்துத் திகழு நின்றே.

ஐர் அலைவு ஆய் வர உண்டி வழங்கும் உழவர் தங்கள்
ஏர் அலைவு ஆய் வரும் செய் யார்க்கரு பிள்ளை இன்தமிழ் நால்
ஆரலை வாய் வைக்க ஆர்க்கும் குருகு ஆர் அலர் தடம் சூழ்
சீரலைவாய் குகன் சிந்தையில் பூத்துத் திகழும் நின்றே.

ப-ரை: ஊர் அலைவு ஆய் வர - தொலையூர் மக்கள் சஞ்சல முற்றுவர, உண்டி வழங்கும் - அவர்களுக்கு உணவளிக்கும், உழவர் தங்கள் ஏர் அலைவு ஆய் வரும் செய் - வேளாண் மக்களது கலப்பைகள் சுழன்றுவரும் வயற்பக்கங்களையுடைய, யார்க்கரு பிள்ளை இன் தமிழ் நூல்-யார்க்கரு விநாயகருடைய இனிய தமிழி யன்ற அந்தாதி, ஆரலை வாய் வைக்க - ஆரல் மீன்களை அலகிற் கொள்ள, ஆர்க்கும் குருகு ஆர் - ஒலி எழுப்பும் நாரை முதலான பறவைகள் நிறைந்து நிற்கும், அலர் தடம் சூழ்மலர் வாவிகள் எங்கும் சூழ்ந்திருக்கும், சீரலைவாய்க் குகன் சிந்தையில் பூத்து - திருச்செந்தார்க் குகனாகிய சண்முகப்பெருமானின் திரு வுள்ளத்தே மலர்ந்து, நின்று திகழும் - நிலைபேறுற்றுப் பிரகாசிக்கும்.

வி.கு: ஊர் அலைவு நடையும் பொருள் இழப்புமியன்ற தொலை யூராரது துன்பம்: உண்டி - இங்கு அன்னதானம் குறித்தது, ஏர் அலைவு உண்டி வழங்கலுக்கு ஏதுவாய் நின்றது. ஆரல் - மீன் வகை: கூர் ஆரல் இரை தேடிக் குளம் உலவி வயல் வாழும் தாராவே மடநாராய் என்பது காழியார் திருவாக்கு.

நூல்

பொன்னிலங் காத்தி புனைமுடி யார்யார்க் கருவொடுபொற்
பன்னிலங் காத்திருக் கும்மணி வண்ணர் பனவனிடக்
கொன்னிலங் காந்திமைப் போதி லழுதுண்ட குஞ்சர்தாள்
மின்னிலங் காந்தி விரியுமென் எனஞ்சில் விதிகெடுத்தே.

பொன் இலங்கு ஆத்தி புனை முடியார் : யார்க்கருவொடு பொன்
பல் நிலம் காத்து இருக்கும் மணி வண்ணர் : பனவன் இட
கொன்னில் அங்காந்து இமை போதில் அழுது உண்ட குஞ்சர்தாள்
மின்னில் அம் காந்தி விரியும் என் நெஞ்சில் விதி கெடுத்தே.

ப-ரை: பொன் இலங்கு ஆத்தி புனை முடியார் - பொன் வண்ணம் பிரகாசிக்கும் ஆத்திமலர் குடப்பெற்ற திருமுடி உடையவரும், யார்க்கருவொடு - யார்க்கருத் தலத்தோடு, பொன் பல் நிலம் காத்து இருக்கும் - சுவர்க்கம் முதலான பல உலகங்களையும் பாதுகாத்து அமர்ந்தருளும், மணிவண்ணர் - மாணிக்க வண்ணரும், பனவன் அழுது இட - அந்தணச் சிறுவனாகிய நம்பி யாண்டார் நம்பி அழுதுபடைக்க, கொன்னில் - அச்சத்தால், அங்காந்து இமை போதில் உண்ட-வாய்திறந்து ஒரு நொடியில் நிவேதனஞ் செய்த வருமாகிய, குஞ்சர் தாள் - யானைமுகப் பெருமானது திருவடிகள், விதி கெடுத்து - என் பழவினையை அழித்து, என் நெஞ்சில் - அடியேன் இதயத்தில், மின்னில் அம் காந்தி விரியும் - மின்னலைப் பார்க்கினும் அழுகு மிளிர்ந்து பரக்கும்.

வி. கு:- தாள் நெஞ்சிற் பிரகாசிக்கப் பழவினை அழிப்பு வேண்டியதாயிற்று. ஆத்திமலர் விநாயகருக்கு உரிமை பெற்று நிற்பது. அதனை ஆத்திருதி அமர்ந்த தேவன்' என்னும் தமிழ் முதாட்டியின் வாக்கு வலியுறுத்தும்.

-1-

விதியா தவன்றொழும் வேழத் தியார்க்கரு விண்ணகரப்
பதியா தவன்பணி யாதெனக் கேட்டுப் பதைத்தருகிப்

பொதியா தவன்பொடும் போற்றுதிர் மண்ணிற் புரஞக்கா
நிதியா தவரூர் புரந்திடு வீரிந் நிலந்தணந்தே.

விதி ஆதவன் தொழும் வேழத்து யார்க்கரு விண் நகர
பதி யாது அவன் பணி யாது எனக் கேட்டு பதைத்து உருகி
பொதியாத அன்பொடும் போற்றுதிர் மண்ணில் புரஞக கா
நிதி அப் தவர் ஊர் புரந்திடுவீர் இ நிலம் தணந்தே.

ப-ரை: விதி ஆதவன் தொழும் - பிரமதேவன் குரியதேவன் முதலானோர் வணங்கும், வேழத்து - யானை முகராகிய விநாயகருக் கமைந்த, விண் நகர பதி யார்க்கரு யாது - சுவர்க்க பதியாகிய அமராவதி என்னும் தேவேந்திர நகரம் போலும் சிறப்புடைய யார்க்கரு என்னும் கோயில் எது? அவன் பணி யாது - அங்குறையும் பெருமானுக்குச் செய்யத்தக்க தொண்டு எது? என கேட்டு பதைத்து உருகி - என்று விளாவிக் கோயிலைச் சென்றடைந்து இது காறும் பணிபுரியாது காலத்தை வீணே கழித்தோமே என்று பதைபதைத்து நெஞ்சம் நெகிழ்ந்து, பொதியாத அன்பொடும் போற்றுதிர் - கட்டுப் படுத்த முடியாது பிரவாகிக்கும் அன்போடும் துதிப்பீர்: மண்ணில் புரஞக - திருத்தல வீதியில் அங்கப்பிரதட்சணம் செய்வீர்: அவ்வாறு செய்வீராயின், இ நிலம் தணந்து - இவ்வுலக சஞ்சல வாழ்வு நீங்கப் பெற்று, கா நிதி அப் தவர் ஊர் புரந்திடுவீர் - கற்பகச் சோலை மருவியதும் சங்க பதும நிதிகள் கொண்டதும் காமதேனு வதிவதும் தவத்தாலுயர்ந்த தேவர்கள் வாழ்வதுமாகிய சுவர்க்க லோகத்தை அரசாள்வீர்.

வி.கு:- இது தவஞ் செய்யாது சுவர்க்கமானும் இலகு வழி கூறிய வாறாம்.

-2-

நிலத்தே வருமன்றி நீணிலத் தேவரு நீட்டிபொன்னம்
பலத்தே வருங்கரு தும்பதி யார்க்கருப் பண்ணவநின்

றலத்தே வருபதற் தந்தனை யான்செய் தவமிதுகற்
புலத்தே வருமருப் பொண்கரத் தாயருள் பூத்தவனே.

நிலத்து ஏவரும் அன்றி நீள்நில தேவரும் நீடு பொன்னம்
பல தேவரும் கருதும் பதி யார்க்கரு பண்ணவ நின்
தலத்தே வரு பதம் தந்தனை: யான் செய் தவம் எது: கல்
புலத்து ஏவரும் மருப்பு ஓள் கரத்தாய் அருள் பூத்தவனே.

ப-ரை: நிலத்து ஏவரும் அன்றி - இந்தப் பூவுலகோர் எல்லோருமே
அல்லாது, நீள் நிலத்தேவரும் - நெடிய ஆகாய வாசிகளாகிய
தேவர்களும் நீடு பொன்னம்பல தேவரும் - புகழால் நீட்டமிக்க
பொன்னம்பலமென்னும் சிதம்பர நடராசரும், கருதும் - நினைக்கின்ற,
யார்க்கரு பதி பண்ணவ - யார்க்கருத்தலத்து இறைவ, கற்புலத்து
ஏவரும் மருப்பு ஓள் கரத்தாய் - மகாமேரு மலையிற் செலுத்தப்
பெறும் ஓளி பொருந்திய கொம்பினைத் தாங்கிய திருக்கரத்தோய்,
அருள் பூத்தவனே - அடியருக்காம் கிருபையோடும் மலர்ந்திருப்ப
வனே, நின் தலத்து வரும் பதம் தந்தனை - உனது பதிக்கு வரும்
பேற்றினை அருளினாய்: யான் செய் தவம் எது - அவ்வாறு அருளப்
பெறுதற்கு யான் புரிந்த முன்னைத்தவம் எத்தகையதோ?

வி. கு:- நிலத்தேவர் எனக் கூட்டிப்பூசுரரான அந்தனைரையும் கொள்க.
பொன்னம்பலத்தேவரும் கருதல் - தனது தலமாகக் கருதல். இவ்
வாறன்றி பொன் அம்பலத்து ஏவரும் எனக்கண்ணழித்து மகாலக்குமி
யும் சிதம்பர தலத்துள்ள அந்தனராகிய எல்லோரும் எனவும் பொருள்
கொள்க.

-3-

பூமா திருக்கும் பொழிற்பதி யார்க்கருப் பூத்தகளி
றேமா திருக்கைக் கலசத்த வேரம்ப வென்றவன்றன்
நாமா திருக்குஞ் நவிலரும் பேரை நவில்கமல
மாமா திருக்கிளாந்திப் பீரம்மை யேழு மகன்றவரே.
பூ மாது இருக்கும் பொழில் பதி யார்க்கரு பூத்த களி
நே! மா திரு கை கலசத்த! ஏரம்ப என்று அவன் தன்

யார்க்கரு அந்ததி ————— நாமாது இருக்கும் நவில் அரும் பேரை நவில்க மலம் அழும் மா திருக்கு ஒழிப்பீர்: அம்மை ஏழும் அகன்றவரே.

ப-றை: பூ மாது இருக்கும் பொழில் பதி யார்க்கரு பூத்த களிறே-கமல மகளாகிய இலக்குமி வாசஞ் செய்யும் சோலைகுழ் யார்க்கருத் தலத்தில் மேவி வீற்றிருக்கும் யானை வதனத்தையுடைய இறையே, மா திரு கை கலசத்த - பெரிய அழுகு மிக்க துதிக்கையில் இரத்தின கலசத்தை ஏந்தியவரே, ஏரம்ப ஏரம்ப நாயகரே, என்று அவன் தன் - என்றின்னவாறு அப்பெருமானின், நாமாது(ம்) இருக்கும் நவில் அரும் பேரை நவில்க வாணியும் இருக்கு வேதமும் கூடச் செப்புதற்கரிய பெருமை வாய்ந்த நாமங்களை உச்சரிப்பீராக, அவ்வாறு உச்சரிப்பீராயின், மா திருக்கு ஆம் மலம் ஒழிப்பீர் - பெரிய வஞ்சனையைச் செய்வனவாகிய மும்மலங்களையும் ஒழித்த வராவீர், (இங்ஙனம் மலவாதனை ஒழிக்கப் பெறுவோர்) அம்மை ஏழும் அகன்றவரே - மறுமையாம் எழுவகைப் பிறப்புகள் அகலப் பெற்றவராவர்.

வி. கு:- ஏழ்பிறப்புகள் - தாவரம் நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மக்கள், தேவர். அகன்றவர் - துணிவினால் எதிர்காலம் இறந்தகாலம் பெற்றது.

-4-

அகத்தா மரைவரு மன்பரை யாடிரு மைந்தனையா
னிகத்தா மரைக்கண மும்மற வேனிங் கிளங்குபஞ்ச
முகத்தா மரைவரு மொய்த்திதன யார்க்கருப் பூம்பொழிற்கே
புகத்தா மரையெனப் புக்கவன் றாமரைப் பொற்கழலே.
அகம் தாமரை வரும்: அன்பரை ஆஸ்திரு மைந்தனை, யான்
இகத்து ஆழும் அரை கணமும் மறவேன்: இங்கு இலங்கு பஞ்ச
முக தாமர் ஜீவரும் மொய்த்து என யார்க்கரு பூ பொழிற்கே
புக தாம் மரை என புக்கவன் தாமரை பொன் கழலே.

ப-றை: அன்பரை ஆள் திரு மைந் தனை - பக் தராகிய மெய்யடியாரை ஆட்கொள்ளும் அழுகு வல்லபத்தோனை, யான் - அடியேன், இகத்து ஆழும் அரைகணமும் மறவேன் - இம்மைப்

பிறப்பில் தோற்றங் கொள்ளும் அரை நொடிதானும் மறக்கமாட்டேன், அதனால்: இங்கு இவ்விடத்து, இலங்கு பஞ்சமுக தாமர் ஜவரும் மொய்த்தென - விளங்குகின்ற வதனத்தையுடைய குரியர் ஜவரும் தொகுதியாக எழுந்தருளிவந்தனர் என்று சொல்லும்படியாக - யார்க்கரு டூ பொழிற் கு புக - யார்க்கருத் தலமாகிய மலர்ச்சோலையின் கண் புகுவதற்கு, தாம் மரை என புக்கவன் - தாவிச் செல்கின்ற மான்னிறு சொல்லும்படியாகப் புகுந்தவராகிய விநாயகப் பெருமானது, தாமரை பொன்கழல் - செந்தாமரை போலும் அழகுத் திருவடிகள், அகம் தாமரை வரும் - அடியேனது இதய கமலத்தில் எப்போதும் தோன்றி நிற்கும்.

வி.கு:- மைந்து-வலிமை, மன் பரையாள் திரு மைந்தன் எனவுங் கூட்டி நிலைபெறும் சிவசக்தி மகன் எனப்பொருள் கொள்க. மரை-மான் அன்றி மரையுமாகும். விநாயகர் மாணாக யார்க்கரு சோலை யாயிற்று.

-5-

கழங்கா டரிவையர் காண்பதி யார்க்கருக் கற்பகவிசம்
பழங்கா டமர்ந்தநின் பாதாம் புயமறப் பாரின்செய்வார்
வழங்கா டரிசனம் மாமலர் மங்கையிவ் வாழ்விற்பின்வும்
முழங்கா டரிபக ஞீந்து வருமந்த முப்பிழுக்கே.

கழங்கு ஆடு அரிவையர் காண்பதி யார்க்கரு கற்பக: செம்
பழும் காடு அமர்ந்த நின்பாத அம்புயம் மறப்பார் என செய்வார்
வழங்காள் தரிசனம் மா மலர் மங்கை இ வாழ்வில் பின்னும்
முழங்கு ஆடு அரி பகடு ஊர்ந்து வரும் அந்த முப்பிழுக்கே.

ப-ரை: கழங்கு ஆடு அரிவையர் காண்பதி யார்க்கரு கற்பக-
கழங்கு என்னும் விளையாட்டையாடி மகிழ்கின்ற இயல்பினரான
பெண்களும் தரிசிக்கும் யார்க்கருத் தலம் மேவும் கற்பக விநாயகரே,
செம்பழும் காடு அமர்ந்த நின் பாத அம்புயம் மறப்பார் - பழமை
வாய்ந்த திருச்செங்காட்டங்குடியிலும் எழுந்தளியிருக்கும் உனது
பாத தாமரைகளை எண்ணாது இருப்போர்க்கு, இ வாழ்வில் - இந்த

மண்ணுலக வாழ்க்கையில், மா மலர் மங்கை தரிசனம் வழங்காள் - செந்தாமரை ஆசனியாகிய இலக்குமி தன்காட்சியை வழங்க மாட்டாள், பின்னும் - மேலும், முழங்கு ஆடு அரி பகடு ஊர்ந்து வரும் அந்த மூப்பினுக்கு - பயங்கர ஒவி செய்து கொலை செய்யும் யமன் எருமை வாகனத்தில் வந்து சேர்கின்ற அந்த வயோதிப தசைக்கு, என் செய்வார் - எவ்வாறு முகங் கொடுப்பார்?

வி. கு:- கழங்கு - கழற்சிக்காய் கொண்டு மகளிராடும் விளையாட்டு, அ.-து இங்கு கொக்கான் வெட்டுதலாக மாறியிருக்கலாம். அரிவையர்- எழுவகைப் பருவத்து மகளிரில் ஒரு பருவத்தினர். அரிவையர் எனவே பேதை பெதும்பை மங்கையரும் அடங்கியவாறாம்.

-6-

முது ரணக்கழன் முன்னவ முக்கண் முகிழ்த்தகுரு
நாதா ரணத்துக் கயமுகற் சாடிய ஞானக்கொம்பா
லாதா ரணஞ்சிசய் பணையார்க் கருப்பதி யானந்தவிச்
சாதா ரணன்கருச் சாடுவ தென்றுகொல் சாற்றுதியே
முது ஆற்றன கழல் முன்னவ! மு கண் முகிழ்த்த குரு
நாதா ரணத்து கயமுகன் சாடிய ஞான கொம்பால்
அப் தாரணம் செய் பணை யார்க்கரு பதி ஆனந்த ,
சாதாரணன் கரு சாடுவது என்றுகொல் சாற்றுதியே.

ப-யை:- முது ஆரண கழல் முன்னவ - பழமை வாய்ந்த வேதங்களே கழலாகவுடைய முன்னைப்பறம்பொருளே, மு கண் முகிழ்த்த குரு நாதா - முன்று திருவிழிகள் மலர்ந்திருக்கும் ஞான தேசிகரே, ஆ தாரணம் செய் பணை - பச நிரைகள் நீடு தரித்து நிற்கும் வயல்கள் குழ்ந்த, யார்க்கரு பதி ஆனந்த - யார்க்கருத் தலத்தில் எழுந்தருளும் ஆனந்த ரூபமானவரே, ரணத்து கஜமுகன் சாடிய ஞான கொம்பால் - போர்க்களத்தில் கயமுகாசரனை அழித்த ஞான வடிவான கொம்பி னால், இ சாதாரணன் கரு சாடுவது என்று - இந்த எளியவனாகிய எனது பிறப்புக்குரிய வினைகளை அழிப்பது எப்போது: சாற்றுதி - அதனைக் கூறியிருஞ்க.

வி. கு:- ஞானக்கொம்பு - பாரதம் எழுதிய கொம்பு

சால்வனள யார்க்கும் பதியார்க் கருத்துந்தை பாரிதந்த
கோல்வனள யார்மணங் கூடிடப் பெய்த குளிர்கருணை
பால்வனள யார்திருக் கைக்களி றேதன் பசந்தளிரவேய்
போல்வனள யாத்தலைப் புன்மைய னேற்ளிகன்று பூப்பதுவே.
சால் வனள ஆர்க்கும் பதி யார்க்கரு தந்தை பாரி தந்த
கோல் வனளயார் மணம் கூடிட பெய்த குளிர் கருணை
பால் வனளஅந் திரு கை களிறே தன் பசந் தளிர் வேய்
போல் வனளயா தலை புன்மையனேற்கு என்று பூப்பதுவே.

ப-றை: சால் வனள ஆர்க்கும் பதி -உழவு சாலில் உள்ள சங்குகள் ஒலிக்கும் ஊராகிய, யார்க்கரு தந்தை - யார்க்கருத்தலத்தில் எழுந் தருளியிருக்கும் எங்கள் பிதாவே: பால் வனள ஆர் திருகை களிறே- பால் வண்ணச் சங்கேந்திய அழகுத் துதிக்கையை உடைய யானை வதனத்தினரே, தன் பசும் தளிரவேய் போல் - குளிர்ந்த பசிய தளிர் கொண்ட மூங்கில் போல, வனளயா தலை புன்மையனேற்கு - வணங்காத சிரசினையுடைய சிறுமையுடையேன் பால், பாரி தந்த கோல் வனளயார் மணம் கூடிட - வள்ளல் பாரி பெற்ற திரண்ட வனளயலனிந்த மங்கையரது திருமணம் கைக்கூடற்கு, பெய்த குளிர் கருணை- பொழிந்த தன்னளியாகிய கருணை, என்று பூப்பது - எப்போது மலர்வது!.

வி.கு:- பாரி-பறம்பு மலையைத் தலை நகராகக் கொண்டு அரசோச் சிய குறுநில மன்னன்: அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்: முவேந்தர் குழ்ச்சியால் அவன் உயிர்துறக்கவே, அவன் மகளிராகிய அங்கவை, சங்கவை என்னும் இருவரும் பாரியின் நண்பரான கபிலரது அரவனைப்பில் சில நாள் வாழ்ந்தனர். இந்நிலையில் கபிலரும் வடக்கிருந்து உயிர் போக்கினார். அப்போது எத்துணையும் இல்லாத அவ்விரு மகளிர்க்கும் உதவ முன்வந்தார் ஓளவையார். அவர் அம் மங்கையர்க்கு வாழ்வளிக்க விரும்பினார். அதற்கு அந்நாளில் திருக்கோவலூரை அரசு செய்த தெய்வீக்களை இணங்குமாறு வேண்டினார். ஆனால் தெய்வீக்களே முவேந்தர்க்கும் அஞ்சித்

தயங்கினான். அது கண்ட தமிழ்த்தாய் தம் வழிபடு கடவுளாகிய கணபதியை வேண்டினார். அவ்வேண்டுதலால் முவேந்தர் திருமண நிகழ்வில் பங்குகொள்ள, மங்கையர் மணம் மங்கலமாயிற்று.

-8-

பதுமத் தனுக்கும் பகுரீ நமற்கும் பயமின்றியான்
முதுமத் தனினாத்தன் மூளிப் பதத்தென் முகப்பதென்றோ
மதுமத் தனுக்கும் மயின்மா துமைக்கும் மலர்ந்ததவப்
புதுமத் தகக்களி ரேபதி யார்க்கருப் புண்ணியனே.
பதுமத்தனுக்கும் பகுரீ இர் நமற்கும் பயம் இன்றி யான்
முது மத்தன் ஒத்து உன் மூளி பத தேன் முகப்பது என்றோ
மது மத்தனுக்கும் மயில் மாது உமைக்கும் மலர்ந்த தவ
புது மத்தக களிறே பதி யார்க்கரு புண்ணியனே.

ப-ரை: மது மத்தனுக்கும் - தேன் பொருந்திய ஊமத்தம் பூவைச் சூடிய சிவபிரானுக்கும், மயில் மாது உமைக்கும் - மயில் போலும் சாயலையுடைய உமையம்மையாருக்கும், மலர்ந்த - மைந்தனாக அவதரித்த, தவ மத்தக புது களிறே - தவப்பேறான மத்தகத்தை யுடைய புதிய யானை முகத்தவரே, யார்க்கரு பதி புண்ணியனே - யார்க்கருத் தலத்துள்ள புண்ணியமூர்த்தியே, பதுமத்தனுக்கும் பகுரீ நமற்கும் - தாமரையாசனாகிய பிரம தேவருக்கும் ஏருமைக்கடாவைச் செலுத்திவரும் இயமனுக்கும், யான் பயமின்றி - அடியேன் அச்சங் கொள்ளாமல், முது மத்தன் ஒத்து- முதிர்ந்த பித்தன் போன்று, (எதுவித சிந்தனையினாலும் கலங்காமல்) உன் மூளி பத தேன் என்று முகப்பது - உனது பாத தாமரையிற் பெருகும் திருவருளாகிய தேனை எந்த நாளில் முகந்து கொள்ளுவது?

வி. கு:- பயம் - ஜனன மரண பயங்கள், அவை முறையே பிரமனுக்கும் இயமனுக்கும் உரிமை பூண்டன. முகத்தல் - மொள்ளு தல். அதனால் திருவருட்டேன் மிகுதி புலனாயிற்று. புதுக்களிறு - மனித சர்ரங்கொண்டகளிறு. முது மத்தன்- உண்மைப்பக்தி நிலை.

-9-

புண்ணாறு காயம் புகுந்தலைந் தாயார்க் கருப்பொருளைக்
கண்ணாறு காயா வகைநீ் பணிந்திலை கன்மனமே
பண்ணாறு கால்கூழ் பணிமலர் சாத்திப் பரவிலையீம்
மண்ணாறு கானே மறித்தம் புகுமனம் வைத்தவிதன்னே
புண் நாறு காயம் புகுந்து அலைந்தாய் யார்க்கரு பொருளை
கண் அறு காயா வகைநீ் பணிந்திலை கல்மனமே
பண் அறு கால் கூழ் பணி மலர் சாத்தி பரவிலை ஸம்
மண் நாறு கானே மறித்தம் புக மனம் வைத்தது என்னே.

ப-ரை: கல் மனமே - கல்லொத்த கடினமான நெஞ்சமே, புண் நாறு காயம் புகுந்து அலைந்தாய் - புண்சீழ் மனக்கும் உடலையெடுத்துப் பல பிறவிகளிலும் அல்லல் உற்றாய், யார்க்கரு பொருளை- யார்க்கருப்பதிமேவும் பரம்பொருளாகிய பெருமானை, கண் ஆறு காயா வகை - கண்களில் பெருக வேண்டிய ஆறுபோலும் நீரானது வற்றாவண்ணம் உருகி, நீ பணிந்திலை - நீ வழிபட்டாயல்லை, பண் ஆறு கால் குழ்-இசை எழுப்பும் வண்டுகள் மொய்க்கும், பணி மலர் சாத்தி பரவிலை - குளிர்ச்சி பொருந்திய மலர்கள் குட்டிப் போற்றினாயல்லை, ஸம் மன் நாறு கானே-விறகடுக் கப் பெற்ற மன்னில் தூந்நாற்றம் வீசும் கூடுகாட்டுக்கே, மறித்தும் புக மனம் வைத்தது என் - மீளவும் புகுந்துலவ மனம் வைத்த காரணம் யாதோ?

வி.கு:- புண் நாறுதல் - புண் தோன்றலுமாம், கண்ணீர் காடுமென்றால் அது மிகு பக்தி அன்று என்பது அருத்தாபத்தி. அதனைக் கல் மனம் வலியுறுத்தியது. ஆறுகால் - வண்டு, அடையடுத்த ஆகுபெயர்.

-10-

என்னப்ப னாகப் புரிந்றல் னேரம்ப னென்னிதயம்
மன்னப்ப னாகப்பன் வண்டான மார்யார்க் கருவில்வந்த
பொன்னப்ப னாதிப் புக்குமகத் தோன்கதை பேர்றலன்றிச்
சின்னப்ப னாகர் சிறுகதை கேட்கில் என் செவிக்கே.

என் அப்பன் ஆகம் புரி நூலன் ஏரம்பன் என் இதயம்
மன் அப்பன் ஆகு அப்பன் வண் தானம் ஆர் யார்க்கருவில் வந்த
பொன் அப்பன் ஆதி புகர் முகத்தோன் கதைபோற்றல் அன்றி
சின்ன பல் நாகர் சிறுகதை கேட்கில் என் செவிக்கே.

ப-ரை: என் அப்பன் -எனக்குத் தந்தையானவரும், ஆகம் புரி
நூலன் - திருமேனியில் உபவீதம் அனிந்தவரும், ஏரம்பன் - ஏரம்பன்
என்னும் திருநாமம் உடையவரும், என் இதயம் மன் அப்பன் -
எனது உள்ளத்தே என்றும் நிலை கொண்டிருக்கும் தந்தையும்,
ஆகு அப்பன் - பெருச்சாளியை ஊர்தியாகவுடைய தந்தையும்,
வண் தானம் ஆர் யார்க்கருவில் வந்த பொன் அப்பன் - வளவிய
கொடை நிறைந்த யார்கருப்பதி மேவும் பொன்மயமான திருமேனியை
உடையவரும், ஆதி புகர் முகத்தோன் - முதல்வரும் புள்ளிகள்
பொருந்திய யானை முகத்தையுடையவருமாகிய பெருமானின், கதை
போற்றல் அன்றி - மான்மியங்களைக் கேட்பதேயல்லாமல், பல்
சின்ன நாகர் சிறுகதை - பலராகிய சிறுவாழ் நாள் கொண்ட தேவர்
களின் சிறுமையான வரலாறுகள், என் செவிக்கு கேட்கில் என்னுடைய
செவிகளுக்குக் கேட்டகமாட்டா.

வி.ரு: ஏரம்பன் - உருத்திரனுக்குச் சமீபத்தில் இருப்பவன் என்றும்
அடியாரை விருத்தியடைவிக்கின்றவன் என்றும் பொருள் தரும். வண்-
தானம் என்பதை வண்டானம் என ஒரு சொல்வடிவமாக்கி அதற்குக்
கொய்யடிநாரை எனவும் பொருள் கொள்க. புரிநூல்-உபவீதம் என்னும்
பூண்டால்.

-11-

செவிக்குடை யாடுபொற் சிற்றெலி யேந் தீசெலிதாழநல்
லவிக்குடை யார்தொழு மையனை யார்க்கரு வைங்கரனைக்
கவிக்குடை யாமகிழ் கொம்புடைக் கையனைக் கற்பகத்தைப்
புவிக்குடை யானைச் சுமந்திட முன்செய் தவம்புகலே
செவிகுடை ஆடு பொன் சிறு எலியே நீ தீசெலிதாழு நல்
அவிக்கு உடையார் தொழும் ஜயனை யார்க்கரு ஜங்கரனை

கவிக்கு உடையா மகிழ் கொம்பு உடை கையனை கற்பகத்தை
புவிக்கு உடையானை சுமந்திட முன் செய் தவம் புகலே.

ப-ரை: குடை செவி ஆடும் பொன் சிறு எலியே - குடை போலுங் செவி ஆடியவண்ணம் இருக்கின்ற அழகிய சிறிய எலியே, நல் திசை தொழு - நன்மை பயிலும் நாலுதிசைகளிலுமுள்ளார் தொழுமாற மைந்த, அவிக்கு உடையார் தொழும் ஜயனை-வேள் வி நாயகர்களாகிய இந்திரன் முதலாந் தேவர்கள் வந்து வணங்கும் பெரியோனை, யார்க்கரு ஜங்கரனை - யார்க்கருப்பதியில் வீற்றிருக்கும் ஜங்கரமூர்த்தியை, கவிக்கு உடையா மகிழ் கொம்பு உடை கையனை - பாவால் இயன்ற பாரத மகாகாவியத்தை எழுதுதற் பொருட்டு மகிழ்ந்து ஒடித்த கோட்டினைக் கையிற் கொண்டவரை, கற்பகத்தை - கற்பக விநாயகரை, புவிக்கு உடையானை - பூமியிலுள்ளாரை உடைமை கொண்டவனை, சுமந்திட நீ முன் செய் தவம் புகல் - சுமத்தற்கு ஏதுவாக நீ முன்பு செய்த தவமேம் பாட்டை நாமறியச் சொல்லுவாய்.

வி.ரு: ஒரு சிற்றெலி புவிக்குடையாரைச் சுமத்தல் விந்தையாதலின் அதன் முன்னைத் தவத்தை அறிதல் அவாவுடையதாகும். அவிக்கு உடையார் இந்திரனாதியோரன்றி, யார்க்கருவிலுள்ளாருமாம். இப் பொருளில் அவி-அன்னதானம் குறித்தது.

-12-

தவத்தா எழுதத் தமிழன்னை வெள்ளித் தனிப்பொருப்புச்
சிவத்தா எழுத மயின்றிடத் தாக்கிய தீண்கரமே
திவத்தா எமல் சிவப்பிள்ளை யார்க்கருத் தேப்பதிக்கே
தவத்தா எராந்தொண்டர் தொந்தத் துடைத்திடத் தோன்றியதே.
தவத்தாள் அழுத் தமிழ் அன்னை வெள்ளி தனி பொருப்பு
சிவம் தாள் அழுதம் அயின்றிட தாக்கிய தீண் கரமே
திவத்து ஆள் அமல் சிவம் பிள்ளை யார்க்கரு தேபதிக்கே
தவம் தாள் ஆம் தொண்டர் தொந்தம் துடைத்திட தோன்றியதே.

ப-ரை: தவத்தாள் - பெருந்தவப் பேறுடையவளும், அழுத தமிழ் அன்னை - தேவாமிர்தமாகத் திகழும் தமிழுக்கும் அன்னை போல்பவ

ഞൂമാകിയ ഓണവെപ്പിരാട്ടിയെ, തനി വെല്ലി പൊറുപ്പ് - തനിൽ തന്മൈ വാധന്ത കയിലെ മലൈയില് എന്തുരുസിയിരുക്കുമ്, ചിവം താൾ അമുതമ് അപിൻറിട തുക്കിയ- ചിവപിരാണിൻ തിരുവഴകണാകിയ തേവാമിരത്തെ അരുന്തുമാരു തുക്കിവിട്ട, തിവത്തു ആശ് അമലർ ചിവപ്പിൾളാ - പരമപതമ് വലുങ്കി ആനുകിന്റ നീരമല മുർത്തിയാകിയ ചിവിൻ തിരുക്കുമാരരാകിയ വിനാധകരതു, തിന്ന കരുമേ - തിണ്ണിലെ തുതിക്കൈയേ, യാർക്കരു തേ പതിക്കു - യാർക്കരു എൻഞുമ് പെയ്യ കോണ്ട തിവലിയ ചേത്തിരത്തില്, തുവമ് താാൾ ആം തൊണ്ടർ - ഉരുതിപ്പെടെത്ത താാണ്മൈമയുടൈ അധിയാർകണിൻ, തൊന്തമ് തുണ്ടെ തിട തോൺറിയതു. പന്ത പാചങ്കണാത് തുടൈത് തൊழിക്ക വിളക്ക മുന്റു നിന്റു.

വി.കു: സന്തരഗുമ് ചേരമാൻ പെരുമാൾ നാധനാരുമ് കയിലെ ചെൻ്റുവെത്തർകു മുൻപേ വിനാധകപ്പെരുമാൻ തമിൽത്താധാം ഓണവെയെത് തന്ന തുതിക്കൈയാല് എടുത്തുക കയിലെ ചേർത്തരുസിനാർ എൻപതു വരലാരു. തവത്താൾ - ഓണവെയാർതു കണ്പതി പുജ്ജൈയെ ഉരുതി ചെയ്തതു.

തിണ്കരുമ് തോൺറിയതു എൻ വാക്കിയ മുട്ടുകൊാൾക. തുവമ് - അഞ്ചയാ നിശ്വലയാകിയ ഉരുതിനിലെ, അതു തേവപക്തി: താാൾ - താാണ്മൈ: അതു മുധ്യർശി.

-13-

തോർ଱്റപ് പുവൻത് തുതിക്കൈയർ ചോതിയർ തൊന്തിമില് വിന്ന
കാർ଱്റപ് പുവൻി നിലന്തോധ്യും കർപകർ കാമർവരാല്
സേറ്റപ് പുലീമും വയല്ലധാർക് കരുപ്പതിച് സിത്തോമുമ്പേ
യാർ଱്റപ് പുകുന്താ രാദിത്താ മരരബ്യൻ നകത്തണവേ.

തോർ പുവൻ തുതിക്കൈയർ: ചോതിയർ: തൊന്തിമില് വിന്ന
കാർഡ് അപ്പ വൻി നിലമ് തോധ്യും കർപകർ കാമർ വരാല്
സേരു അപ്പ വീമും വയല് ധാർക്കരു പതി ചീ തൊമുമ്പേ
ആർ പുകുന്താര അഴി താമരൈ എൻ അകത്തണവേ.

പ-ഐരു: കാമർ വരാല് - അழകു മിക്ക വരാല് മീൻകാൾ, ചേരു അപ്പ
വീമും വയല് ധാർക്കരു പതി-ചേരു പൊരുന്തിയ നീരില കുതിത്തു വിമും
വയല്കാൾ കുമ്പന്ത ധാർക്കരുത് തലത്തില് എന്തുരുസിയിരുക്കുമ്, തോർ
പുവൻ തുതിക്കൈയർ - ഉധാർഷി പൊരുന്തിയ പുവനാങ്കണില് ഉംളാവർ

களின் பராவலுக்கு உரியவரும், சோதியர் - ஒளிவடிவினரும், தொந்தி யில் - தமது திருவையிற்றில், விண் காற்று அப்பு வன்னி நிலம் தோயும் கற்பகர் - வான் காற்று நீர் நெருப்பு நிலம் ஆகிய பஞ்சபூதங்களை அடக்கிய கற்பகருமாகிய விநாயகருக்கு, சீர் தொழும்புஆற்றப் புகுந்தார் - சிறந்த தொண்டு புரியச் சேர்ந்துள்ள அடியார்களின், அடி தாமரை என் அகத்தன - பாதகமலங்கள் என் நெஞ்சில் திகழ்வன.

வி.கு: வரால்- மீன்வகை, தொழும்பு - சரியைத் தொண்டுகள்

-14-

தனத்துக் கராவிய வாள்விழிக் கேமிதழ்த் தண்ணறைக்கே
மனத்துக் கராகி மயங்கிடு வார்யார்க் கருமணியாம்
புனத்துக் கராசல மாகிழுன் போந்த புராண னருட்
டனத்துக் கவாவிலர் தாழ்நர காழத் தணந்தவரே
தனத்துக்கு அராவிய வாள் விழிக்கே இதழ் தண் நறைக்கே
மனம் துக்கர் ஆகி மயங்கிடுவார் யார்க்கரு மணி ஆம்
புனத்து கராசலம் ஆகி முன் போந்த புராணன் அருள்
தனத்துக்கு அவா இலர் தாழ் நரகு ஆழ தணந்தவரே.

ப-ரை: தனத்துக்கு - மாதரின் கொங்கைக்கும், அராவிய வாள் விழிக்கு - அராவித்தீடிய வாள் போலும் கூரிய கண்களுக்கும், இதழ் தண் நறைக்கு - அதரபானமாகிய குளிர்ந்த தேனுக்கும், மனம் துக்கர் ஆகி மயங்கிடுவார் - மனக்கவலையுடையோராய் மயக்கமுற்று அல்லல் உறுவார்களன்றி, யார்க்கரு மணியாம் - யார்க்கருப்பதியில் எழுந்தருளி விளங்கும் சிந்தாமணியாகிய, புனத்து கராசலம் ஆகி முன் போந்த - முருகனின் வேண்டுகளின்படி தினைப்புனத்தில் வள்ளியின் முன்னாக யானை வடிவோடும் சென்ற, புராணன் முன்னைப்பழும் பொருளினது, அருள் தனத்துக்கு அவா இலர் - திருவருளாகிய செல்வத்தைப் பெறுதற்கு ஆசையற்றவர், தாழ் நரகு ஆழ தணந்தவர் - பதிலாக, கீழ்மை பொருந்திய நரகத் துங்பத்தில் அழுந்தும்படியாகவே இவ்வுலகை விட்டு நீங்கியவர் ஆவர்.

வி.கு: அராவிய வாள் - விரைந்து ஊடு புகும், அது போல்

மகளிர் விழிகளும் ஆடவர் நெஞ்சிற் புகுதலால் வாள் - விழிக்கு உவமையாயிற்று. மணி - சிந்தாமணி, இதுவும் விநாயகர் திருநாமங்களில் ஒன்று: புராணன் - பழமையோன்.

-15-

தண்ட வராகந் தழையுடற் சங்கரன் றன்குதன்மா
சண்ட வராத்திரு மேனியர் தோகையள் வல்லபையை
மண்ட வராகங் கலந்தவர் யார்க்கரு மெந்திரன்னு
ளண்ட வராதிப் ராதிய ரண்ட மனைத்திறுக்கே.
தண்ட வராகம் தழை உடல் சங்கரன் தன் சுதன்: மா
ச உள் நந்த வரா திரு மேனியர்: தோகையள் வல்லபையை
மண்டது அவர் ஆகம் கலந்தவர்: யார்க்கரு மெந்தர்: என் உள்
அண்டவர்: ஆதிபர் ஆதியர் அண்டம் அனைத்திறுக்கே.

ப-றை: யார்க்கரு மெந்தர் - யார்க்கருப்பதியில் விருப்புற்று உறை
பவர் யாரெனில், தண்ட வராகம் தழை உடல் சங்கரன் தன்
சுதன் - உயிர் நீங்கிய பன்றியின் கொம்பு செழிக்கும்
திருமேனியமெந்த சிவபிரானுக்குப் புத்திரரும், மாசு உள் நந்த
வரா திரு மேனியர் - அழுக்குப்பட்டுக் குறைவு அடைய வராத
திருமேனியடையவரும், தோகையள் வல்லபையை மண்டது மயில்
போன்ற சாயல் பொருந்திய வல்லபாம்பிகையைத் திருமணாஞ் செய்து,
அவர் ஆகம் கலந்தவர் - அவரது நெஞ்சங்கலந்து விளங்குபவரும்,
என் உள் அண்டவர் - அடியேனது இதயத்திற் கலந்திருப்பவரும்,
ஆதிபர் - யாவர்க்கும் தலைவராயுள்ளவரும், அண்டம் அனைத்தி
னுக்கும் ஆதியர் - சகலபுவன்லோகங்களுக்கும் ஆதி மூலமானவரு
மாவர்.

வி.கு: மாசள் நந்தவராத்திருமேனி - தூயவுடம்பாகிய விசுத்ததேகம்,
ஆதிபர் - அதிபர்: அது பிரபஞ் சத் தலைமையன் றிக்
கருமத்தலைமையையும் தழுவியது. அனைத்தல் - கலத்தல்: மெந்து
- விருப்பம்.

-16-

அனையா வருமவ ஸத்தழி யாழ்நிரப் பிற்குளிக்கச்
கனையா வரும்வழிக் குத்தனை யாவருந் தொல்லுலகிற்
றனையா வருந்தொழுத் தாளளிக் கும்மினங் கண்றையுன்னிக்
கனையா வருந்திடு மான்பொலி யார்க்கருக் கற்பகமே.

அனையா வரும் அவலத்து: அழி ஆழ் நிரப்பில் குளிக்க
கனையா வரும்: வழிக்குத் தனையா வரும்: தொல் உலகில்
தனை யாவரும் தொழு தாள் அழிக்கும்: இளம் கண்றை உன்னி
கனையா வருந்திடும் ஆன் பொலி யார்க்கரு கற்பகமே.

ப-ஷை: இளம் கண்றை உன்னி - தங்கள் சேங்கன்றை நினைந்து,
கனையா வருந்திடும் ஆன் பொலி - கதறி வருந்தும் பகக் கூட்டங்
கள் பொலிந்து விளங்கும், யார்க்கரு கற்பகம் - யார்க்கருப் பதியில்
மேவும் கற்பக விநாயகர், அவலத்து அனையா வரும் - அடியார்
கள் பெருந்துன்பழுறுங் காலத்துத் தாயாக வந்து கருணை செய்
வார், அழி ஆழ் நிரப்பில் குளிக்க கனையா வரும்- அறிவையும்
கெடுக்கின்ற பாரிய வறுமையில் வெதும்புவார்க்குக் குளிர்ச்சி பொருந்
திய நீர் நிலை போன்று இன்பம் உதவுவார், வழிக்கு துணையா
வரும் - இடர் அடர்ந்த மார்க்கத்தில் தனியே செல்லும் போது
விக்கினங்கள் நேராமற் காக்க உறுதுணையாக வருவார். தொல்
உலகில் - புராதனமான இந்த உலகத்தில், தனை யாவரும் தொழு
தாள் அளிக்கும் - தம்மை இன்னார் இனியார் என்ற பேதமின்றி
அனைவரும் தொழுதுநிற்க அவர்கள் ஈடேறும் வண்ணம் தமது
திருவருளுக்கிடமான தாள் துணையை வழங்குவார்.

வி.கு: மக்கள் அவலத்தில் தாயன்பே முன் நிற்றலின் அடியார்
அவலத்தில் கற்பகத்தின் அன்பும் தாயன்பாயிற்று. கனை எனவே
வறுமையும் வெப்பமாயிற்று. கனைத்தல் - ஓலித்தல்: அது பகக்கதறு
தலாகும்: “கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழல் ஊத”
என்பது சம்பந்தப்பிள்ளையார் வாக்கு.

-17-

கற்பர வத்தறு கல்வியைக் கையர்கண் ணார்கழியி
லற்பர வத்துயி லாக்குரு கார்யர்க் கருவில்வந்த
பொற்பர வத்துயின் மாற்குப் புகறந்த புண்ணியனைச்
சொற்பர வத்தியைச் சொல்லா ரவர்மதிக் கென் சொல்வதே

கற்பர் அவத்து உறு கல்வியை கையர்: கண் ஆர் கழியில்
அல் பரவ துயிலா குருகு ஆர் யார்க்கருவில் வந்த
பொற்பு அரவ துயில் மாற்கு புகல் தந்த புண்ணியனை
சொல் பரவு அத்தியை சொல்லார் அவர் மதிக்கு என் சொல்வதே.

ப-ரை: கையர் அவத்துறு கல்வியை கற்பர் - கீழோர்கள் தாமே வீணான பயனற்ற கல்வியைக் கற்பதில் காலம் போக்குவர், கண் ஆர் கழியில் - அழகு நிறைந்த உப்பங்கழியில், அல் பரவ - இருள் பரவுதலினால், துயிலா குருகு ஆர் - உறங்கம் கொள்ளாத கொக்கு முதலான புள்ளினங்கள் நிறைந்த, யார்க்கருவில் வந்த - யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும், பொற்பு அரவ துயில் மாற்கு புகல் தந்த புண்ணியனை - அழகு பொருந்திய அனந்தன் என்னும் பாம்புப்படுக்கையில் துயில் கொள்ளும் விட்னுமூர்த்திக்கு அடைக்கலம் அளித்த புண்ணிய மூர்த்தியை, சொல் பரவு அத்தியை சொல்லார் - நாமகளும் துதிக்கின்ற யானை வதனப் பிள்ளையைப் பாடித்துதிக்க மாட்டார்கள்: அவர் மதிக்கு என் சொல்வது - அத்தகைய வர்களின் அறிவுபற்றி யாது கூறுவது.

வி.கு: சொல் - நாமகள்: கலைமகளே விநாயகப்பெருமானைத் துதிக்க கீழோர் வீணக்கல்வியைக் கற்பதும் துதியாதிருப்பதும் வியப்புத் தந்தவாறாம். சொல்பரவும் - என்பதற்குப் புகழ்பரந்த யானை வதனத் தருமாம். புகல் - அடைக்கலம்: திருமாலுக்கு உமை இட்ட சாபத்தைப் போக்கியமையே விநாயகர் வழங்கிய புகலாம். குருகு - பறவைப்பொது. அன்றி நாரை அன்றில் என்பனவுமாம்.

-18-

என்றுத ரம்புகுந் தேனன்று தொட்டிந்த நாள்வரையும்
நின்றுத ரங்கு மெனக்கரு எாதவிதன் னீசுவூரிர்
கொன்றுத ரங்கொண்ட குஞ்சர யார்க்கருக் கோமளமே
யன்றுத ரங்கக் கடலுண்ட வேலற் கருந்துணையே.
என்று உதரம் புகுந்தேன் அன்று தொட்டு இந்த நாள் வரையும்
நின்று தரங்கும் எனக்கு அருளாதது என்? நீசன் உயிர்
கொன்று தரம் கொண்ட குஞ்சர யார்க்கரு கோமளமே
அன்று தரங்க கடல் உண்ட வேலற்கு அரும் துணையே.

ப-றை: நீசன் உயிர் கொண்று தரம் கொண்ட குஞ்சர கயவன் ஆகிய கயமுக அசுரனது உயிரைப் போக்கித் தலையினை வெட்டிக் கொண்ட யானை வதனத்தினரே, யார்க்கரு கோமளமே - யார்க்கருப் பதியில் உறையும் இளமைப் பருவத்தினரே, அன்று தரங்க கடல் உண்ட வேலற்கு அரும் துணையே - பண்டைநாளில் அலைபொருந் திய சமுத்திரத்தைப் பருகிய வேல் தாங்கிய குமரப்பெருமானுக்கு அரிய அண்ணனே!, என்று உதரம் புகுந்தேன் அன்று தொட்டு இந்த நாள் வரையும் - என்று அண்ணையின் வயிற்றுப்புகுந்தேனோ அன்று முதல் இன்று வரையும், நின்று தரங்கும் எனக்கு அருளாதது என் - இப்புவியில் நின்று கலக்கமுறும் சிறியேற்குக் கருணை புரியாது இருப்பது ஏனோ?

வி.கு: கோமளம் - இளமை: அதுபிள்ளையார் என்பதைப் புலங் செய்தது. தரங்கக்கடல் உண்டவேல் என்பதை வாரிசுவறிடவேலை விடவல்ல என்பர் அருணகிரியார்.

-19-

அருமந் திரமோ வருள்வல்ல பாம்பிகை யன்புளமோ
பெருமந் திரத்தர்தம் பீருள மோவுன் பெரும்பதிதான்
தெருமந் திரங்கிய நம்பி யளமோ திகழுமியார்க்
கருமந் திரமோ கழறுதி யங்குசக் கைவரையே
அரு மந்திரமோ அருள் வல்லப அம்பிகை அன்பு உளமோ
பெரும் அந்திரத்தர் தம் பீரு உளமோ உன்பெரும் பதிதான்
தெருமந்து இரங்கிய நம்பி உளமோ திகழும் யார்க்
கரு மந்திரமோ கழறுதி அங்குச கைவரையே.

ப-றை: அங்குச கைவரையே - தோட்டி தரித்த யானை வதனத் தினரே, உன்பெரும்பதி - நீவீர் எழுந்தருளியிருக்கும் பெருமை மிக்க உறைவிடம், அரு மந்திரமோ - அரிதாகிய பிரணவமோ, அருள் வல்லப அம்பிகை அன்பு உளமோ - அருள் வடிவான நினது சக்தியாகிய வல்லபை என்னும் அம்பிகையின் இதயமோ, பெரும் அந்திரத்தர் தம் பீரு உளமோ - பெருமை வாய்ந்த ஆகாச வாசிகளாகிய தேவர்களின் மேன்மை பொருந்திய நெஞ்சமோ, தெருமந்து இரங்கிய நம்பி உளமோ - தாம் படைத்த அமுதை

யார்க்கரு அந்தாதி —

உண்ணாமையால் கலக்கமுற்று வருந்திய நம்பியாண்டார் நம்பியின் சிந்தையோ, கழறுதி - திருவாய் மலர்ந்தருஞக.

வி.சு: பதிகள் பலவாகவே விநாயகரின் சர்வவியாபகமும் புலனாயிற்று. அருள் - கருணையாகவும் நிற்கின்றது. கை வரை - துதிக்கையுடைய மலைபோலும் யானை.

-20-

வரைக்குப் புளினம் நிக்கவரு மோபொன்னி வந்தமர்தா
மரைக்குப் புளின மலர்வரு மோயார்க் கருமலர்கை
வரைக்குப் புகல்புகுந் தாப்பட்டு மாசகல் மாண்தொழும்பர்
நிரைக்குப் புரையிகும் நீள்வா னவர்வந்து நேருவரே
வரைக்கு புளினம் நிக் வருமோ: பொன்னி வந்து அமர் தா
மரைக்கு புளின மலர் வருமோ: யார்க்கரு மலர் கை
வரைக்கு புகல்புகுந்து ஆப்பட்டு மாச அகல் மாண் தொழும்பர்
நிரைக்கு புரையிகும் நீள்வானவர் வந்து நேருவரே.

ப-ரை: வரைக்கு புளினம் நிகர் வருமோ - மலைக்கு மனற் குன்று சமானம் ஆகுமோ, பொன்னி வந்து அமர் தாமரைக்கு - இலக்குமி விரும்பிவந்து உறையும் தாமரை மலருக்கு, புள் இன மலர் வருமோ - வண்டுகள் படியும் பல்வேறு வகைப் பூக்கள் சம மாகுமோ, கை வரைக்கு - யானை வதனத்தினரான விநாயகப் பெருமானிடம், புகல் புகுந்து ஆப்பட்டு சரணடைந்து அவர்க்கு ஆளாகி, மாச அகல் மாண் தொழும்பர் நிரைக்கு-குற்றம் நீக்கிய மாட்சிமை படைத்த பழவடியார் கூட்டத்திற்கு, புரை மிகும் நீள் வானவர் வந்து நேருவரோ - குற்றம் மிகுந்த நெடிய தேவர்கள் முன் வந்து ஒப்பாவாரோ: ஆகார்.

வி.சு: தாமரைச் சிறப்புத் திருமகளைத் தன்பால் அழைத்தது. அவள்வந்தமையால் அது மேலும் சிறந்தவாறாம். மாச அகன்றமை தொழும்பாதற்கு ஏதுவாயிற்று. காலந்தோறும் சூரபன்மன், கஜமுகன் ஆகியோரால் துன்புற்றதும் தக்கன் வேள்வியில் அவல முற்றதும் பிறவும் வானவர் புரைகளாயின. மண்மேஹும் பிறமலர்களும் எடுத்துக் காட்டுகள்.

-21-

നേരായ വേതൻ്റൻ ലൈന്കുചിട്ടന് തായ്യാറാക് കുരുപ്പത്തിന്
പേരായ വേതപ് ബെരുങ്കുള്ള പേജ്ഞവ തെന്നിനിലീയൻ
രാരായ വേതമ് പിറപ്പകൾ വാറ്റപ്പണി യാർന്റിടത്തേ
വൂരായ വേണ്ടിൽ തലങ്കൊന്തു നാനു മുക്പ്പരൻറേ
നേർ ആധ ഏതൻ തൻ നെന്കു ഇടന്തായ്: ധാർക്കകു പതി: നിൻ
പേര് ആധ വേത പെരുമ് കുള്ള പേജ്ഞവതു എൻ്റു ഇനി എൻ്റു
ആരായവേ തമ് പിറപ്പ അകല്വാർ പണി ആർന്റിട തേ
ഇൻ ആധ വേണ്ടി തലമ് ചാര്ന്തു നാനുമ് ഉകപ്പർ അൻറേ.

പ-ശ്രീ: നേർ ആധ ഏതൻ തൻ നെന്കു ഇടന്തായ് - എഴിർത്തു വന്ത
കുற്റുമ് പൊരുന്തിയവനാണ് കയമുകാകരണിന് ഇതയത്തെപ് പിണ്ണന്തോയ്,
ധാർക്കകു പതി - ധാർക്കരുത്തലത്തുരൈയും തലൈവ, നിന്പേര് ആധ
വേത പെരുമ്കുള്ള പേജ്ഞവതു - നീന്തു പുകമേ വടിവാൻ വേതമാകിയ
വീരകണ്ടാമൺ ധാനിന്ത പാതങ്കണാപ് പോർന്റുവതു, എൻ്റു ഇനി
എൻ്റു ആരായവേ തമ് പിറപ്പ അകല്വാർ - ഇനി എൻ്റുതാൻ
കൈകൂടുമോ എൻ വിശാരണണ ചെമ്പവതാകിയ ചെയലിനാലേ തമ്
പിറപ്പ നീങ്കപ്പെപ്പുവർ: പണി ആർന്റിട - (ഇവാരു നീങ്കപ്പ പെற്റവർ)
നിൻ പൊരുട്ടാൻ തിരുത് തൊണ്ടിണാപ് പുരിന്തു നിന്റക, തേ ഊർ
ആധ വേണ്ടി തലമ് അൻറേ ചാര്ന്തു നാനുമ് ഉകപ്പർ - തേവർക്കണിൻ
സവർക്കത്തിനെ (പിറപ്പകലപ്പെറ്റ) അതേ നാണില് ചാര്ന്തു മകിള്ളച്ചി
യുറുവാർ.

-22-

ഉകമനന്ന് തമ്പ്പി ഡ്യാണ്കൻ റേധാർക്ക കുരുവയ്രൈവായ്
മുകമനന്ന് തമ്പണി ഡ്യേറ്റിടു മുൻ്ഩവ കൈയുറുമോ
തക മനന്ന് തമ്വരുമ് പോതുമുൻ പ്രുങ്കുള്ള റാണ്മലാരേ
ധക മനന്ന് തന്നി ലാബന്തിടല് വേണ്ടുമെൻ നാക്കമുഹിതേ
ഉകമ് അണന്തതമ് പുരി ഓർക്കൻറോ ധാർക്കകു ഉന്നൈവായ്
മുകമൻ നമ്മ് തമ് പണി ഏറ്റിടു മുൻ്ഩവ കൈ ഉറ്റ മോ.
തക മന്ന് അന്തതമ് വരുമ്പോതുമ് ഉൻ പ്ര കുള്ള താൾ മലരേ
അക മനമ് തന്നിലെ അബന്തിടല് വേണ്ടുമ് എൻ ആസ ഇതേ.

പാശ്ര: അന്നതമ് ഉകമ്പുരി ഓൺ കവിയ്രേ - മുഴിവേദില്ലാത്ത ഊമിക്കാലങ്കണ്ണാ നികമ്പിക്കുമ്പോൾ കാരണരാകിയ പിരപൈ മിക്ക യാണൻ വത്സത്തിന്റെ, ധാർക്കരു പതി ഉന്നേവായ -യാർക്കരുത്തു തലത്തിലെ കോയിലും കൊഞ്ചിന്റുപ്പബല്ലേ, നും തമ്പു മുകമൺ പണി എന്റെ മുന്നിവ - അന്പു മികുതിയാലും നാമ്പു പേകുമ്പു ഉപസാരമാണ് പോற്റുതൽക്കണായുമ്പു തിരുവടിച്ചേവൈക്കണായുമ്പു ഏറ്റരുന്നുമ്പു മുന്നിനുപു പழുമ്പു പൊരുന്നേ, കൈ ഉറുമ്പു മോതക-തിരുക്കരത്തേ മോതകമും എൻ്റുമും പണികാരത്തൈത്തു താംകിയാവിലേ, മൻ അന്തമുഖുമ്പു പോതു - നിലൈയാണ് ഇരുതിനാാൾ ചമ്പബിക്കുമ്പോലത്തുമും, ഉം പു കുമ്പു താാൾ മലഭേ - നിന്നു അലകിയ വീരക്കുമ്പു അണിന്തപാതംകണാകിയ മലർകാൾ, അക മനമും തന്നിലും അലർന്തിലും വേണ്ടുമും - അഴിയേന്തു ഉംമനാകിയ തടാകത്തിലും പുത്തലും വേണ്ടുമും, എൻ ആക്കൈ ഇതേ - ഇതുവേ എന്തു വിരുപ്പമാകുമും.

വി.കു: ഉകമ്പുകമ്പ്: അതു ഉലക അമ്പിവാകിയ മുഴിപ്പു. മോതകമും - വിനാധകർ തിരുക്കരത്തും മോതകമും: അതു ഇൻപത്തൈപ്പ പയക്കുമ്പു ഗോന്തത്തിനും ഉരുവകപ്പും പൊരുന്നും എൻപതാമും.

-23-

എശൈത് തണത്തു രഫ്യാൻ വര്യാർക്ക് കരുമണിക്കൊമ്പു
പുശൈത് തണത്തിനുപു പോറ്റ്രാ രവർവ്വുമ്പു പോകിലാട്ടേൻ
മാശൈത് തണത്തിമിന്നു റാനവുവും ചെന്റ്റവു മാടകയാ
ഘോശൈത് തണമിലാമ്പി യാൻപന്കു വുന്പതു മൊട്ടുവുണ്ണേ.
എശൈ തണത്തുര് അഴി പണിവാർ യാർക്കരു മണിക്കു ആയു
പുശൈ തണത്തിനു പോറ്റ്രാർ അവർ വൃഥി പോകലും ഒട്ടേൻ
മാശൈ തന് അത്തമും എൻ താനവൻ ചെന്റ്റവു, മാടക യായ്രു
ഒശൈത്തു അണ മൊആദിയാർ പന്കു ഉൻ പാതമും ഒട്ടുവുണ്ണേ.

പാശ്ര: ആക്കൈ തണത്തുര് അഴി പണിവാർ - മോകത്തൈത്തു തോറ്റുവിക്കുമ്പു നകില്ക്കണായുടൈയു മകൻിരു തമക്കുപ്പു പാതപുശൈ ചെയ്വാരേയൻറി, ധാർക്കരു മണിക്കു ആയു പുശൈത്തണത്തിനു പോറ്റ്രാർ-ധാർക്കരുപ്പു പതിയിലും സിന്താമണിയാകത്തു തികമും പെരുമാനുക്കുരിയ പുശൈന്യാകിയ ചെല്ലവത്തിനുപു പോറ്റ്രലാർ. അവർ വൃഥി പോകലും ഒട്ടേൻ - അത്തൈക്കൈ യോരതു തീയ വൃഥിയൈപ്പിന്പന്റ്റു മാട്ടേൻ, മാശൈ തന് അത്തമും

என் தானவன் செற்றவு-குற்றப் பெருக்கையே தனது நிறைந்த செல்வமா கக்கொண்ட கயமுக அசுரனை அழித்தவரே, மாடக யாழ் ஒசைத்து அன மொழியாள் பங்க - முறுக்காணி பொருந்திய யாழின் இன்னோசை போன்ற மொழி பேசும் வல்லபையின் வலப்பாகத் தமர்ந்தவரே, உன் பதம் ஓட்டுவன் - தேவரீரது பாதங்களைச் சார்தலையே விரும்புவேன்.

வி.கு: ஆசைத்தனத்தர் - பேராசை கொண்ட செல்வர் எனக்கொள்ளி னும் பொருந்தும். தனம் - கொங்கை, செல்வம், தன் அத்தம் அல்லாது தன் நத்தம் எனவும் நின்றது. இப்பொருளில் நத்தம் - ஆக்கமாயிற்று.

-24-

ஓட்டா தவரைப் புயனிலங் கேசன்முன் னோடினதன்
கட்டா தலர்கா கவினக் குடிகை கவிழ்த்தனபொன்
வெட்டா தவரைக் கீழுத வெழுந்தன வென்னிதயந்
நட்டா தரமளி யார்க்கரு நால்வாய் நறும்பதமே.
ஓட்டாத வரை புயன் இலங்கேசன் முன் ஓடின: தன்
கள்தாது அலர் கா கவின குடிகை கவிழ்த்தன: பொன்
எட்டாத வரைக்கு எழுத எழுந்தன: என் இதயம்
நட்டு அதரம் அளி யார்க்கரு நால்வாய் நறும் பதமே.

ப-ரை: என் இதயம் நட்டு ஆதரம் அளி - எனது உள்ளத்தில் நடுகை செய்து அன்பு வழங்கும், யார்க்கரு நால்வாய் நறும் பதம் -யார்க்கருப்பதியில் மேவும் யானை வதனத்தினரது மணங்கமமுகின்ற மலர்ப்பாதங்கள், ஓட்டாத வரை புயன் இலங்கேசன் முன் ஓடின - நன்னென்றி சாராத மலையனைய தோள்களையுடையவனாம் இலங்கை மன்னனின் முன்னிலையில் ஓடிச் சென்றன. தன் கள் தாது அலர் கா கவின குடிகை கவிழ்த்தன -குளிர்ந்த தேன் பிலிற்றி மகரந்தஞ் சொரியும் மலர்கள் பொருந்திய சோலை அழகுறக் குறுமுனியின் கமண்டலத்தினைக் கவிழ்த்தன, எட்டாத பொன் வரைக்கு எழுத எழுந்தன - மிக உயர்ந்த பொன்மயமாகிய மகா மேருமலையில் பாரதத்தினை எழுதுதற் பொருட்டாக எழுந்து நடந்தன.

விழு: நறும்பதம் ஓடின கவிழ்த்தன எழுந்தன எனக் கூட்டுக் கா-இந்திரன் வைத்த சோலை: நட்டு - நட்புக்கொண்டு எனக் கொள்ளி னும் அமையும்: நால்வாய்தூங்குகின்றவாயினையுடைய யானை, இத் தொடர் அன் மொழித்தொகை. விநாயகப்பெருமான் இராவணன் முன் சென்ற வரலாறு திருக்கோகர்ணத்துடன் இணைந்தது. அது வருமாறு

இராவணன் கயிலை சென்று சிவனை வழிப்பட்டுச் சிவவிங்கம் ஒன்றினைப் பெருமானிடம் பெற்றுத் தோளிற் சுமந்து வந்தான். அதனை அறிந்த பிரமவிள்ளு ஆகியோர் இதனால் இராவணனுக்கு மேலும் பலம் கூடும் என அஞ்சி அதனைத் தடுக்குமாறு விநாயகரை வேண்டினர். அதனை ஏற்ற விநாயகர் ஒரு பிராமணச் சிறுவன் வடிவில் இராவணன் வரும் வழியில் நின்று கொண்டு அவனுக்குச் சிறுநீர் உபாதையைத் தோற்றுவித்தார். உபாதையைத் தாங்கமுடியாத இராவணன் சிறுவனிடம் இலிங்கத்தைக் கொடுத்து யான் வரும் வரை இதனைத் தாங்கிக்கொள் நிலத்தில் வைக்காதே எனக் கொல்லிச் சென்றான். ஆனால் விநாயகரால் சிறுநீர் பெருகவே அவன் வர நேரமாயிற்று. சிறுவனோ இலிங்கத்தைக் கீழே வைத்து விட்டான். திரும்பிவந்த இராவணன் அதனை எடுக்க முயன்றும் அது பசுவின் காதுபோல் குழைந்ததேயன்றி எடுக்க முடியவில்லை. சினங்கொண்ட இராவணன் சிறுவனைத் தாக்க முனைந்தான். உடனே பெருமான் பெருவடிவங்கொண்டு அவனை வானில் எறிந்து பந்தாடினார். இராவணன் வந்தவர் விநாயகர் என்பதை அறிந்து அவரைப் பணிந்து நின்றான்.

இதுபோல் ஏனைய வரலாறுகளை அபிதான சிந்தாமணியிற் காண்க.

-25-

பதங்கத் தவாவுற பட்டினம் யோனீ டனையுப்பட்டு
நிதங்கத் தவாவிங் கிருத்தினை யார்க்கரு நின்மலவொன்
பதங்கத் தவாங்கோட் படுமெனை யாண்டுன் பதமருள்வாய்
மதங்கத் தவாராக்குணமத வாரண வானத்தனே.

பதங்கத்து அவா உறு பட்டிமையோன் நீள் தலையுன் பட்டு
நிதம் கத்தவா இங்கு இருத்தினை: யார்க்கரு நின்மல: ஒன்
பது அங்கத் தம் கோள்படும் எனை ஆண்டு உன்பதம் அருள்வாய்
மதம் கத்த வாரா குணமத வாரண வானத்தனே.

ப-ரை: யார்க்கரு நின்மல - யார்க்கருத்தலம் மேவும் நிர்மலப்
பொருளே, மதம் கத்த வாரா குண மத வாரண - சமய வாதங்களுக்கு
அப்பாலான இயல்புடைய மதஞ்சொரிகின்ற யானை வதனத்தினரே,
வானத்த-தேவ தேவனே, பதங்கத்து அவா உறு பட்டிமையோன் -
விட்டிற்பூச்சி போன்று ஆகையினால் மயக்குற்று வீழும் வஞ்சகனாகிய
என்னை, நீள் தலையுள்பட்டு - நெடிய இலகுவில் முடிவுறாத பாச
வலையுட் கட்டுண்டு, நிதம் கத்தவா இங்கு இருத்தினை - நிததம்
நிததம் வினைவயத்தால் அமுங்கி அரற்றும் படியாகவோ என்னை
இப் பூமியில் இருக்கச் செய்தாய்: ஒன்பது அங்கத் தம் கோள்படும்
எனை - ஒன்பதின்மரான கிரகநாயகர்களின் ஆளுகைக்கு உட்பட்டு
உழல்வேண-ஆண்டு உன்பதம் அருள்வாய் - நினக்கு ஆட்படுத்தி
நின்பாதங்களை அருளுதல் வேண்டும்.

வி.கு: பதங்கம்-விட்டிற் பூச்சி: அது தீயென்று உணராது விளக்கில்
வீழ்ந்து மாய்வது அது தலையுட்பட்ட மனித வாழ்க்கைக்கு உவமை
யாயிற்று. ‘மதம் கத்தவாரா’ என்ற தொடர் சமய தர்க்க வாதங்களால்
அறியப்படா அருமையோன் என்பதை உணர்த்தியது. ‘வாசித்துக்
காண ஒண்ணாதது என்பர் அருணகிரியார். வானத்தன் - வால்
நத்தன் எனவும் பிரிந்து சங்கேந்திய கையுடையவர் எனவும் பொருள்
தந்தது.

-26-

வானத் தரும்பெரு வானத் தருந்தா மரையண்ணலும்
மோனத் தரும்வெண் மூளியன் பொன்னிவெம் மோடியுமங்
கானத் தருவூர்ச் சதமக ஞம்போற்று காரணர்சங்
கீனத் தருமுத்தச் செய்யார்க் கருவந்த வீசரனே.
வால் நத்தரும் பெரு வானத்தரும் தாமரை அண்ணலும்
மோனத்தரும் வெண் மூளியன் பொன்னிவெம் மோடியும் அம்
கான தரு ஊர் சதமகலும் போற்று காரணர் சங்கு
ஸன தரும் முத்த செய் யார்க்கரு வந்த ஈசரனே.

பா-ரை: சங்கு ஈன தரு முத்த செய் யார்க்கரு வந்த ஈசுரணே-சங்கு ஈன்ற முத்தங்கள் பயிலுகின்ற வயல்கள் குழ்ந்த யார்க்கருப்பதி மேவும் இறைவ, வானத்தரும்-ஆகாய வாசிகளாகிய தேவர்களும், பெருவால் நத்தரும் - பெரிய வெள்ளிய சங்கு தரித்த கரத்தராகிய திருமாலும், தாமரை அன்னலும் - தாமரை ஆசனராகிய பிரமதேவரும், மோனத்தரும் - ஞானம் நிரம்பிய முனிவர்களும், வெண் முளாயிள் - வெண்டாமரை ஆசனியாகிய சரகவதியும், பொன்னி-திருமகளும், வெம் மோடியும்-சினக்கின்ற காடுகாளும், அம் கான தரு ஊர் சதமகனும் - அழகிய கற்பகதருப் பயிலும் சோலை சூழ்ந்த சவர்க்க வேந்தனாகிய இந்திரனும் ஆகிய இவர்கள் எல்லோ ரும், போற்றும் காரணர்- துதிக்கின்ற மூலகாரணர் ஆவர்.

விது: வெம் மோடி-விரும்பப்படும் காடுகாள் எனினும் அமையும். காடுகாள்-காளி, தூர்க்கை எனப் பேசப்படுவள். அன்னல்-பெருமையிற் சிறந்தோன், திருமாலின் சங்கு பாஞ்சசன்னியம் எனப்படும்.

-27-

சுசான மாதிய வொண்முக மைந்த னெரியவுக்கா
மாசான மாதி யருவினை தேய்க்கு மருங்களிற
தேசான மாதியல் சேதகன் யார்க்கருக் கோயில்புகக்
குசான மாதிப் பிரானென் வளங்குடி கொண்டவனே
சுசானம் அற்றிய ஓன்முக மைந்தன் னெரியவுக்கு அறம்
அசுசான் நம் அறதி அருவினை தேய்க்கும் அரும் களிறு
தேசு அறன மாது இயல் சேதகன் யார்க்கரு கோயில் புக
குசான் நம் அறதி பிரான் என் இளம் குடி கொண்டவனே.

பா-ரை: சுசானம் அழுதிய ஒள் முக மைந்தன் - சுசானம் முதலாகிய ஒளிபொருந்திய ஜெந்து திருமுகங்களையுடைய சிவகுமாரன், எனியலுக்கு ஆம் ஆசான் - சிறியவனாகிய எனக்கு உகந்த குரு மூர்த்தியும் ஆவர், நம் அழுதி அரு வினை தேய்க்கும் அரும் களிறு - நமது பழமையான நீக்குதற்கரிய வினைகளை இல்லா தொழிக்கும் கிடைத்தற்கரிய யானை வதனத்தினர், தேசு ஆன மாது இயல் சேதகன்-ஞானப்பிரகாசம் பொருந்திய திருமேனி கொண்ட

வல்லபையை இடப்பாகம் கொண்ட செவ்வண்ணத் திருமேனியர்: யார்க்கரு கோயில் புக கூசான்-யார்க்கருக் கோயிலிற் குடியமரத் தயங்காதவன், ஆதி பிரான்-பிரணவப் பொருளாயுள்ளவர், என உளம் குடி கொண்டவன்- அத்தகைய பெருமான் என் உள்ளமாகிய கோயிலிலும் குடிகொண்டுள்ளான்.

வி.கு: முகம்-பஞ்சமுகங்கள், அவை சசானம், தற்புருஷம் அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பன. ஆதி அருவினை - ஆணவத்துடன் கூடிய வினைகள்: தேசு-அழகுமாம்.

-28-

கொண்டவ னந்தர வண்டங்கள் கூத்தன் கொழுங்களியை
யுண்டவ னந்தங் குறையோடு மாதுமைக் கோரமுதை
மண்டவ னந்தரு மூர்யார்க் கருத்தல மாணிக்கத்தைக்
கண்டவ னந்தரங் காமாதி யாறுங் கருகினவே.

கொண்டவன் அந்தர அண்டங்கள் கூத்தன் கொழும் கனியை
உண்டவன் நம் தம் குறையோடு, மாது உமைக்கு ஓர் அழுதை
மண்ட அனம் தரும் ஊர் யார்க்கரு தல மாணிக்கத்தை
கண்ட அனந்தரம் காம ஆதி ஆறும் கருகினவே.

ப.ஏரை: அந்தர அண்டங்கள் கொண்டவன் - ஆகாய வெளியிலுள்ள உலகங்கள் அனைத்தையும் தன் திருவயிற்றின் கண்ணே அடக்கிய வரும், கூத்தன் கொழும் கனியை - நடராசப் பெருமானது செமுமை வாய்ந்த மாம்பழத்தை, நம் தம் குறையோடு உண்டவன் - நமது குற்றங்களோடு அருந்தியவரும், மாது உமைக்கு ஓர் அழுதை - அன்னையாகிய உமாதேவியாருக்கு ஒப்பற் தேவாமிரதம் போன்று திகழ்பவரும், மண்ட அனம் தரும் ஊர் - நிரம்பிய அன்னதானத்தை வழங்குகின்ற ஊராகிய, யார்க்கரு பதி மாணிக்கத்தை - யார்க்கருத் தலத்தே மாணிக்கம்போல் திகழ்பவருமாகிய விநாயகப் பெருமானை, கண்ட அனந்தரம் - யான் தரிசித்த பின்னர், காமாதி ஆறும் கருகின - எனது காமம் முதலான உட்பகைகள் ஆறும் சாம்பராயின.

வி.கு: உட்பகைகள் ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பன.

-29-

കരുവേங் கடத்துக்குளத்தே மிருப்பது காக்கையியனக்
குருவேங் கடத்துக் குறமுனிக் காயது குஞ்சரமாய்
வருவேங் கடத்தம்பி யஞ்சலிலன் நோடிய தன்பரவந்து
தருவேங் கடனெனு மூர்யார்க் கருவந்த தற்பரமே.
கருவேங்கள் தத்துக்கு உளத்தே இருப்பது: காக்கை என
குரு வேம் கடத்து குறமுனிக்கு அறியது: குஞ்சரம் அறிய
வருவேம் கட தம்பி அஞ்சல் என்று ஓடியது: அன்பர் வந்து
தருவேம் கடன் எனும் ஊர் யார்க்கரு வந்த தற்பரமே.

ப.ஏரை: கருவேங்கள் தத்துக்கு - பிறவியெடுக்கும் எங்கள் பேராபத்துக்
களைத் துடைக்கும் வகையில், உளத்தே இருப்பது - எங்கள்
உள்ளங்களில் குடியமர்ந்திருப்பதும், குரு - ஞான தேசிகராகிய,
வேம் கடத்து குறமுனிக்கு - வெந்த குடத்தில் தோன்றிய அகத்திய
முனிவர் பொருட்டாக, காக்கை என ஆயது - கண்டவர்கள் இது
காகமே எனக் கூறுமாறு தோன்றியதும், கட தம்பி அஞ்சல் -
வள்ளிமலைக் காட்டில் நிற்கும் தம்பி நீ அஞ்சற்க, குஞ்சரம் ஆய்
வருவோம் என்று ஓடியது-யாம் யானையாக வருவோம் என்று ஓடிச்
சென்றதும், அன்பர் வந்து - மெய்யடியார்கள் நின்தலத்தே வந்து
கடன் தருவோம் எனும் ஊர் - வைதிகக் கிரியைகளை வழங்குவோம்
என்று கூறும் ஊராகிய, யார்க்கரு வந்த தற்பரமே - யார்க்கருவில்
எழுந்தருளிய மேலான புரம்பொருளேயாம்.

வி.கு: இருப்பதும் ஆயதும் ஓடியதும் யார்க்கருவந்த தற்பரமே என
இயைக்க, விநாயகர் காக்கையாக வந்த வரலாற்றினைக்
கந்தபுராணம் - காவிரி நீங்கு படலத்திற் காண்க. தத்து-பேராபத்து,
கடம்-காடு.

-30-

பரணிய னாகத் தமர்ந்தான் பதந்தொழும் பத்திமையோர்க்
கரணிய னாகத் துருவ னணியார்க் கருவமுதன்
றரணிய னாகந் தரித்தான் கதையன்றித் தாழ்ந்தவர்க்காஞ்
சரணிய னாகத்தும் புன்மொழி ஞாளி தருங்குரலே.

பரணியன் ஆகத்து அமர்ந்தான் பதம் தொழும் பத்திமையோர்க்கு
அரணியன்: நாகத்து உருவன்: அணி யார்க்கரு அழுதன்
தரணியன் ஆகம் தரித்தான் கதை அன்றி தாழ்ந்தவர்க்கு ஆம்
சரண் இயல் நா கத்தும் புன் மொழி ஞாளிதரும் குரலே.

ப.ரை: பரணியன் ஆகத்து அமர்ந்தான் - பரணி நாளில் தோன்றிய
பைரவர்தம் உள்ளத்தில் உறைபவரும், பதம் தொழும் பத்திமை
யோர் கு அரணியன் - தமது திருவடிக்களை வணங்கும்
அடியார்களுக்குக் காப்பாக அமைபவரும், நாகத்து உருவன் -
யானைமுக வடிவினரும், அணியார்க்கரு அழுதன்-அழகு மிளிரும்
யார்க்கருப் பதியில் தேவாமிர்தமாக விளங்குபவரும், தரணியன்
ஆகம் தரித்தான்-சிவ சூரியனைத் தன் திருமேனியில் இருத்திக்
கொண்டவருமாகிய விநாயகப்பெருமானது, கதை அன்றி -மான்மியங்
களேயல்லாது, தாழ்ந்தவர்க்கு ஆம் - இழிந்தோர்களுக்காகிய, சரண்
இயல் நா கத்தும் புன்மொழி - சரணடையும் இயல்பினையுடைய
நாவினால் உரைக் கப்படும் இழிவான வார்த்தைகள், ஞாளி தரும்
குரலே - நாய்கள் எழுப்பும் அவலச் சத்தமேயாகும்.

வி.கு: அமிர்தம் -அழுது என நின்றது. மிருத்து - மரணம், அமிர்தம்
மரணம் இல்லாமை. எனவே அதனை உண்டவரது ஆயுளை நீளச்
செய்வது என்பது அதன் பொருளாம். சூரியன் விநாயகர் திருமேனியில்
இருத்தல் - சூரியன் வெக்கண்ணாக அமைதல்.

-31-

தருமா தவாநின் னடியருட் கூட்டு தமிரனவே
இருமா தவாவு மெறிற்புய வென்றன் னிதயவிருட்
பொருமா தவாவுன் பொலங்கழ வன்றிப்பின் பூசிக்கிலேன்
வருமா தவாதருந் துந்துறை யார்க்கரு வாரணமே.
தருமா தவாநின் அடியருள் கூட்டு தமர் எனவே
இரு மாது அவாவும் ஏறில் புய என் தன் இதய இருள்
பொரும் ஆதவா! உன் பொலம் கழல் அன்றி பின் பூசிக்கிலேன்
வரும் ஆதவாது அருந்தும் துறை யார்க்கரு வாரணமே.

யார்க்கரு அந்தாதி ——————
 ப.ஷை: தருமா - அறமே வடிவமாக உடையவரே, இரு மாது அவாவும் எழில் புய - இரு சக்திகள் ஆசை கொள்ளும் அழகு திகழும் தோள்களையுடையவரே, என்தன் இதய இருள் பொரும் ஆதவா - அடியேனுடைய உள்ளத்திருளை ஓட்டும் இளங்கூயிறே, வரும் ஆதவாது அருந்தும் துறை - தாகத்தோடு வருகின்ற பசுக்கள் குறைவின்றிப் பருகும் நீர் நிலைகளையுடைய, யார்க்கரு வாரணமே - யார்க்கருப்புதிவாழும் ஆனைவதனக் கடவுளே, உன் பொலம் கழல் அன்றி பின் பூசிக்கிலேன் - தேவரீரது பொன்னார் பதங்களே யல்லாது வேறு எவரையும் வணங்க மாட்டேன், எனவே தவா நின் அடியருள் தமர் எனவே கூட்டு - குறைவில்லாத நினது அடியவர் கூட்டத்தோடு என்னையும் சுற்றும் என்னும்படி சேர்த்துக் கொள்வாய்.

வி.கு: இரு மாது - சித்தி புத்தியாகிய சத்தியர்: ஒருவரே அல்லாது இருவர் விரும்புவதற்குப் புயத்தின் எழில் காரணமாயிற்று. இதயம் இருளாகவே விநாயகர் உதயகுரியன் ஆயினார், பசுக்கள் குறைவின்றி நீர் பருகுதல் அங்குள்ள நீர் வளத்தைப் புலப்படுத்தியது. பூசிக்கிலேன் என்பது சிவ நெறியல்லா நெறிகளை மறுத்தது.

-32-

வாரணங் கும்முலை மாதுமை சங்கரன் மாதவன் வே
 ளாரணங் குந்து மயினன நிற்பவ னம்பசித
 தாரணங் குங்குமம் பூத்தொளிர் தையலர் தாம்வலஞ்செய்
 காரணங் குந்விதங்கு குழ்யார்க் கருவுறை காருண்யனே,
 வர் அணங்கும் முலை மாது உமை சங்கரன் மாதவன் வேள்
 அரைணம் குந்தும் அயன் என நிற்பவன் அம் பசித
 தாரணம் குங்குமம் பூத்து ஓளிர் தையலர் தாம் வலம் செய்
 கார் அணங்கும் தெங்கு குழ் யார்க்கரு உறை காருண்யனே.

ப.ஷை: வார் அணங்கும் முலை மாது - கச்சினையும் வருத்தும் நகில்களையுடைய உமாதேவியும், சங்கரன் - சிவபிரானும், மாதவன்-திருமாலும், வேள்-முருகனும், ஆரணம் குந்தும் அயன் என நிற்பவன் - வேதங்கள் அமர்ந்திருக்கும் பிரம்மாவும் என்று சொல்லுமாறு (அனைவருமாய்) நிற்பவர், அம் பசித தாரணம் குங்குமம் பூத்து ஓளிர்-அழகிய விபூதித்தரிப்பும் குங்குமமும் பிரகாசிக்கின்ற, தையலர்

தாம் வலம் செய்மங்கல மகளிர் வலமாக வருகின்ற, கார் அணவ்கும் தெங்கு குழ்கருமுகில்களால் வருத்த மறும் தென்னை மரங்கள் குழந்திருக்கும், யார்க்கரு உறை காருண்யனே-யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் கிருபாகரமுர்த்தியே.

வி.கு: யார்க்கரு உறை காருண்யன் உமையும் சிவனும் திருமாலும் முருகனும் பிரமாவுமாகிய அனைவருமாய்த் திகழும் பரம்பொருள் என்பது திரண்ட கருத்து, பிரமாவின் மறு பெயராகிய வேதன் என்பதை ஆரணம் குந்தும் அயன் என்பது வெளிப்படுத்தியது. தென்னைகளின் நீஞ்யர்ச்சி வழித்தடையாய்க்கார் முகில்களை வருத்தியவாறாம். அணவ்குதல்-பின்னிவளர்தல் எனினும் ஒக்கும்.

-33-

காரகத் தார்க்கரி யாயடி யார்க்கிளி யாவியனைநீ
சீரகத் தார்க்கச் செலுத்திலு மன்றிப்பின் நேய்க்கிழும்யான்
போரகத் தார்க்கும் புக்முக நின்பதம் போகிலாட்டேன்
ஏரகத் தார்க்கு முழவோர் பதியார்க் கருவிறையே
கார் அகத்தார்க்கு அரியாய்: அடியார்க்கு எனியாய் எனை நீ
சீர் அகத்து அற்கக் செலுத்திலும் அன்றி பின் தேய்க்கிழும் யான்
பேர் அகத்து அற்கக்கும் புக் முக நின் பதம் போகல் ஒட்டேன்
ஏர் அகத்து அற்கக்கும் உழவோர் பதி யார்க்கரு இறையே.

ப.ரை: ஏர் அகத்து ஆர்க்கும் உழவோர் பதி-கலப்பைகள் செல்லும். இடமாகிய வயல்களில் ஆரவரிக்கும் உழவீர் தலமாகிய, யார்க்கரு இறையே-யார்க்கருப் பதி மேவும் கடவுளே, போர் அகத்து ஆர்க்கும் புகர் முக- யுத்தகளத்தில் ஆர்ப்பரிக்கும், யானை வதனத்தினரே, கார் அகத்தார்க்கு அரியாய்-இருண்ட மன முடையார்க்குக் கிடைக் கப்பெறாதோய், அடியார்க்கு எனியாய்-நினது மெய்யன்பினர்க்கு இலகுவில் அருள்புரிவோய், நீதேவரீர், எனை சீர் அகத்து ஆர்க்க செலுத்தினும் - அடியேனைச் சிறந்த ஞானமாகிய தானத்தில் நின்று ஆரவரிக்குமாறு போக்கினும், அன்றி பின் தேய்க்கினும் - அல்லது பின்னர் கெடுக்கினும், யான் நின் பதம் போகல் ஒட்டேன்-அடியேன் நின் திருவடிகளை என் பிடியிலிருந்து பெயர்ந்து போக விடமாட்டேன்.

வி. கு: கார் அகம் - ஆணவமாகிய இருண்டமனம், இனி கார் அகத் தார் க்கு என் பதற் கு முகில் படிகின் ற வாசிகளாகிய தேவர்களுக்கு எனக் கொள்ளினும் அமையும், வான் நாடவர்க்கு மேலோய் என்பது மனிவார்த்தை.

-34-

இறைக்குஞ் சுத்த ஸிதயத்த வீரவாய்க் குருகணப்பச்
சிறைக்குஞ் சுற்றும் பொழில்யர்க் கருவந்த தேசிகதே
ஸிறைக்குஞ் சுத்தவென் ஸித்திரைப் போதுநின் ஸீழ்கழலே
நிறைக்குஞ் சுரமென் நல்குவை யோவென் னலி வெராழித்தே.
இறை குஞ்சுத்தன் இதயத்த! ஸ்ரவாய் குருகு அணைப்ப
சிறை குஞ்சு அரற்றும் பொழில் யார்க்கரு வந்த தேசிக! தேன்
நிறைக்கும் சுத்த என் நித்திரை போதும் நின் நீள் கழலே
நிறைக்கும் சுரம் என நல்குவையோ என் நலிவு ஒழித்தே.

ப.ஷரை: இறை குஞ்சுத்தன் இதயத்த - தலைமை பூண்ட அயிராவத வாகனனாகிய தெய்வேந்திரன் உள்ளத்தில் உறைபவரே, ஸ்ரவாய் குருகு அணைப்ப, பிளந்த வாயினையுடைய நாரை முதலாம் பறவைகள் தம் சிறகர்களினால் அணைத்துக் கொள்ள, சிறை குஞ்சு அரற்றும் பொழில் - கூடுகளாகிய காவலிலிருந்து, குஞ்சுகள் ஒவி செய்கின்ற சோலைகள் பொருந்திய, யார்க்கரு உவந்த தேசிக - யார்க்கருத் தலத்தை மகிழ்ந்து இருப்பிடங் கொண்ட ஞானகுருவே, தேன் நிறைக் கும் சுத்த - தேன் நிறைந்து பில்கும் ஆத்தி மாலை அணிந்தவரே, என் நலிவு ஒழித்து - சிறியேனது துண்பத்தை நீக்கி, என் நித்திரை போதும் - அடியேனது உறக்கத்திலும், நின் நீள் கழலே - தேவர்ரது நெடிய திருவடிகளையே, நிறைக்கும் சுரம் என நல்குவையோ - மணம்வீசும் மலர்மாலையாக வழங்கியருஞ்சிரோ?

வி.கு: காவிரி நீர் வர உதவிய திறத்தால் இந்திரன் இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டவர் விநாயகர் என்பதைக் கந்த புராணத்தில் அறிக. பறப்பதற்கேற்ற சிறகுகள் நன்றே வளராமையால் ஈண்டு சிறை என்னும் சொல் குஞ்சுகளோடு இணையாது காவலாகிய கூடு எனப் பொருள் தந்தது. நலிவு - பிறவித்துன்பழும் ஆட்கொள்ளா மையும் இணைந்த நலிவு. நிறைக்கும் - தன்வினையாய் நின்றது.

-35-

நலியத் தரும்நிதி நற்கலை நல்லன நண்ணினர்க்கோர் ஓலியத் தருவமை யொட்டா ருமையவ ஸொன்கனிமாங் கலியத் தனம்வல்ல பைக்கரந் தொட்டவர் காண்விழவிற் பலியத் தணிதிகழ் யார்க்கருப் பண்ணவன் பாதங்களே. நலிய தரும்: நிதி நல்கலை நல்லன நண்ணினர்க்கு: ஓர் ஓலி அத்தர் உவமை ஓட்டார்: உமையவள் ஓன் கணி: மாங் கலியத்து அனம் வல்லபை கரம் தொட்டவர்: காண் விழவில் பல் இயத்து அணிதிகழ் யார்க்கரு பண்ணவன் பாதங்களே.

ப.ரை: ஓர் ஓலி அத்தர் - ஓப்பில்லாத பிரணவ ஓலியாய்த் திகழும் இறைவனும், உவமை ஓட்டார் - சமானம் நீங்கிய வரும், உமையவள் ஓள் கணி - அன்னயாகிய உமாதேவியார்க்கு ஓளிபொருந்திய பழமாய் விளங்குபவரும், மாங்கலியத்து அனம் வல்லபை கரம் தொட்டவர் - மங்கலநான் அணிந்த அன்ன நடையுடையவராம் வல்லபாம்பிகையின் திருக்கரம் பிடித்தவரும், காண் விழவில்-கவின் பெறும் அழகிய உற்சவதினங்களில், பல் இயத்து அணி திகழ் - பல்வகைய வாத்திய வரிசைகள் பொலிந்து விளங்கும், யார்க்கரு பண்ணவன் பாதங்கள் - யார்க்கருக் கோபிலில் எழுந்தருளியிருப்பவரு மாகிய பெருமானின் திருவடிகள், நண்ணினர்க்கு - தம்மையே தஞ்சமென வந்தடைந்த அடியார்களுக்கு - நலிய - அவர்கள் வருந்தும் வேளைகளில், நிதி நல்கலை நல்லன தரும் - அவர்களது வருத்தம் ஓழிய செல்வம் நல்ல கல்வி என்பனவற்றோடு மற்றும் நல்லன எல்லாம் வழங்கும்.

வி. கு: ஓலி-பிரணவமாகிய மூலம் ஓலி: முதல் தோன்றிய ஒம் என்னும் ஓலியிலிருந்தே பிரபஞ்சம் தோன்றியது என்பது சித்தாந்த துணிவு.

-36-

பாதலங் காட்டுவ பைந்தா மரைப்பதம் பைம்பொன்முடி யாதலங் காட்டிப்பின் னண்டங் கடந்திட வைங்கரங்கள் யூதலங் காட்டித் திசைப்பறங் காட்டுவ யூசுர்தங் காதலங் காட்டும் பதியார்க் கருவார் களிற்றினுக்கே.

പാതലമ് കാട്ടുവ പെന്താമരൈ പതമ്: പെമ് പൊൻ മുടി
 ആ തലമ് കാട്ടി പിൻ അണ്ടമ് കൃത്തിട: ഐ കരങ്കൻ
 മുതലമ് കാട്ടി തിശ്ശയുമ് കാട്ടുവഃ: പുക്കര് തമ്
 കാതല് അങ്കു ആട്ടുമ് പതി യാർക്കരു ആർ കുറിന്നിയുക്കേ.

പ.എ: പുക്കര് - പിരാമൺകൾ, തമ് കാതല് അങ്കു ആട്ടുമ് പതി -
 തമതു പക്തി മേമ്പാട്ടിഞ്ഞ അവ്വിടത്തേ നടമാടം ചെയ്കിൻ്റു,
 യാർക്കരു ആർക്കിന്റ്രിനുക്കു - യാർക്കരുത്തലത്തേ പൊലിന്തു
 വിണാങ്കുമ് ധാനെ വത്ഩത്തിനരാഞ് വിനാധകരുക്കു, പെന്താമരൈ
 പതമ് പാതലമ് കാട്ടുവ - പചിയ താമരൈമലൾ പോലുമ് തിരുവടക്കൾ,
 കീമുലകത്തിന് എല്ലലൈയക് കാട്ടി നിന്റപണ, പെമ്പൊൻ മുടി-പചിയ
 അழകമെന്ത ചിരശാണതു, ആ തലമ് കാട്ടി - കാമതേനു വാമുമ്
 വിണ്ണണ്ണുലകത്തിഞ്ഞ അണവി, പിൻ അണ്ടമ് കൃത്തിട - പിൻ പലവേദ്യ
 ഉലകന്കണ്ണായുമ് കൃത്തു നിന്റപ, ഐ കരങ്കൻ - ജൂന്തു തിരുക്കരങ്കൻുമ്,
 പുതലമ് കാട്ടി - പുമിയൈയുമ് തന്നിടത്തേ കാട്ടി, തിശൈ പുമു
 കാട്ടുവ - തിക്കുകണ്ണായുമ് പിന്ന കുമുലകണ്ണായുമ് കാട്ടി നിന്റപണ.

വി.കു: ഇപ്പാടല് വിനാധകപ് പെരുമാണിന് തിരുപ്പെരു വഴിവത്തൈ
 ഉണ്ടാക്കി നിന്റപതു.

-37-

കുനിക്കുന്ത് ചരവണ്ണത് താൻമണം കൂടാക് കുട്ടിക്കിഴിസൻ്റ
 വിവാഹിക്കുന്ത് ചരവണ്ണത് താലിയൻ ഖ്യാപിപ്പിനിക് കാധത്യപ്പം.
 കുനിക്കുന്ത് ചരവ മൊழിയാർ കെക്കുമു മിയാർക്കരുമൻ
 റഹിനിക്കുന്ത് ചരണ കമലത്ത നിന്റരാ ഓരുമരുന്തേ.
 കുനിക്കുമ് ചരവണ്ണത്താൻ മണം കൂട കുട്ടി ചെൻ്റ
 ഒരിനിക്കുന്ത് ചരവണ്ണത്തായ് എൻ ഉപിപ്പിനിക്കു ആധതു പെം
 കുനിക്കുന്ത് അരവ മൊழിയാർ കെക്കുമുമ് യാർക്കരു മണ്ണു
 അരിക്കുമ് ചരണ കമലത്ത നിൻ താൻ ആരു മരുന്തേ.

പ.എ: കുനിക്കുമ് ചരവണ്ണത്താൻ മണം കൂട - നിത്തിയമായ
 ആഞ്ഞന്തിക് കുമ മുരുകണതു തിരുമണം കൈകുമൊറു, കുട്ടി ചെൻ്റ
 - വിവരവാകപ് പോന്തരുണിയ, ഒളി കുന്ത് ചര - ഞാണമ് പിരകാഷിക്കിൻ്റ

யானை வதனத்தினரே, வணத்தாய்- அழகுத் திருமேனியரே, பைங் கிளி குஞ்சு அரவ மொழியார் கெழுமும் - பச்சைக் கிளிக்குஞ்சின் ஒலி போலும் மொழியைப் பேசும் மகளிர் நிறைகின்ற, யார்க்கரு மன்று அளிக்கும் - யார்க்கருத்தலமாகிய தேவசபையைக் காத்து நிற்கும், சரண கமலத்து-திருவடித்தாமரைகளையுடையோய், நின் தாள் - தேவரீது திருவடிகள், என் உயிர் பினிக்கு அருமருந்தே ஆயது - அடியேனது ஆன்ம நோய்க்குக் கிடைத்தற்காரிய ஒளத்தமாய்விட்டது.

வி.கு: சரவணத்தான் - சரவண தடாகத்தில் வளர்ந்த முருகன் வண்ணம் - வணம் எனக்குறுகியது. வண்ணம் - அழகு: உயிர்ப்பினி - மும்மலப்பினி.

-38-

மருந்துவந் தார்தொழும் யார்க்கரு வாணர் வடிவினுக்கா
யருந்துவந் தாரக மென்றயின் றார் பெரு மாயிரவாய்
பொருந்துவந் தார்பணிக் கச்சையர் நாரைப் புரத்துவன்றன்
விருந்துவந் தாரன்பர்க் கில்லைப் பினியும் வெறுமையுமே.
மருந்து உவந்தார் தொழும் யார்க்கரு வாணர்: வடிவினுக்கு ஆய்
அருந்துவம் தாரகம் என்ற அயின்றார்: பெரும் ஆயிர வாய்
பொருந்து வந்து ஆர் பணி கச்சையர்: நாரை புரத்துவன் தன்
விருந்து உவந்தார் அன்பர்க்கு இல்லை பினியும் வெறுமையுமே.

ப.ஷர்: மருந்து உவந்தார் தொழும் - தேவாமிரதத்தினை விரும்பி யுண்டவர்களாகிய தேவர்கள் வழிபாடு செய்யும், யார்க்கரு வாணர்-யார்க்கருப்பதியை இருப்பிடமாகக் கொண்டவரும், வடிவினுக்கு ஆய்தமது திரு மூர்த்தத்தின் பொருட்டாக, தாரகம் அருந்துவம் என்று அயின்றார்-பிரணவத்தையே உண்போம் என்று கருதி அருந்தியவரும், வந்து ஆர் - காற்றை உண்ணும் - பணி கச்சையர் - பாம்பினைக் கச்சையாக அணிந்தவரும், நாரை புரத்துவன் தன் - திருநாரையுரி லுள்ள நம்பியாண்டார் நம்பியின், விருந்து உவந்தார் அன்பர்க்கு-புதுமையான நிவேதனத்தை விரும்பி ஏற்றவருமாகிய விநாயக அடியவர்க்கு, பினியும் வெறுமையும் இல்லை - நோயும் வறுமையும் வாரா.

வி.கு: வாழ்ந்த - வாணர் என்று நின்றது, தாரகம் அயிலுதல் - குறிப்பு மொழி பணி- ஆதிசேடன் என்னும் பாம்பு: விநாயகர் பாம்பணிதலை ‘அகடு அசக்கு அரவு என்பர் கச்சியப்பர்.

-39-

வெறுக்கைக் கலையு மதியிலி ரைம்புல வேட்டுவரை
பொறுக்கைக் கலையையிரி யீர்யார்க் கருவந்த வொண்களிற்றி
ஒறுக்கைக் கலைவர்கண் ஹரவர் வம்மி ஒயர்ந்தபனிப்
பொறுக்கைக் கலையேடு செய்தார்பொற் பாதம் புகுமின்களே.
வெறுக்கைக்கு அலையும் மதிதீவரி ஜி புல வேட்டுவரை
ஒறுக்கை கலை அறியீர்: யார்க்கரு வந்த ஒன் களிற்றின்
உறுக்கைக்கு அலைவர் கண்சர் அவர்: வம்மின்: உயர்ந்த பனி
பொறுக்கை கலை ஏடு செய்தார் பொன் பாதம் புகுமின்களே.

ப.நேர: வெறுக்கைக்கு அலையும் மதி இலிர்-செல்வத்துக்காக உழலும் மதியில்லா மக்களே, ஜி புல வேட்டுவரை - ஜந்து புலன்களாகிய வேடர்களை, ஒறுக்கை கலை அறியீர் - தண்டிக்கும் உபாயமாகிய கல்வியை அறியமாட்டார், யார்க்கரு வந்த ஒன் களிற்றின் - யார்க்கருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பிரகாசம் பொருந்திய யானைமுகப்பெருமானின், உறுக்கைக்கு அவர் அலைவர் கண்சர் - அதுட்டலுக்கு அவ்வேடர்கள் நிலைகுலைவர், அதனைக் காண்பீராக, வம்மின்-ஆதலினால் நீங்கள் எல்லீரும் வாருங்கள், உயர்ந்த பனி பொறுக்கை கலை - உயர்ச்சியான பனிப்படலங்களைத் தாங்கும் மேரு மலையை, ஏடு செய்தார் - புத்தகமாகச் செய்த விநாயகரின், பொன் பாதம் புகுமின்கள் - பொன்போலும் திருவடிகளையே சரண்புகுந்து நில்லுவங்கள்.

வி.கு: வெறுக்கை- பொன்னுமாகும்: புலன்களை வேட்டுவராகக் கூறியது உபசாரம், களிற்றின் உறுக்குதலுக்கே நிலைகுலைவர் என்றால் அவர்தண்டனைக்கு என்னாவார் என்பது அர்த்தாபத்தி, கல் -மலை, கல் + ஜி என்பது கல்லை என்னில்லாது கலை எனவிகாரம் பெற்றது.

-40-

புகுந்தா ரையுந்தொழுப் போகவிலாட் டேன்புவிப் புன்மையரு
 ஞகுந்தா ரையுர்விழி பூத்திட வுள்ளாந் நெகிழ்ந்தருக
 நகுந்தா ரையாவுன் னறமல்ப் பாதங்க னேவிதாழுவேன்
 மிகுந்தா ரையும்பொலி யார்க்கருத் தோன்றிய வித்தகனே.
 புகுந்து அந்ரையும் தொழு போகல் ஒட்டேன்: புவி புன்மையருள்
 உகும் தாரை உள்விழி பூத்திட உள்ளாம் நெகிழ்ந்து உருக
 நகும் தார் ஜயா உன் நறமலர் பாதங்களே தொழுவேன்
 மிகும் தாரையும் பொலி யார்கரு தோன்றிய வித்தகனே.

ப.ரை: நகும் தார் ஜயா - அழகு மலர்ந்து விளாங்கும் திருவாத்தி
 மாலை அணிந்த பெருமானே, மிகும் தாரையும் பொலி - மிகுதியான
 நீண்ட ஊதுகுழல் முதலான இசைக்கருவிகள் விளாங்கும், யார்க்கரு
 தோன்றிய வித்தகனே - யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும்
 ஞான சொருபரே, புவி புன்மையருள் - இவ் வுலகில்
 அற்பராயுள்ளவர்களில், ஆரையும் புகுந்து தொழு போகல் ஒட்டேன்
 - எவரையும் விரும்பி வணங்குதற்குச் செல்லமாட்டேன், உகும்
 தாரை உள் விழி பூத்திட - சொரியும் கண்ணீரானது உட்கண்களில்
 தேங்கி நிற்ப, உள்ளாம் நெகிழ்ந்து உருக - மனமானது கசிந்து
 உருக, உன் நறுமலர் பாதங்களே தொழுவேன் - தேவரீரின்
 மணங்கமமும் மலர் போலும் திருவடிகளையே வணங்குவேன்.

வி.கு: புகுதல்-விரும்புதல், அன்றி, அவரின் இல்லம் புகுந்து
 எனவும் நின்றது, உள்ளாம் நெகிழ்த்தல் - பக்தியின் அகநிலை,
 கண்ணீர் சொரிதல் - பக்தியின் புறநிலை: நீண்டகுழல் - நாகசின்னம்
 முதலாயின, மிகும் தாரை - அதிகமழை வளமும் ஆகும். தாரை -
 மழை ஒழுக்கு, 'நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை' என்பர்
 புகழேந்தியார்

-41-

வித்தரும் பாழுளை நேர்வினைக் கேடனை மேதினியோர்
 ஒத்தரும் பாலி யெனுங்கடையேனை யுவந்தனிப்பாய்
 சித்தரும் பாருந் தொழும்பதி யார்க்கருத் தேசிகநீள்
 புத்தரும் பார்தொடை யாயடி யாரைப் புரப்பவனே.

வித்து அரும்பா முளை நேர்வினை கேடனை மேதினியோர் ஒத்து அரும் பாவி எனும் கடையேனை உவந்து அளிப்பாய் சித்தரும் பாரும் தொழும் பதி யார்க்கரு தேசிக! நீர் புது அரும்பு ஆற் தொடையாய் அடியாரை புரப்பவனே.

ப.ரை: சித்தரும் பாரும் தொழும் பதி யார்க்கரு தேசிக - அற்புதங்கள் புரிய வல்ல சித்தர்களும் உலகத்தவர்களும் வணங்கும் தலமாகிய யார்க்கருப் பதி மேவும் ஞான மூர்த்தியே! நீர் புது அரும்பு ஆற் தொடையாய்- நீண்ட புதிய முகை பொருந்திய மாலை அணிந்தவரே, அடியாரை புரப்பவனே - நினது தொண்டர்களைப் பேணிக்காப்பவரே, வித்து அரும்பா முளை நேர் வினை கேடனை - விதையினையும் அதன் அரும்பாத முளையினையும் ஒக்கும் செயலற்றவனும், மேதினியோர் - பூமியிலுள்ளோர், ஒத்து - ஒன்றுகூடி, அரும் பாவி எனும் கடையேனை உவந்து அளிப்பாய் - கானுதற்கரிய தீவினையாளன் என்று கூறும் கீழ்நிலையினனுமாகிய என்னை மகிழ்ந்து காத்தருள்வாய்.

வி.கு: அருளடையாத நிலையை, பயனற்ற வித்தும் அரும்பாத முளையும் வெளிப்படுத்தின. அதனை வினைக்கேடன் என்பது வலிசெய்தது.

-42-

புரந்தர் பதத்தே மிருக்கிலை ணல்குர வாற்புலர்ந்தே
மிரந்தர் பதமே யருந்திலை னெங்கு மினையநில்லேன்
கரந்தார் பதகருக் கென்று மகண்ட ககணவெளி
பரந்தார் பதியர்க் கருவிற் பதிந்தவர்க் கூட்படினே.
புரந்தார் பதத்தே இருக்கில் என் நல்குரவால் புலர்ந்தே
இரந்து ஆற்பதமே அருந்தில் என்: எங்கும் இணைய நில்லேன்
கரந்தார் பதகருக்கு என்றும்: அகண்ட ககன வெளி
பரந்தார் பதி யார்க்கருவில் பதிந்தவர்க்கு ஆட்படினே.

ப.ரை: பதகருக்கு என்றும் கரந்தார் - பெரும்பாவிகளாய் இருப்பவர் களுக்கு எக்காலத்திலும் மறைந்திருப்பவரும், அகண்ட ககன வெளி

பரந்தார் - கூறுபடாது எங்குமாகிய ஆகாய வெளியில் வியாபித்திருப் பவரும், பதி யார்க்கருவில் பதிந்தார்க்கு ஆட்படின் - யார்க்கரு கோயிலில் எழுந்தருளியிருப்பவருமாகிய விநாயகப்பெருமானுக்குச் சிறியேன் தொண்டு படுங்கால், புரந்தார் பதத்தே இருக்கில் என் - அரசர் பதவியில் இருந்தாலென்ன, நல்குரவால் புலர்ந்து இரந்து ஆர்பதமே அருந்தில் என் - வறுமையால் வாடியாசித்து உணவை உண்டாலென்ன, எங்கும் இணைய நில்லேன் - எவ்விடத்தும் சார்ந்து நிற்க மாட்டேன்.

வி.கு: புரத்தல் - காத்தல், அ.து அரசர்க்குரிய காவல்: என் என்னும் வினா இன்பநிலையிலோ துன்பநிலையிலோ யார்க்கரு இறைவன் துணை நிற்பான் என்பதைப் புலப்படுத்தியது.

-43-

படித்துறை யாருமின் பண்முறை பாருமின் பாய்ந்திபோல்
வடித்துறை யாட விழிகளி ணாஞும் வலம்வருமி
ஷடித்துறை யாநிற்ப ணாமக ணோடு நளினமகள்
குடித்துறை யாரும் பழம்பதி யார்க்கருக் கோயில்வந்தே.
படிதுறை ஆருமின்: பண்முறை பாருமின் பாய்ந்திபோல்
வடித்து உறை ஆட விழிகளில் நாஞும் வலம் வருமின்
நடித்து உறையாநிற்பள் நாமகணோடு நளின மகள்
குடி துறை ஆரும் பழம்பதி யார்க்கரு கோயில் வந்தே.

ப.ரை: குடிதுறை ஆரும் - பருகு நீர் நிலைகள் நிறைந்துள்ள, பழம் பதி யார்க்கரு கோயில் வந்து - பழமைவாய்ந்த பதியாகிய யார்க்கரு எனப் பெயரிய கோயிலுக்கு நீங்கள் வந்து, படிதுறை ஆடுமின் - படிக்கட்டுகள் பொருந்திய நீர் நிலைகளில் நீராடுங்கள், பண்முறை பாடுமின் - இசை பொருந்திய திரு முறைப்பாடல்களைப் பாடுங்கள், விழிகளில் பாய் நதிபோல உறை ஆட - கண்களினின்றும் ஆறு பாய்ந்தோடுவது போல நீரவடியுமாறு நெகிழிந்து கண்ணீர் சிந்த, நாஞும் வலம் வருமின் - தினந்தோறும் கோயிற் பிரதட்சினம் செய்யுங்கள், அவ்வாறு செய்வீராயின், நளின மகள் நாமகணோடு நடித்து உறையா நிற்பள் - செந்தாமரை ஆசனியாகிய திருமகள்

கலைமகளோடு நடனம் செய்து உங்கள் இல்லங்களில் தங்கியிருப்பாள்.

வி.கு: படித்துறை - அங்குள்ள கேணி முதலாயின, பண்முறை-தேவாரம் முதலாயின.

-44-

வந்திக் கவந்தருள் மாணிக்க யார்க்கரு வாரணமே
யுந்திக் கவள முடையா மெனையுடை யாயுளையப்
யுந்திக் கவஞ்செயும் புன்குறும் பைவர் புறங்கொடுக்க
முந்திக் கவடு பதித்தே வருவையியன் முன்னிலைக்கே.
வந்திக்க வந்து அருள் மாணிக்க, யார்க்கரு வாரணமே
உந்தி கவளம் உடையாய் எனை உடையாய் உளைய
யுந்திக்கு அவம் செயும் புன் குறும்பு ஜவர் புறம் கொடுக்க
முந்தி கவடு பதித்தே வருவை என் முன் நிலைக்கே.

ப.ரை: வந்திக்க வந்து அருள் மாணிக்க - அடியார்கள் வணங்கி நிற்பது கண்டு எழுந்தருளி வந்து கிருபை செய்யும் மாணிக்க விநாயகரே, யார்க்கரு வாரணமே - யார்க்கருத்தலத்தில் மேவி வீற்றிருக்கும் யானை வதனத்தையுடைய பெருமானே, உந்தி கவளம் உடையாய் - திருவயிற்றில் கவள உணவை உடைமையாகக் கொள்பவரே, எனை உடையாய் - சிறியேனை ஆண்டு அடிமை கொண்ட பெருமானே, உளைய - யான் வருந்துமாறு, புந்திக்கு அவம் செயும் - இதயத்துக்குப் பயனின்மையாகிய தீமையைச் செய்யும், புன் குறும்பு ஜவர் புறம் கொடுக்க- இழந்த சேட்டைக்குரிய ஜம்புலன்களாகிய வேடர்கள் புறமுதுகு இட்டு ஒடுமாறு, என் முன்னிலைக்கு - அடியேன் முன்பாக, கவடு முந்தி பதித்து வருவை - எட்டவைக்கும் அடிகளை விரைவாகப் பதித்து வருவாயாக.

வி.கு: மாணிக்கர் - மாணிக்கப்பிள்ளையார் இ.து இத்தலவிநாய கருக்குரிய பரியாய நாமங்களில் ஒன்று. கவளம் - வாய்ளவு கொண்ட திரட்டிய உணவு, அது மோதகம் முதலாயின.

-45-

நிலையாமைக் காயம் நிதிபுக மாதிய நீங்கியம்மை
 யலையாமைக் காயத் தமிழ்ந்தினு மென்ற ணகத்திலென்றும்
 கலையாமைக் காமன்பு தந்தருள் கற்பக யார்க்கருவிற்
 சிலையாமைக் காயத்த தேங்கிகான்றை சூடிய சின்மயனே.
 நிலையாமை காயம் நிதி புகழ் அறதிய நீங்கி அம்மை
 அலை ஆற்மை காயத்து அமிழ்ந்தினும் என்தன் அகத்தில் என்றும்
 கலையாமைக்கு ஆறும் அன்பு தந்தருள் கற்பக யார்க்கருவில்
 சிலை ஆறும் ஜி காயத்த தேம் கொன்றை சூடிய சின்மயனே.

ப.ஏர்: கற்பக - கற்பக விநாயகரே, யார்க்கருவில் - யார்க்கருக் கோயிலில், சிலை ஆழம் ஜி காயத்த - கற்சிலையாகிய அழகிய திருமேனியை உடையவரே, தேம் கொன்றை சூடிய சின்மயனே - தேன் பொருந்திய கொன்றை மலர்மாலை யணிந்த ஞானமே வடிவானவரே, நிலையாமை காயம் நிதி புகழ் ஆதிய நீங்கி - நிலை பேறில்லாதனவாகிய சரீரம் செல்வம் கீர்த்தி என்றின்னவை ஒழிந்து, அம்மை அலை ஆழமை காயத்து அமிழ்ந்தினும் - மறுமையில் கடலில் ஆழமையாகிய பிறவியினை எடுக்க நேரந்தாலும், என் தன் அகத்தில் - அடியேனது இதயத்தில், என்றும் கலையாமைக்கு ஆழம் அன்பு தந்தருள் - எக்காலத்தும் நீங்காமைக்குரிய பக்தியைத் தந்தருள்வாய்.

வி.கு: மறுமை அன்பு வேண்டவே இம்மை அன்பும் ஆசிரியரிடத் தில் உண்டு என்பது பெறப்பட்டது. ஆழமைக்காயம் - நீர்வாழ்பிறப்பு, அதனால் ஏனைய ஆறு பிறப்புகளும் அடங்கி நின்றன.

-46-

மயங்கத் தரிக்கும் புகழாதி வாட்டநின் பதமறந்த
 பயங்கத் தரிக்க வருவைகொல் பாற்கடற் பள்ளிகொள்ளும்
 புயங்கத் தரிக்கும் புருகூத வூக்கும் புகலைரித்தே
 யயங்கத் தரிக்கும் பொழில்யார்க் கருவுறை யஞ்சத்தனே.
 மயங்க தரிக்கும் புகழ் அறதி வாட்ட நின் பதம் மறந்த
 பயம் கத்தரிக்க வருவை கொல் பால் கடல் பள்ளி கொள்ளும்
 புயங்கத்து அரிக்கும் புருகூதவூக்கும் புகல் அளித்தே
 அயம் கத்தரிக்கும் பொழில் யார்க்கரு உறை அஞ்ச அத்தனே.

ப.ஏரை: பால் கடல் பள்ளி கொள்ளும் - பாற் சமுத்திரத்தில் ஞான நித்திரை செய்யும், புயங்கத்து அரிக்கும் - அநந்தன் என்னும் சர்ப்பத்தையுடைய திருமாலுக்கும், புருஷதனுக்கும் - தெய்வேந் திரனுக்கும், புகல் அளித்து - அடைக்கலமென்னும் பாதுகாப்பை வழங்கியருளி, அயம் கத்தரிக்கும் பொழில் யார்க்கரு உறை - ஆடுகள் தம்வாயால் நறுக்கி உண்ணும் சோலை குழந்த யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும், அஞ்சு அத்த - ஐந்து திருக்கரங்களை யுடைய பெருமானே, மயங்க தரிக்கும் - அறிவு கலங்கும்படி என்னிடத்தே நிலைத்து நிற்கும், புகழ் ஆதி வாட்ட - கீர்த்தி முதலான பெருமைகள் அடியேனை வாடச்செய்த காரணத்தால், நின் பதம் மறந்த பயம் கத்தரிக்க வருவைகொல் - தேவரீரது திருவடிகளை மறந்தமையால் தோன்றிய அச்சத்தை வெட்டி நீக்கும் பொருட்டு அடியேன் இடத்துக்கு எழுந்தருளி வருவாயோ.

வி.கு: திருமாலுக்கு உமையிட்டசாபம் போக்கியமையும் இந்திரனுக்குச் சீர்காழியில் நந்தவனம் தழைக்கக் காவிரியை வரவழைத்தமையும் அவ்விருவர்க்கும் வழங்கிய புகல்களாம்.

-47-

அஞ்சக் கரத்தை யவாவித் திருடிய வாணமுகர்
 கஞ்சக் கரத்தர் கருணா கரப்பிளை யார்க்கருவிற்
 ரஞ்சக் கரந்தருந் தற்பரர் நாளுந் தயங்குமென்றன்
 வெஞ்சக் கரப்பைத் திருடுவ தென்றினி நேர்ந்தவன்தே.
 அம் சக்கரத்தை அவாவி திருடிய ஆணமுகர்
 கஞ்ச கரத்தர் கருணாகர பிளை யார்க்கருவில்
 தஞ்ச கரம் தரும் தற்பரர் நாளும் தயங்கும் என் தன்
 வெஞ்சக் கரப்பை திருடுவது என்று இனி நேர்ந்து வந்தே.

ப.ஏரை: கஞ்ச கரத்தர் - செந்தாமரை போலும் திருக்கரத்தையுடைய வரும், கருணாகர பிளை - கிருபையின் இருப்பிடமான பிள்ளையும், யார்க்கருவில் தஞ்ச கரம் தரும் தற்பரர் - யார்க்கருவாகிய தலத்தி னில் எழுந்தருளி அடைக்கலம் தருகின்ற மேம்பாட்டினரும், அம் சக்கரத்தை அவாவி திருடிய ஆணமுகர் - அழகிய ஆழிப்படையை மிக்க ஆசை கொண்டு களவாடிய யானை முகருமாகிய விநாயகப்

பெருமான், நேராந்து வந்து - அடியேனுக்கு எதிராகத் தோன்றியருளி, நாளும் தயங்கும் என்றன்- தினந்தோறும் கலக்கமடையும் எனது, நெஞ்சு கரப்பை இனி என்று திருடுவது - நெஞ்சில் மறைந்து இருக்கும் வஞ்சமாகிய தீக்குணத்தை எப்போதுதான் அபகரிப்பாரோ?

வி.கு: கருணாகரர், தகுஞ்சக்கரம் தரும் தற்பரர் என இருந்தும் என்துன்பத்தைப் போக்காதிருப்பதும் முன்னரே சக்கரம் திருடியவர் இப்போது என் நெஞ்சவஞ்சத்தை அபகரியாதிருப்பதும் வியப்பைத் தந்த ஆசிரியது ஆதங்கங்கள்- சக்கரந்திருடியவரலாறு.

தக்கன் செய்தயாகம் வீரபத்திரர், காளி என்னும் இருவராலும் சிடைந்தது. அவ்வேளையில் விட்டுணவின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபாலம் ஒன்று கெளவியது. அதனைக் கண்ட திருமாலின் சேனைத் தலைவனான விடுவசேனன் அதனைப் பெறவிரும்பி வீரபத்திரரிடம் பிரார்த்தித்தான். அப்போது வீரபத்திரர் சக்கரம் நமது கையில் இல்லை: கபாலம் கெளவியது. எனவே நீ எவ்வாறாயினும் அது தரப்பெற்றுக் கொள் என்றார். அதனை ஏற்றவிடுவசேனன் விகடக் கூத்தாடினான். அதனைப்ப பார்த்த கபாலம் சிரிக்கவே கபாலம் வீழ்ந்தது. அப்போது அங்கே இருந்த விநாயகர் அதனை விரைந்து கவர்ந்து கொண்டு எதுவுந் தெரியாதவர்போல் இருந்தார். அதுகண்ட விடுவசேனன் அவர் முன்னும் விகடக்கூத்தினை ஆடவே விநாயகர் சக்கரம் வழங்கினார் என்பதாம்.

-48-

வந்தவ ஸிக்கே வயல்யார்க் கருத்தல மன்னியவ

எந்தவ ஸிக்கே யருந்து மிபழுக னாதமொடு

விந்தவ ஸிக்கே வினைமொழி வல்லபை மேவுளத்தன

றந்தவ ஸிக்கே டனையாண்டு வேதச் சரண்மலரே.

வந்து அவஸ்கிகே வயல் யார்க்கரு தலம் மன்னியவன்

நம் தவன் இக்கே அருந்தும் இபழுகன் நாதமொடு

விந்து அவன் இக்கே வினைமொழி வல்லமை மேல் உளத்தன்

தந்தவன் இ கேடனை அறண்டு வேத சரண் மலரே.

ப.ஷர: இ கேடனை ஆண்டு - இந்த நன்னெறியைக் கெடுத்தவனாகிய

என்னையும் அடிமைகொண்டு, வேத சரண் மலர் தந்தவன் - வேதங்க எாகிய திருவடித் தாமரைகளை வழங்கி அருளியபெருமான், அவனிக்கு வந்து - இந்த நிலவுலகத்துக்கு எழுந்தருளிவந்து, வயல் யார்க்கரு தலம் மன்னியவன் - வயல்கள் குழந்த யார்க்கரு என்னும் பதியில் நிலை பெற்றிருப்பவரும், நம்தவன் - நாம் செய்து கொண்ட தவத்தையே வடிவாகக் கொண்டவரும், இக்கு அருந்தும் இபழுகன் - கரும்பை விரும்பியுண்ணும் யானை வதனத்தினரும் நாதமொடு விந்து அவன் - நாத விந்துருபரும், இக்கே விளைமொழி வல்லமைமேல் உளத்தன் - கருப்பஞ்சாற்றையே தோற்றுவிக்கின்ற மொழியை வசனிக்கும் வல்லபாம் பிகையின் உயர்ந்த இதயத்தில் எழுந்தருளியிருப்பவருமாகிய விநாயகப்பெருமான் ஆவர்.

வி.கு: அவனிக்கு வருதல் - சர்வவியாபகத்தின் ஒடுக்கநிலை, கேடனை ஆளுதல் - இழிவுசிறப்பும்கை தொக்கது. கரும்பு - பொருளாகு பெயர்.

-49-

சரணா லயந்தன் னடியருக் காமரு டாங்கிவரு
மரணா லயமகல் விக்குந் தனிப்பதி யான்றதளை
முரணா லயமறு முத்திப் பதியின் முகிழ்க்குமகக்
கரணா லயம்பொழில் சூழும் பதியர்க் கருப்பதியே.
சுரண அலையம் தன் அடியருக்கும் அலும்: அருள் தாங்கி வரும்
அரணால் அயம் அகல்விக்கும் தனி பதி: அறன்றதளை
முரண் அ லயம் உறும் முத்தி பதி: என் முகிழ்க்கும் அக
கரண அலையம் பொழில் சூழும் பதி யார்க்கரு பதியே.

ப.ஏர: அருள் தாங்கி வரும் அரணால் - கருணையைத் தாங்கி வரும் பாதுகாப்பினால், அயம் அகல்விக்கும் தனிப்பதி - ஜயத்தைப் போக்கும் ஓப்பற்ற தலமும், ஆன்ற தளை முரண் ஆ - பெரிதாகிய பாசம் மாறுபாடு என்பவற்றுடன் கூடிய ஆன்மா: லயம் உறும் முத்திப்பதி - ஒன்றுபடும் முத்தித் தலமும், என் முகிழ்க்கும் அக கரண ஆலயம் - சிந்தனைகள் தோன்றுதற்கும் அந்தக் கரணங்கள் ஒடுங்குதற்கும்

இடமான கோயிலும், பொழில் சூழும் பதி சோலைகள் குழந்துள்ள தலமுமாகிய, யார்க்கரு பதியே - யார்க்கரு தலமே, தன் அடியருக்கு சரண ஆலயம் ஆம் - தனது தொண்டர்களாயுள்ளவர்களுக்குப் புகல் தரும் கோயிலாகும்.

வி.கு: ஜயம் - அயம் எனப் போலியாயிற்று: அது அருட்பேறு கிடைக்குமோ என்னும் ஜயம்.

-50-

கருங்கந் தரத்தர் கணிபெற்ற மாண்விர குக்கருத்த
வராருங்கந் தரத்தர் தொழும்பிளை தண்ணீர் யூற்றுவதி
லிருங்கந் தரத்தர் வரழின்மகு டத்தின ரேதிலரைப்
பொருங்கந் தரத்தர் புனல்யார்க் கருவந்த புண்ணியரே.
கரும் கந்தரத்தர் கணி பெற்ற மாண் விருகு கருத்தர்
ஒருங்கு அந்தரத்தர் தொழும் பிளை: தண் அளி ஊற்றுவதில்
இரும் கம் தரத்தர்: ஏழில் மகுடத்தினர்: ஏதிலரை
பொரும் கந்தர் அத்தர்: புனல் யார்க்கரு வந்த புண்ணியரே.

ப.ரை: புனல் யார்க்கரு வந்த புண்ணியர் - நீர்வளம் குழந்த யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியுள்ள தரும வடிவினரான விநாயகப்பெருமான், கரும் கந்தரத்தர் - காளகண்டராகிய சிவபெரு மானது, கணி பெற்ற மாண் விருகு கருத்தர் - மாம்பழுத்தைப் பெற்றுக்கொண்ட மாட்சிமையும் தந்திரமும் உள்ள சிந்தனையாளரும், அந்தரத்தர் ஒருங்கு தொழும்பிளை - தேவர் எல்லோரும் ஒருமித்து வணங்கும் பிளையாரும், தண் அளி ஊற்றுவதில் - குளிர்ச்சியான கருணையைச் சொரிவதில், இரும் கம் தரத்தர் - கரிய முகில் போன்ற தகுதியுடையவரும், எழில் மகுடத்தினர் - அழகு மினிரும் முடியை அணிந்தவரும், ஏதிலரை பொரும் கந்தர் அத்தர்-பகைவரை எதிரேற்றுப் போர்புரியும் முருகனுக்கு முத்தவருமாவர்.

வி.கு: எழில்மகுடம் - விநாயகருக்குரிய கரண்டம் என்னும் கிரீடம் - முருகனுக்குப் பகைவரானோர் குரபன்மன் முதலான அசரரும் நக்கிரரைச் சிறையிட்ட பூதமும் ஆம்.

-51-

புண்ணியங் காமர் பொருளாதி யன்பர்க் குவந்தளிப்பான்
கண்ணியங் காமர் மகிழ்மைத் துனர்சேர் களமீமன்பரால்
அண்ணியங் காமை முதுகி லலவ னனந்தர்களான
வெண்ணியங் காமலர் சாமரம் வீசுமின் யார்க்கருவே.

புண்ணியம் காமர் பொருள் அதி அன்பர்க்கு உவந்து அளிப்பான்
கண்ணி அம் காமர் மகிழ் மைத்துனர் சேர் களம் என்பர் அல்
அண்ணி அங்கு ஆமை முதுகில் அலவன் அனந்தர் கொள
என் இயங்கா மலர் சாமரம் வீசும் மின் யார்க்கருவே.

ப.ஏரை: அலவன் அங்கு நன்னி - நன்குகள் அவ்விடத்தே
நெருங்கி, ஆமை முதுகில் அனந்தர் கொள - ஆமைகளின் முதுகில்
உறங்கிக் கிடக்க, என் இயங்கா மலர் - எண்ணிலடங்காத பூக்கள்,
சாமரம் வீசும் - கவரிகளாயமைந்து வீசுகின்ற, மின் யார்க்கருவே-
ஒளிமிக்க யார்க்கரு என்னும் தில்வியதலமே, அம் காமர்
மகிழ்மைத்துனர் - வனப்புமிகுந்த மன்மதன் மகிழ்ந்து கொண்டாடும்
மைத்துனரான விநாயகர், அன்பர்க்கு - தமது அடியார்களுக்கு,
புண்ணியம் காமர் பொருள் ஆதி-நல்வினைப் பயன் அழகிய
செல்வப்பொருள் முதலானவற்றை, உவந்து அளிப்பான் கண்ணி
சேர்களம் என்பர் - மகிழ்ந்து வழங்கும் பொருட்டாக விரும்பிச்
சேர்ந்த இடம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்.

வி.கு: அ.நினைப்பட்ட மலர்களும் பரோபகாரஞ்செய்யவே,
அத்தலத்துள்ளாரது பரோபகாரம் எத்தகையது என்பது சொல்லாமலே
விளங்கியவாறாம்.

-52-

யார்க்கு மருவா மிருக்கும் பரஞ்சுட வென்னிதய
மீக்கு மருவல ரைப்புல வானர ரேக்கமுறப்
பேர்க்கு மருப்புக் களிறாகி வந்து பீனிறியதே
சீக்கு மருதம் பொலிதலம் யார்க்கருக் சீபதிக்கே
யார்க்கும் அருவாய் இருக்கும் பரம் சுடர் என் இதயம்
சர்க்கும் மருவலர் ஜி புல வானரர் ஏக்கம் உற
பேர்க்கும் மருப்பு களிறு அதி வந்து பீனிறியதே
சீக்கும் மருதம் பொலி தலம் யார்க்கரு சீ பதிக்கே.

ப.ஏரை: யார்க்கும் அருவாய் இருக்கும் பரம்சுடர் - எவர்க்கும்

உருவமற்றதாய் இருக்கும் பரஞ்சோதி வடிவான விநாயகப்பெருமான், என் இதயம் ஸ்ரக்கும் - அடியேனுடைய சிந்தனையைத் தம்பக் கலாகவே கவரும், மருவலர் - உள்ப்பகைவராகிய, ஜ புல வானரர் ஏக்கம் உற - ஜம்புலன்கள் என்னும் குரங்குகள் அச்சம் கொள்ளும் படியாக, மருப்பு பேர்க்கும் களிறு ஆகி - தன் கொம்பையே பெயர்த் தெடுக்கும் யானை வடிவமாகி, சீர்க்கும் மருதம் பொலி தலம்- சிறப்புப் பொருந்திய மருதத்தினை பொலியும் நிலமாகிய, யார்க்கரு சீ பதிக்கு பிளிறியது - யார்க்கரு வெனப் பெயரிய இலட்சமீகரம் பொருந்திய கோயிலில் வந்து பிளிற்றோலி செய்தது.

வி.கு: விநாயகர் களிறாகவே புலன்கள் குரங்குகள் ஆயின. மருதம் - வயலும் வயல்சார்ந்த இடங்களுமாம்.

-53-

சீரகத் தார்க்குத் திருவருள் பெய்து தீகழு மொளித் தாரகத் தார்க்குந் தடக்கைக் களிறு தலங்களினால் வேரகத் தார்புந்தி செங்காடு நாரை யினிதமர்ந்து பாரகத் தார்புகழ் யார்க்கருக் கோயில் பதிந்ததுவே. சீ அகத்தார்க்கு திரு அருள் பெய்து தீகழும் ஒளி தாரகத்து ஆர்க்கும் தடம் கை களிறு தலங்கள் என ஏரகத்தார் புந்தி செங்காடு நாரை இனிது அமர்ந்து பார் அகத்தார் புகழ் யார்க்கரு கோயில் பதிந்ததுவே.

ப.ஏர: தீகழும் ஒளி தாரகத்து ஆர்க்கும் - விளக்குகின்ற பிரகாசம் பொருந்திய பிரணவ சொருபமாக ஆர்ப்பொலி செய்யும், தட கை களிறு - விசாலித்த துதிக்கையினையுடைய தெய்வயானையே, சீர் அகத்தார்க்கு திரு அருள் பெய்து - சிறந்த உள்ளாம் படைத்த அன்பர்களுக்குத் தெய்வீகமான கருணையைப் பொழிந்து, தலங்கள் என - தாம் எழுந்தருளும் கோயில்கள் என்று சொல்லும் வண்ணம், ஏரகத்தார் புந்தி - திருவேரகத்தை ஒருபடை வீடாகக் கொண்ட முருகப்பிரானது உள்ளாம், சொங்காடு - திருச்சொங்காடு என்னுந்தலம், நாரை - திருநாரையூர்ப்பதி என்பவற்றில், இனிது அமர்ந்து -

ഉവകെ യോടുമുള്ള എഴുന്നൽത്തരുണി, പാര് അകത്താർ പുകഴി - ഉലകിലുണ്ടോരു ഉയർവാകപ്പേശമും, യാർക്കരു കോധിലും പതിന്തതു - യാർക്കരുതു തലത്തുമുള്ള വന്നതു ഉന്നവതാധിപ്പിയിൽ.

വി.കു: ശീരകത്താർ - ഓണാവെ, കപിലദേവർ ആളിയോർ: വൻസിനിന്റെ മണ്ണപ്പുർത്തിക്കു ഉത്തരിയമൈമയാലും മുരുകൻ ഉണ്മുമു വിനായക തലമാധിപ്പിയിൽ. ചെങ്കാടു - ചമ്പന്തപ്പിൻസണായുമും ചിരുതു തൊണ്ടാർ എൻ്നുമും പരങ്ഞോതിയാറുമും വളിപ്പപട്ട തലമും: നാരൈയുർ - നമ്പിയാണ്ടാർ നുമ്പി വളിപ്പപട്ടതലമും.

-54-

പതിയുമും പലരവർ വാഹ്നപതി ധൂമ്പല പണ്ണുവിബരുന്നു
കതിയുമും പലവെൺപാര് കൗരാനി യാർക്കരു ണാകരമാമും
നിതിയുമും പലൻന്റി നെന്ദ്രുങ്കതി കാട്ടുവും യാർബെന്ദ്രുങ്കമേ
തുതിയുമും പരുന്നതൊമുമും യാർക്കരുതു തോൺനിയ ചോതിയൈയേ.
പതിയുമും പലൾ അവർ വാഹ്ന പതിയുമും പല പണ്ണു പെരുമും
കതിയുമും പല എൺപാര് കൗരാനി അരിയാരും: കരുണാകരമും അയുമും
നിതി ഉമ്പലും അൺനി നെന്ദ്രുമും കതി കാട്ടുവും യാരും: നെന്ദ്രുങ്കമേ
തുതി ഉമ്പരുമും തൊമുമും യാർക്കരു തോൺനിയ ചോതിയൈയേ.

പ.എരു: കൗരാനി അരിയാരും - പാഠത്തരിയാതവർക്കൻ, പതിയുമും പലൾ - കടവുണ്ടുമും പലൾ, അവർ വാഹ്ന പതിയുമും പല - അക്കടവുണ്ട് എഴുന്നൽത്തരുന്നുമും തലങ്കരുന്നുമും പല. പണ്ണു പെരുമും കതിയുമും പല എൺപാരും - ശിരപ്പിൽ തുപ്പ പേച്ചപ്പട്ടുമും മോട്ടാച്ചങ്കരുന്നുമും പല എൺരു കൂറുവും, കരുണാകരമും ആയുമും നിതി ഉമ്പലും അൺനി - കിറുപൈക്കു ഉന്നവിടമാകിയ അനുറ്റഭേദവുമും എൻ്നുമും യാണെനു മുകപ്പെരുമാണ് അല്ലാതു. നെന്ദ്രുമും കതി കാട്ടുവും യാരും - തോണാലവിലുണ്ടാണു വീനു പേരുന്നൈക്കു കാണ്ണപിക്കക വല്ലവും വേദ്യാവരും ഉണ്ടാണു: ആകൈയാലും, നെന്ദ്രുങ്കമേ - എൻ മനമേ, ഉമ്പരുമും തൊമുമും - തേവർക്കരുന്നുമും വണാവുകുമും, യാർക്കരുതു തോൺനിയ ചോതിയൈ തുതി - യാർക്കരുതു തലത്തിലും മേവി വീന്റിനുകുമും ചോതിനുപരാക്കിയ വിനായരൈയേ വന്നതിന്തു നിന്മപായ്.

വി.കു: കൗരാനി അരിയാരും - സണ്ടു വിനായക മകത്തുവമും കൗരാനിയാതവും. മോട്ടാച്ചപ്പേരുന്നിനു ശിരമന്നതോൺനി നെന്ദ്രുങ്കതി എന്നരാർ. ഉമ്പരുമും - ഉയർവു ശിരപ്പുമുമ്മൈ.

-55-

സോതിയ രാവുഹ കുത്തൻ യാട്ടികൊண്ട തുയരരുൾ

വേദിയ രാകു വീർന്റിരുപ് പാര്യാറ്റക് കുവിയൈന്ത

വാതിയ രാകു വമർന്താർ പണിയൻരി യാന്റ്രലിനല്

ഖാതിയ രാകുവി ശുർ നുമക്കുപ തേചമിൽ.

സോതി അരാ ഉറു കുത്തൻ അട്ടികൊண്ട തുയർ ആരുൾ

വേദിയർ ആകു വീർന്റിരുപ്പാർ യാർക്കരു വിയൈന്ത

ആതിയർ: ആകു അമർന്താർ: പണി അൻരി ആന്റ്രലി: നല്

ഇഞ്ചിയർ ആകുവി: ആറി ഉമക്കു ഉപതേചമി ഇൽ.

പ.രൈ: സോതി അരാ ഉറു കുത്തൻ - ഓണിപൊരുന്തിയ അന്താളൻ എൻഡുമം പാമ്പണ്ണയിൽ പാണി കൊണ്ണുമം അരുക്കണന്റുകുത് തേര്സ്ക്കാരതി ധായമെന്ത തിരുമാലൈ, ആട്ടകൊൺട തൂയർ - അഴിമെ കൊൺട പരിസ്ത്തരുമം, അരുംവേദിയർ ആകു വീർന്റിരുപ്പാർ - അരുംബെപ്പറ്റ അന്താളരതു വേണ്ടവിത് തീയില വീർന്റിരുപ്പവരുമം, ധാർക്കരു വിയൈന്ത ആതിയർ-ധാർക്കരുകുത് തലത്തൈ വിരുമ്പിയ മുലവരുമം, ആകു അമർന്താർ - പെരുക്കാണിയൈ വാകനമാകക കൊണ്ണിരുപ്പവരുമാകിയ വിനാധകപം പെരുമാണിൻ, പണി അൻരി ആന്റ്രലി - തിരുത് തൊണ്ണുകാലേയല്ലാതു, പിരക്കരുമാംകണാൾ ചെമ്പ്യാതീർ: അതാള, ഊരി-ഊരികൾ തോറുമം ഇരുപ്പവർക്കണേ, നല് ഇഞ്ചിയർ ആവീർ - നല്ല പേരുടൈവരാവീർ, ഉമക്കു ഉപതേചമി ഇൽ - ഉന്കട്ടുരിയ അறിവുരെ ഇതുവാകുമം.

വി.കു: അരും വേദിയർ - നമ്പിയാണ്ടാർ നമ്പിപോളുമം വേദിയർ: വീർന്റിരുത്തല് - പൊതുനീംകിൾ സിരുപ്പട്ടൻ ഇരുത്തല്. ഇഞ്ചിയമ് - ഇലാപമു മാകുമം.

-56-

തേചഷ് കൻിക്കുമ തിരുപ്പതി തേവർ തൊമുമ്പതിയൻ

പാസന് കൻിക്കുപ പൊട്ടിയാക വേളുമം പതിന്തപതി

വാസന് കൻിക്കുപ പൊഴില്കൂളു പതിവന്ത തണ്ടന്തവർക്കുകേ

ധാസന് കൻിക്കു മെല്ലില്യാറ്റക് കുവാ മണിപ്പതിയേ

തേസ അങ്കു അണിക്കുമ തിരുപ്പതി: തേവർ തൊമുമ്പ പതി: എൻ

പാസന്കൻ ഇക്കു പൊട്ടി ആകു വേളുമം പതിന്തപതി

വാസമ് കൻ ഇക്കു പൊഴില്ല കൂളു പതി വന്തു അടൈന്തവർക്കുകേ

എ ചംഗു അണിക്കുമ എറില്ല ധാർക്കരു ആമു അണി പതിയേ.

ப.ஏர்: அங்கு தேசு அளிக்கும் திருப்பதி - அவ்விடத்தே ஞான ஒளியை வழங்கும் வனப்பு மிக்க தலமும், தேவர் தொழும்பதி - தேவர்களும் வந்து வணங்கும் சேதத்திரமும், என் பாசங்கள் - அடியேளின் பந்த பாசங்கள் எல்லாம். இக்கு பொடி ஆக - கரும்புத் துகள் போலப் பொடியாகி வீழும் வண்ணம், வேழும் பதிந்த பதி-தெய்வீக யானையாகிய விநாயகப் பெருமானின் பாதச்சவடு பதிந்த பதியும், வாசம் கள் இக்கு பொழில்குழ் பதி - நறுமணம் தேன் கரும்பு என் பனவற்றைக் கொண்ட சோலை குழிந்த தலமும் ஆகத் திகழ்வது, வந்து அடைத்தவர்க்கு - தலத்தே வந்து சேர்ந்த மெய்யடியார்களுக்கு ஆ சங்கு அளிக்கும் - காமதேனு சங்கநிதி என்பவற்றை வழங்கியிருஞ்சும், எழில் யார்க்கரு ஆம் அணிபதியே - அழகிய யார்க்கருவாகிய பெருமை மிக்க தலமேயாம்.

வி.கு: தேசம் களிக்கும் திருப்பதி எனவும் கூட்டி நாடுகள் தரிசனம் செய்து உளம்மகிழும் தலம் எனவும் பொருள் கொள்க. வேழும் என்றமையால் பாசங்கள் வேழும் உண்ணும் கரும்புத்துகள்களாயின. அடைத்தவர் காமதேனு சங்க பதுமநிதிகள் பெறுவர் எனவே யார்க்கருத் தலம் - சுவர்க்கதலம் என்பது அருத்தாபத்தி.

-57-

அண்டை மிராவண மென்னை யகற்றினை யாணவத்தன்
பண்டை மிராவணர் காரரு ஸீந்தனை பானிறத்த
னுண்டை மிராவணர் சூடினை யார்க்கரு வுள்ளுறையுங்
கண்டை மிராவணக் குஞ்சர வென்னைக் கடைக்கணியே.
அண்டை இரா வணம் என்னை அகற்றினை அறணவத்தன்
பண்டை இராவணர்கு ஆர் அருள் ஸந்தனை பால் நிறத்தன்
உண்டை இரா வணன் சூடினை யார்க்கரு உள் உறையும்
கண்டை இரா வண குஞ்சர என்னை கடைக்கணியே.

ப.ஏர்: யார்க்கரு உள்உறையும் - யார்க்கருவாகிய கோயிலி னுள்ளே குடிகொண்டிருக்கும், கண்டை இரா வணகுஞ்சர - கழுத்து மணி யணியப்பெறாத வனப்புமிக்க ஆனை வதனத்தினரே, என்னை அண்டை இராவணம் அகற்றினை-அடியேனைத் தேவரீருக்குச்

சமீபத்தில் அமர்ந்து கொள்ள இடமளியாதவாறு சேய்மைப்படுத்தி விட்டார். ஆனால், பண்டை - முன்னாளில், ஆணவத்தன் இராவணனுக்கு ஆர் அருள் சந்தனை - ஆணவம் படைத்த நெஞ்சினனாகிய இராவண வேந்தனுக்குப் பெறுதற்கரிய அருட் பேற்றினை வழங்கினார், மேலும், பால் நிறத்தன் உண்டை இராவணன் குடினை - பால் வண்ணத்தனும் உருண்டை வடிவுள்ள இராக்கால அழகனுமாகிய சந்திரனை முடியில் தரித்துள்ளீர்: என கடைக்கணி - ஆதலின் சிறியேனுக்குக் கடைக்கண் நோக்கம் பாலித்தருள்க.

வி.கு: அண்டையில் இருத்தல் - சாமீபதம்: கண்டை - வளர்ப்பு யானையின் கழுத்துமனி: அது யானைமுக விநாயகருக்கு இல்லை யாதவின் அதனை விலக்க, கண்டை இராகுஞ்சர என்றார் - இராவணன் சந்திரன் என்னும் இருவரும் விநாயகருக்கு மாறுபட்டவர்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு அருள் செய்தாய் மாறுபாடாத எனக்கு அருள் செய்யாமைக் காரணம் யாது என்பது ஆசிரியரது விசனமாம்.

-58-

கடைக்கணி யானிற் கிழுறின் கழலன்றிக் காப்பிலையூஞ்
சடைக்கணி யாய்யார்க் கருவந்த தற்பர சண்முகற்காய்
மிடைக்கணி யாய்ச் சென்ற வாரணை வெம்மை வினைப்பகையாம்
படைக்கணி யாய்வர லென்றுகொ ஸைங்கரப் பண்ணவனே.
கடைக்கண் யான் நிற்கிழும் நின்கழல் அன்றி காப்பு இலை: பூ
சடை கணியாய், யார்க்கரு வந்த தற்பர சண்முகற்கு ஆய்
மிடைக்கு அணியாய் சென்ற வாரணை: வெம்மை வினை பகை ஆய்
படைக்கு அணி ஆய் வரல் என்று கொல் ஜி கர பண்ணவனே.

ப.ஷர்: பூ சடை கணியாய் - எழில் மிகுசடாபாரத்தில் மலர் மாலை யணிந்தவரே, யார்க்கருவந்த தற்பர - யார்க்கருத் திருப்பதியில் எழுந்தருளிய மேலான தெய்வமே, சண்முகற்கு ஆய் - அறுமுகப் பெருமான் பொருட்டாக, மிடைக்கு அணியாய் சென்ற வாரணை - வள்ளிப் பிராட்டியின் பரனுக்குச் சமீபமாய்ச் சென்ற ஆனை முகவரே, யான் கடைக்கண் நிற்கினும் - அடியேன் கீழ்மையான தானத்தில்

நின்றாலும், நின் கழல் அன்றி காப்பு இலை - தேவீரின் திருவடிகளே யன்றிப்பிறிதோர் காவல் இல்லை, ஐ கர பண்ணவனே - ஐந்து திருக்கைகளுடைய கடவுளே, வெம்மை வினை பகை ஆம் படைக்கு - எனது வெவ்விய தீவினையென்னும் பகையாகிய சேனைக்கு, அணி ஆய் வரல் என்று- விழுகமாக வருவது எப்போது?

வி.கு: கண்ணி - கணி என நின்றது. அது மாலை வகை: விழுகம் - படை வகுப்பு.

-59-

பண்ணிய மத்தர் பருப்பத மேடுசெய் பண்டிதர்வின்
மண்ணிய மத்தர் மறைமுதற் பூரண் வந்தனைக்காம்
புண்ணிய மத்தர் பொலம்பதி யார்க்கருக் கோயில்புக
வெண்ணிய மத்த ரிலம்போ தரிரண்று மீறிலரே
பண்ணிய மத்தர் பருப்பதம் ஏடுசெய் பண்டிதர்: வின்
மண் நியமத்தர் மறைமுதல் பூரணர்: வந்தனைக்கு ஆய்
புண்ணிய மத்தர் பொலம் பதி யார்க்கரு கோயில் புக
எண்ணிய மத்தர் இலம்போதரர் என்றும் சுறுஇலரே.

ப.நேர: பண்ணிய மத்தர் - பண்ணிகாரங்களில் பெருங்களிப்புடைய வரும், பருப்பதம் ஏடு செய் பண்டிதர் - மேருமலையை எழுதும் ஏடாகச் செய்த விற்பன்னரும், வின் மன் நியமத்தர் - வானம் பூமி என்பவற்றின் அமைப்பியலை ஒழுங்குறுத்தியவரும், மறை முதல் - வேத நாதரும், பூரணர் - எல்லாம் நிறைந்து எங்குஞ் செறிந்தவரும், வந்தனைக்கு ஆயும் புண்ணிய மத்தர் - வணக்கத்துக்கியின்ற அறக்களிப் புடையவரும், பொலம் பதி யார்க்கரு கோயில் புக அழகுத்தலமான யார்க்கரு ஆலயத்தே எழுந்தருள, எண்ணிய மத்தர் - திருவுள்ளாம் கொண்ட ஆனந்தக்களிப்பினரும், இலம்போதரர் - பெருவயிற்றினருமா கிய விநாயகப்பெருமான், என்றும் சுறு இலர் - எக்காலத்தும் முடிவில்லாதவரும் ஆவர்.

வி.கு: பருப்பதமேடு எனக்கூட்டி மலைகள் என்னும் மேட்டு நிலங்

களை ஆக்கியவர் எனப்பொருள் கொள்ளுதலும் அமையும். இலம்பம் - மோதகம் எனவும் நின்றது. சறு இலர் எனவே தொடக்கமும் இல்லாதவர் என்பது மறைந்த பொருள்.

-60-

இலங்கத் தனத்தை திரும் திருக்கு மியார்க்கருவாழ் மலங்கத் தனத்தை யரைக்கணி பூண்டவன் வல்லசரன் கலங்கத் தனத்தைக் குறித்தவ னாரைக் கலைச்சிறுவன் விலங்கத் தனத்தை யமின்றா வூலகின் வினைமுதலே.

இலங்கு அத்தன்: அத்தை திரு மாது இருக்கும் யார்க்கரு வாழ் மல் அங்கத்தன் அத்தை அரைக்கு அணி பூண்டவன் வல் அசரன் கலங்க தன் நத்தை குறித்தவன் நாரை கலை சிறுவன் விலங்கத்து அனத்தை அயின்றான் உலகின் வினைமுதலே.

ப.ரை: இலங்கு அத்தன் - சுயம்புவாகவே பிரபை வீசும் கடவுளும், அத்தை திரு மாது இருக்கும் - மாமியாராகிய மகாலக்குமி வாசம் செய்யும், யார்க்கரு வாழ் மல் அங்கத்தன் - யார்க்கருத் தலத்தின் கண்ணே எழுந்தருளியிருக்கும் வளவிய திருமேனியை உடையவரும், அத்தை அரைக்கு அணி பூண்டவன் - அரைப்பட்டிகை என்னும் உதரபந்தனத்தை ஆபரணமாகத் தரித்தவரும், வல் அசரன் கலங்க - வலிமை படைத்த கயமுகாசரன் கலக்கமடையும் வண்ணமாக, தன் நத்தை குறித்தவன் - தனது சங்கை ஊதி முழுக்கஞ் செய்தவரும், நாரை கலை சிறுவன் விலங்கத்து அனத்தை அயின்றான் - திருநாரையூரில் வாழ்ந்த கல்வி மேம்பாடுடைய சிறுவனாகிய நம்பியாண்டார் நம்பியின் தூண்பத்தின் பொருட்டாக, அவன் படைத்த நிவேதனத்தைத் திருவழகு செய்தவருமாகிய விநாயகர், உலகின் வினை முதல் - உலகத்துக்குக் கருத்தா ஆவர்.

வி.கு: இயல்பாகவுள்ள ஒளி என்பது குறிக்கச் சுயம்பு என்னும் சொல் வருவிக்கப்பட்டது. சுயம்பு - தானே தோன்றுதல். அத்து - அரைப்பட்டிகை விநாயகர் ஆதி சேடனை அரைப்பட்டிகையாக உடையவர் என்பது புராணச் செய்தி. இதனை ‘அகடு அசக்கு அரவு’ என்பர் கச்சியப்பர். அங்கம் - உடல், மேலும் உறுப்புகளுமாம்,

வில்லங்கம், அன்னம் என்பன விகாரமுற்றன. வினை முதல் - அடியார்களின் கருமமுதலுமாம்.

-61-

வினையந் தரிக்க வியனரு எந்திலை வித்தகுறின்
முனையந் தரிக்க விருத்தனன் ஹோசுரும் பார்முரவுந்
நனையந் தரிக்கும் பொழில்யார்க் கருவந்த நாயகநம்
மனையந் தரிக்கிளா ரமுதே யெனியனை யாண்டருளே.
வினை அந்தரிக்க வியன் அருள் ஈந்திலை: வித்தக நின்
முன் ஜூயம் தரிக்க இருத்தல் நன்றோ சுரும்பார் முரவும்
நனை அம் தரிக்கும் பொழில் யார்க்கரு வந்த நாயக நம்
அனை அந்தரிக்கும் ஓர் அமுதே எனியனை ஆண்டருளே.

ப.ரை: வித்தக - ஞான சொரூபரே, சுரும்பார் முரவும் நனை
அம் தரிக்கும் பொழில் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் மலர்
மொட்டு களின் அழகினைத் தாங்கித் திகழும் சோலை சூழும்,
யார்க்கரு வந்த நாயக - யார்க்கருப் பதியில் எழுந்தருளியிருக்கும்
தலைவரே, நம் அனை அந்தரிக்கு ஓர் அமுதே எமது
அன்னையாகிய உமாதேவி யாருக்கு ஒப்பில்லாத அமுதம்
போன்றவரே, வினை அந்தரிக்க வியன் அருள் ஈந்திலை -
அடியேனது முன்னைப் பழவினையானது (என்னை விட்டு நீங்கித்)
தனிமையுறும்பாடியாகப் பெருங்கருணையை வழங்கினாய் அல்லை,
நின் முன் ஜூயம் தரிக்க இருத்தல் நன்றோ - தேவரீ முன்னிலையில்
என் உள்ளத்தில் உனது அருள்பற்றிய சந்தேகமுறும். படியாக
நான் வாழ்வது நலமாமோ? எனவே, எனியனை ஆண்டருள் -
வலியில்லாதவனாகிய என்னை அடிமை கொண்டு கருணை
பாலிக்குக.

வி.கு: வினை - பழவினை என்னும் ஊழி, அந்தரி - தூர்க்கையாகிய
உமை.

-62-

அருளுகைக் கும்மா ஸிருவினை போக்கி யடியனக
மருஞ்சைகைக் கும்மலர்த் தாட்டுணை யுண்டு மனமுநுகி
யுஞ்சைகைக் கும்பிசெ வீதியுண் டேயார்க் கருமுதலே
தெருஞ்சைகைக் கும்வழி கண்டுகொண் டேன்ச்சந் தேய்ந்ததுவே.

அருளு: கைக்கும் மால் இரு வினை போக்கி, அடியன் அக மருள் உகைக்கும் மலர் தாள் துணை உண்டு: மனம் உருகி உருளுகைக்கும் பெருவீதி உண்டே, யார்க்கரு முதலே! தெருளுகைக்கும் வழி கண்டுகொண்டேன் அச்சம் தேய்ந்ததுவே.

ப.ரை: யார்க்கரு முதலே - யார்க்கருப்பதியில் வீற்றிருக்கும் தலைவரே, அடியன் அக மருள் உகைக்கும் - அடியேனது மனமயக் கத்தை உதைத்து வெளியேற்றும், துணை மலர் தாள் உண்டு - இரண்டு தாமரை மலர் போலும் திருவடிகள் உள்ளன. மனம் உருகி உருளுகைக்கும் பெரு வீதி உண்டு - உள்ளமானது நெக்குருகிப் பிரத்திஸினம் செய்வதற்கும் பெரிய சுற்றுப்பிரகாரம் உள்ளது, தெருளுகைக்கும் வழி கண்டு கொண்டேன் - மயக்கம் நீங்கித் தெளிவு பெறுவதற்கான மார்க்கத்தினையும் அறிந்து கொண்டேன், அச்சம் தேய்ந்தது - அதனால் உள்ளத்திலிருந்த பயமும் நீங்கலாயிற்று. கைக்கும் மால் இரு வினை போக்கி அருளு - எனவே, வெறுத்தற்குரிய மயக்கத்தைத் தருகின்ற நல்வினை தீவினையாகிய இரண்டு வினைகளையும் இன்மை செய்து கருணை பாலிக்குக.

வி.கு: இருவினை நீக்குதல் - இருவினை ஓப்பு - அச்சத்தேய்வுக்கு மலர்த்தாள் பெருவீதி என்பன ஏதுவாயின.

-63-

தேயா மதிமுடிப் பிள்ளையைத் தேங்கு திரைக்கடலில்
றோயா மதித்தோன் மருகணை யார்க்கருத் தூயவனைத்
தாயா மதிமின் றணியாத நேயத் தகழியின்கண்
காயா மதிவிளாக் கேற்றிப் பணிமின் கதிபெறற்கே.
தேயா மதிமுடி பிள்ளையை தேங்கு திரை கடலில்
தோயா மதித்தோன் மருகணை, யார்க்கரு தூயவனை
தாயா மதிமின்: தணியாத நேய தகழியின் கண்
காயா மதிவிளாக்கு ஏற்றி பணிமின் கதிபெறற்கே.

ப.ரை: கதி பெறற்கு - மோட்ச சாதாக்கியத்தைப் பெறும் பொருட்டாக, தேயா மதிமுடி பிள்ளையை - இளம்பிறையனிந்த

திருமுடி தாங்கும் பிள்ளையும், தேங்கு திரை கடலில் - நீர் நிறைந்த அலைகள் வீசும் பாற்சமுத்திரத்தில், தோயா மதித்தோன் மருகனை - தோய்ந்து அழுதம் கடைந்தவராகிய திருமாலுக்கு மருகரும், யார் க்கரு தூயவனை - யார் க்கருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பரிசுத்தருமாகிய விநாயகப்பெருமானை, தாய் ஆ மதியின் - உங்கள் அன்னையாகக் கருதுங்கள், தணியாத நேய தகழியின்கண் - குறையாத பக்தி என்னும் நெய்பெய்த அகலில், காயா மதி விளக்கு ஏற்றி பணியின் - வறளாத அறிவாகிய தீபத்தை ஏற்றி வணங்குங்கள்.

வி. சு: நேயம் - நெய், பக்தி என்னும் இருபொருள்தந்தது. தேயா, தாயா, காயா என்னும் எச்சங்கள் ஈறுகெட்டன.

-64-

கதிக்கா வியம்வரை கற்பகம் தொண்டர் கருதுகதி
நிதிக்கா வியன்கழல் நீட்டிடும் பூரணம் நித்தியம்பின்
நுதிக்கா வியம்பொலி யோங்கார ரூபம் உலையுமென்றன்
மதிக்கா வியன்ன வாரணம் யார்க்கரு மாண்பொருளே.
கதி காவியம் வரை கற்பகம்: தொண்டர் கருது கதி
நிதிக்கு அ வியன் கழல் நீட்டிடும் பூரணம் நித்தியம்: பின்
உதிக்கா இயம் பொலி ஓங்கார ரூபம் உலையும் என்தன்
மதிக்கு அஹி அன்ன வாரணம் யார்க்கரு மாண்பொருளே.

ப.ரை: யார்க்கரு மாண் பொருள் - யார்க்கருத் தலத்தில் வீற்றிருக்கும் மாட்சிமைப்பட்ட மெய்ப்பொருள், கதி காவியம் வரை கற்பகம் - உயர் நிலையிலுள்ள பாரத காப்பியத்தை மேருமலையில் எழுதிய கற்பகரும், தொண்டர் கருது கதி நிதிக்கு ஆ - தொழும்பாகள் சிந்திக்கின்ற மோட்சமென்னும் பெருஞ்செல்வத்துக்காக, வியன் கழல் நீட்டிடும் பூரணம் - பெருமையிக்க கழல் அனிந்த திருவடிகளை எப்போதும் நீட்டியிருக்கும் எல்லாம் நிறைந்த பொருளும், நித்தியம் - என்றுமள்ள பொருளும், பின் உதிக்கா - பின்னாளில் தோன்றப் பெறாத, இயம் பொலி ஓங்கார ரூபம் - ஒவி� நிறைந்த பிரணவ வடி வழும், உலையும் - நிலைகுலையும், என்தன் மதிக்கு ஆவி அன்ன

வாரணம் - அடியேனது அறிவுக்கு உயிர்போலும் தேவயானையும் ஆகும்.

வி.கு: கதிக்காவியம் - ஜந்தாம் வேதம் என்னும் நிலையிலுள்ள பாரதம்: கற்பகம் - அதுதேவதருக்களில் ஒன்றாய் யாவும் தருவது. இயம் - ஓலி.

-65-

மாணிக்க வித்தகன் மாதங்கள் மாப்பிளை மாணிதந்த வாணிக்க விக்கலர்ந் தானென் னக்தின னாகவத்தே தரணிக்க வித்த மருப்புடை யான்யார்க் கருவிற்குடை பேணிக்க வித்தவற் பேசுநர்க் கொப்பார் பிறரெவரே.

மாணிக்க வித்தகன் மாது அங்கள் மா பிளை மாணி தந்த ஆணி கவிக்கு அலர்ந்தான் என் அகத்தினன், ஆகவத்தே தரணிக்கு அவித்த மருப்பு உடையான் யார்க்கருவில் குடை பேணி கவித்தவன் பேசுநர்க்கு ஓப்பார் பிறர் எவரே.

ப.ரை: மாணிக்க வித்தகன் - மாணிக்க மணிபோலும் செவ்வொளி வீசும் ஞான சொருபரும், மாது அங்கள் மா பிளை - உமையவளைப் பாதி உடம்பாகக் கொண்டுள்ள சிவபிரானுக்குச் செல்லப்பிள்ளையும், மாணி தந்த - பிரமசரிய ஒழுக்கம் பூண்ட நம்பியான்டார் நம்பி வழங்கிய, ஆணி கவிக்கு அலர்ந்தான் - முதன்மை வாய்ந்த பாகுங்களால் உவப்புற்றவரும், என் அகத்தினன் - அடியேனுடைய உள்ளத்தில் உறைப்பவரும், ஆகவத்து - போரில், தூணிக்கு அவித்த மருப்பு உடையான் - அம்பறாத்தூணியை அழித்த கொம்பினையுடையவரும், யார்க்கருவில் குடை பேணி கவித்தவன் பேசுநர்க்கு - யார்க்கருக் கோயிலில் கொற்றக்குடையைப் பேணி ஊர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தவருமான விநாயகப்பெருமானைப் புகழ்வோரை, ஓப்பார் பிறர் எவர் - நிகர்ப்பார் வேறு யாவர் உளர்.

வி.கு: நம்பிபாடல் - பதினேராந்திருமுறையில் உள்ள பாடல்கள் கஜமுகப்போரில் விநாயகரின் கொம்பே அவனை அழித்தது. எனவே தூணிபயனற்று நின்றது. அதனால் அது அவிந்தவாறாம்.

-66-

പിറങ്കുന്ന് തിരുമുടി പിൻണാക് കുസിമതി പേക്കുവർ
 മുരംങ്കുന്ന് തിരുക്കെശി കരുഞ്ഞ മുകിയ്യുതിഥാൻിരി മുൺ്റുവിലി
 യാറങ്കുന്ന് തിരുമരുന്ന് തീവാർ അണിപാലി യാർക്കരുവിലി
 കരംങ്കുന്ന് തിരുക്കുളം കണ്ടേ നിത്യയം കണിത്തുവേ.
 പിറങ്കുമ്പ് തിരു മുടി പിൻണാ കുസിരി മതി പേക തുവർ
 മുരം കുന്തു ഇരു ചെശി കരുഞ്ഞ മുകിയ്യുതു ഓണിരി മുൺ്റു വിലി
 അരുമ്പ് കുന്തു ഇരു മരുന്തു സവാർ അണി പാലി യാർക്കരുവിലി
 കരംങ്കുമ്പ് തിരു കുളം കണ്ടേൻ ഇത്യയം കണിത്തുവേ.

പ.എ: അരുമ്പ് കുന്തു ഇരു മരുന്തു സവാർ - താരുമാൾ നിലൈത്തിരുക്ക കപ്പെപ്രുമ്പ് അണ്ണപാണാതികക്കാൾ വലുങ്കുമ്പ് വേണാഞ്ഞ മക്കാളാതു, അണി പൊലി യാർക്കരുവിലി - അണ്ണപാണാതു നിരൈന്തിരുക്കുമ്പ് യാർക്കരുക്ക് കോയിലിലി, പിറങ്കുമ്പ് തിരു മുടി - അംഗുൾാ വിനാധകപ് പെരുമാണാതു പിരകാസിക്കിന്റെ അழകിയ മകുടമ്, പിൻണാ കുസിരി മതി - തണ്ണനിയ പാലശ്ചന്തിരൻ, പേക - പുക്കുന്തു പേസ്പ്പട്ടു, മുരം കുന്തു ഇരു തുവാർ ചെശി - കണകു ഇരുക്കൈ കൊണ്ടതോ എൻ എൻണ്ണുമ്പ് ഇരഞ്ഞു പവാലം പോലുമ്പ് തിരുച്ചെചവികൾ, കരുഞ്ഞ മുകിയ്യുതു ഓണിരി മുൺ്റു വിലി- കിരുപൈയെ മലരശ് ചെയ്തു പിരകാസിക്കിന്റെ മുൺ്റു തിരുക്കണ്ണകൾ, കരംങ്കുമ്പ് തിരു കുളം കണ്ടേൻ - ഒലിക്കിന്റെ അഴകിയ കുളണിന്തയിരുവട്ടകൾ എൻപവർഖരെ അടയേൻ താരികിത്തേൻ, ഇത്യയം കണിത്തുവേ - അതനാലും എന്തു നെന്നും ആണന്തിത്തു.

വി.കു: മുൺ്റു വിലി - കുരിയ ചന്തിര അക്കിനിക്കണ്ണകൾ, ഇരുമരുന്തു ചോറു, നീർ എൻപണ - മരുന്തു - പചിപ്പിണി തീരക്കുമ്പ് മരുന്തു, സവാർ - പിരർക്കു ഉപകാരമ്പ് ചെയ്തലാല് അംഗുൾാസാർ വേണാഞ്ഞമെന്തർ ആധിനിനാർ.

-67-

കണിപ്പുക് കവച മുരംങ്കന്റെ നേരുമ്പ് ക്കടയവഹാർ
 ഇണിപ്പുക് കവങ്സിയ റിൻപത്തുട്ട് പട്ടിന് കിരുത്തനാഞ്ഞോ
 വണിപ്പുക് കവച മുട്ടയാ യാരിഞ്ഞവർ യാർക്കരുവാന്ന്
 തണിപ്പുക് കവല്ല പൊറ്റ റന്തിയൻ്റെ ചേലിഞ്ച് സാർമ്മതിയേ.

களி புக்கு அவசம் உறும் கன்று நேரும் கடையவன் ஊர் இளி புக்க வகுசியர் இன்பத்துள் பட்டு இங்கு இருக்கல் நன்றோ அளிப்பு கவசம் உடையாய்! அரண் எவர்? யார்க்கரு ஆம் தளி புக்க வல்ல பொன்றந்தி ! அஞ்சேல் என சாற்றுதியே.

ப.ரை: அளிப்பு கவசம் உடையாய் - அடியார் பொருட்டான பாதுகாப்பு என்னும் இரும்புச் சட்டையினை உடையவரே, யார்க்கரு ஆம் தளி புக்க - யார்க்கருவாகிய கோயிலில் புகுந்திருக்கும், வல்ல பொன் தந்தி- எல்லாம் வல்ல பொன்மயமாகிய ஆனைவதனத்தினரே, களி புக்கு அவசம் உறும் கன்று நேரும் கடையவன் - சேற்றுக்களியில் அகப்பட்டுத்தன் வசமிழக்கும் யானைக் கன்றுபோலும் கீழோனாகிய யான், ஊர் இளி புக்க - ஊரவரின் நகைப்புக்கிடமாயமைந்த, வகுசியர் இன்பத்துள் பட்டு இங்கு இருத்தல் நன்றோ - வஞ்சிக்கொடி போல்பவராகிய இளமகளிரின் இன்பத் துளகப்பட்டு மாழ்கி இம் மண்ணில் வாழ்வது நன்றாமோ? அரண் எவர் - தீய வழிச்செல்லாவாறு எனக்குக் காவலாய் இருப்பார் (நின்னையன்றி) வேறுயாருளர், அஞ்சேல் என சாற்றுதி - எனவே அஞ்சற்க என அடைக்கல மொழி கூறுவாய்.

-68-

வி. கு: ஊர் - ஆகுபெயர்: அது சான்றோருக்காகியது.

சாற்றுக் கரும்புணுந் தந்தி தழங்கு தனியமரிற்
பாற்றுக் கரும்புண் ணிடும்பின்னை பாங்குறப் பண்ணுதவப்
பேற்றுக் கரும்புஞ் சிறுசித்தி பேணலீர் பேசிய
சோற்றுக் கருந்தவம் வேண்டுதீர் யார்க்கருச் குழந்தநின்றே.
சாற்று கரும்பு உணும் தந்தி தழங்கு தனி அமரில்
பாற்றுக்கு அரும் புண் இடும் பீள்னை பாங்கு உற பண்ணு தவ
பேற்றுக்கு அரும்பும் சிறுசித்தி பேணலீர் பேச அரிய
சோற்றுக்கு அரும் தவம் வேண்டுதீர் யார்க்கரு குழந்து நின்றே.

ப.ரை: சாற்று கரும்பு உணும் தந்தி - இரசம் பொருந்திய கரும் பினை உண்ணும் ஆனை வதனத்தினரும், தழங்கு தனி அமரில்-

முழங்குகின்ற சமானமில்லாத போரில், பாற்றுக்கு அரும் புண் இடும் பிள்ளை - பருந்துகளுக்கு அரிய தசையைக் கொடுக்கும் பிள்ளையாருமாகிய வீராயகர், பாங்கு உற - பக்கத்திலே இருக்க, பண்ணு தவ பேற்றுக்கு அரும்பும் - சிரமத்தோடு செய்யப்படும் தவவினைவாகிய அனுக்கிரகத்தினால் தோன்றும், சிறு சித்தி பேணவிர் - அற்பமாகிய அற்புதங்களைப் பெரிதாக மதிக்காதீர், பேச அரிய சோாற்றுக்கு - இத்தகைய பெருமை யுடையதென இயம்புதற்கியலாத முத்திக்காக, யார்க்கரு குழந்து நின்று - யார்க்கருப்பதியை வலம்வந்து நின்று, அரும் தவம் வேண்டுதிர் - அரிய தவத்தினை விரும்புவீராக.

வி. கு: போர் - கஜமுகப்போர், குழ்தல் - சிந்தித்தலுமாம்.

-69-

குழு மராமரந் தண்மரு தோங்குபொற் றயயபதி
வாழு மராவதி யும்பணி யார்க்கரு வாரணத்தான்
தாழு மராட நமன்குற கானைன் றனிநெஞ்சமே
யூழு மராதுயர் வான்பதங் கூடு முயிர்ப்பதற்கே.
குழு மராமரம் தண் மருது ஓங்கு பொன்துய பதி
வாழு அமராவதியும் பணி யார்க்கரு வாரண தாள்
தாழு: அமர் ஆடநமன் குறுகான் என்தனி நெஞ்சமே
ஊழு அமராது இயர்வான் பதம் கூடும் உயிர்ப்பதற்கே.

ப.ரை: என் தனி நெஞ்சமே - எனது தனிமை பெற்ற நெஞ்சமே, மராமரம் தண் மருது குழு- அரசு குளிர்ந்த மருது ஆகிய மரங்கள் சுற்றி நிற்க, ஒங்கு பொன் தூய பதி - உயர்ந்தோங்கி விளங்கும் அழகும் பரிசுத்தமும் வாய்ந்த தலமாகிய, வாழு அமராவதியும் பணி யார்க்கரு - இன்பவாழுவுக்குரிய தேவேந்திர நகரமாகிய அமராவதியும் வணங்கும் யார்க்கருத் தலத்திலுள்ள, வாரண தாள் தாழு - ஆணைமுகப்பெருமானது திருவடிகளைத் துதிப் பாய், நமன் அமர் ஆட குறுகான் - அவ்வாறு வணங்கின், யமன் உன்னுடன் போராட நெருங்கமாட்டான், ஊழு அமராது - உனது பழவினையும் உன்னிடத்தே வந்து தங்க மாட்டாது, உயிர்ப்பதற்கு உயர் வான் பதம் கூடும் - நீ இளைப்பாறுதற்கு உயர்ந்த சுவர்க்க பதவியும் வந்து சேரும்.

வி.கு: மருது அரசு - அங்குள்ள தலவிருட்சங்கள் - உயிர்த்தல் - நீண்ட பெருமூச்சுக்கவிட்டு இளைப்பாறியிருத்தல் - இளைப்பு - பலபிறப்புக்களால் வந்த இளைப்பு.

-70-

உயிரா வண்ணின் பதம்வைத் தனினாரு விண்ணப்பங்கேள்
அயிரா வணர்மைந்த யார்க்கருத் தோன்றிய வாரமுதே
யயிரா வதற்கரு ணல்கிய நாத வகவிமாடுங்கி
யுயிரா வணமிருந் துன்னொனி காண வுவந்தருளே.

உயிர் அறவணம் நின்பதம் வைத்தனன் ஒரு விண்ணப்பம் கேள்
அயிராவணர் மைந்த யார்க்கருத் தோன்றிய ஆர் அழுதே
அயிராவதற்கு அருள் நல்கிய நாத! அகம் ஒடுங்கி

உயிரா வணம் இருந்து உன்னி காண உவந்து அருளே.

ப.ரை: அயிராவணர் மைந்த - அயிராவணம் எனப்பெயரிய யானையை வாகனமாகவுடைய சிவபிரானுக்குப் புதல்வனே, யார்க்கரு தோன்றிய ஆர் அழுதே - யார்க்கருத் தலத்தில் எழுந்தருளிய அரிய தேவாமிர்தம் போன்றவரே, அயிராவதற்கு அருள் நல்கிய நாத - அயிராவத யானையில் ஊர்ந்துவரும் இந்திரனுக்குக் கருணைபாலித்த தலைவரே! ஒரு விண்ணப்பம்கேள் - அடியேனது முறையீடொன்றைக் கேட்டருள்க, உயிர் ஆவணம் நின்பதம் வைத்தனன் - என் ஆன்ம உரிமைப்பாட்டினைத் தேவரீரது திருவடிகளில் இட்டுள்ளேன். அகம் ஒடுங்கி - அதனால் உள்ளாம் ஒடுக்கமுற்று, உயிராவணம் இருந்து - உயிர்ப்புத் தோன்றாதவாறு நிட்டைக்கூடியிருந்து. உன் ஒளி காண உவந்து அருள் - உனது திவ்விய சோதிருபத்தை என் அகத்திற்காண மகிழ்ந்து கிருபை பாலிப்பாயாக.

வி.கு: அயிராவணம் - சிவனுக்குரியயானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவதம் - இந்திரனுக்குரியது. நான்கு தந்தங்களையுடையது.

-71-

அருணந்திக் காயசெம் மேனிய ரங்குச் ரண்டர்தொழும்
பொருணந்திக் காய புக்முக் யூரண் பூத்துநிற்கும்

തരുണന്തീക കായ വെള്ളിപ്പിണാ തണ്ണന്നരുട് ട്രപ്പരണേ
യുരുണന്തീക കായബന്ദല് ലാറ്റവയല് യാർക്കുരു വുത്തമണേ.
അരുണമ് തിക്കു ആധ ചെമ്മേമീയർ അങ്കുൾ അണ്ടർ തൊമും
ബൊരുൾ നന്തീക്കു ആധ പുക് മുക്: പൂരണൻ, പുക്കുനിന്റുമ്
തരുണമ് തിക്കു ആധ എഴില് പിണാ: തണ അരുൾ ത്രപ്പരണേ
ഉരുൾ നന്തു ഇക്കു ആധ നെല് ഊർ വയല് യാർക്കുരു ഉത്തമണേ.

പ.സൈ: ഉരുൾ നന്തു - നകരുമ് ചാങ്കുകൾ, ഇക്കു ആധ നെല് ഊർ
വയല് യാർക്കുരു ഉത്തമണേ - കരുമ്പ് പോല വാണർന്തുൾ ഭേദപ്പയിർ
കണിനൂടാക നകർന്തു ചെല്ലുമ് വയല് നീലമ് സാൻത യാർക്കുരുത്തലത്
- തില് വിണാങ്കുമ് തലൈവരേ, അരുണമ് തിക്കു ആധ ചെമ്മേമീയർ
- ചെവബ്ണണ്ണത്തുക്കുപ് പുകലിടമാകിയ തിരുമേമീയൈ ഉടയൈവരുമ്,
അങ്കുൾ - തോട്ടിഡേൻ ഩുമ് കണിരിടക്കു കരുവിയൈക
കൊണ്ടവരുമ്, അണ്ടർ തൊമും - തേവർകൾ വണാങ്കുമ്, ബൊരുൾ
നന്തീക്കു ആധ പുക് മുക് - മെധപ്പൊരുണാകിയ ചിവനേ താനായ
വിണാങ്കുമ് ധാനൈവതന്ത്തിനരുമ്, പൂരണർ - എല്ലാമായ
നിയൈന്തവരുമ്, പുത്തു നിന്റുമ് - മലർന്തു നിന്റുമ്, തരുണമ് തിക്കു
ആധ എഴില് പിണാ - ഇണമൈക്കുമ് പുകലിടമാകിയ അழകിയ
പിണ്ണണായുമ്, അരുൾ ത്രപ്പരൻ - കുണിരന്ത കരുണാ മലരുമ്
മേലാണവരുമാവാർ.

വി.രു: തിക്കു - പുകലിടമ്: അതു ചെമ്മൈ, ഇണമൈ എൻപവർമ്മുക
കാൻ പുകലിടമ്, തരുണമ് പിണ്ണണ എൻപതൈ വലിയുത്തിയതു.

-72-

ഉത്തമ ഞത്തൻ റഹാമുന്കൻി റേവല് ലബ്യൂളത്തേ
നിത്തമ ഞത്തപാൻ യാർക്കുരു നേയ നിനത്തധ്യാർ
പിത്തമ ഞത്തർ പ്രഞ്ജിക്കുമ് പിണ്ണായ് പിരഞ്ഞവവെൻ
ഞത്തമ ഞത്തുൻ ഞരവിന്തപ് പാത മലർത്തുവൈയേ.
ഉത്തമൻ നിത്തൻ തൊമും കൺരൈ വല്ലബ്പ ഉണത്തേ
നിത്തമ മൻ അത്ത! പൊൻ യാർക്കുരു നേയ! നിനതു അച്യാർ
പിത്ത മനത്തർ പുരും ക്ഷേമും പിണ്ണായ! പിരഞ്ഞവ! എൻ
അത്തമൻത്തു ഉൻ അരവിന്തമ പാതമ് അലർത്തുവൈയേ.

ப.ஏரை: உத்தமன் நத்தன் தொழும் களியே - நல்லியல்பினரும் சங்கேந்தியவருமான திருமாலும் வணங்கும் யானை வதனத்தினரே, வல்லபை உள்தே நித்தம் மன் அத்த - சத்தியாகிய வல்லபாம் பிகையின் இதயத்தில் என்றும் நிலை பெற்றிருக்கும் இறையவரே, பொன் யார்க்கரு நேய - திருமகள் வாசம் செய்யும் யார்க்கருப் பதியில் பற்றோடு உறைபவரே, நினது அடியார் பித்த மனத்தர் புறம் செலும் பிள்ளாய் - நினது தொழும்பராகி நின்னிடத்தே பித்து மனம் கொண்டுள்ளாரின் பின் செல்லும் பிள்ளாயாரே, பிரணவ - ஒங்கார ரூபரே, என் அத்தமனத்து - எனது வாழ்வு மறையும் வேளையில், உன் அரவிந்தும் பாதம் அலர்த்துவை - உனது தாமரைபோலும் திருவடிகளை அடியேன் உள்ளத்தில் மலர்ந்து ஒளிர்ச்செய்வாய்.

வி. கு: உத்தமம் - நன்மையோடு மேம்பாடுமாம், பித்தமனம் - உயர்ந்த பக்திமனம்: புறஞ்செல்லல் - அடியார் வேண்டியன வழங்கி நிற்றல்.

-73-

அலங்கு வளைக்கையியம் மாயிழை மாலைக் கயர்ந்தனர்பொன் னிலங்கு வளைக்கை மிபழுக வீருவை யோயிறவுக்

குலங்கு வளைசாய்த் தயலோடிச் சாலிக் குலைக்கலைக்கக் கலங்கு வளைசேர் வயல்யார்க் கருவெம் கணப்பொருளே.

அலங்கு வளை கை எம் அறுமிழை மாலைக்கு அயர்ந்தனர்: பொன் இலங்கு வளை கை இபழுக சுகுவையோ இறவு

குலம் குவளை சாய்த்து அயல் ஓடி சாலி குலை கலைக்க கலங்கு வளைசேர் வயல் யார்க்கரு எம் கனம் பொருளே.

ப.ஏரை: இறவு குலம் - இறாமீன்கூட்டம், குவளை சாய்த்து - ஆம்பல் மலர்களைச் சரித்து, அயல் ஓடி சாலி குலை கலைக்க - பக்கமாகச்சென்று நெற்கதிர்களைச் சிதற, கலங்கு வளை சேர் வயல் அதனால் கலக்கமடைந்த சங்கினங்கள் ஓன்று கூடும் வயல்கள் சார்ந்திருக்கும், யார்க்கரு எம் கனம் பொருளே - யார்க்கருத்

തലത് തില് എമുന്തരുണിയുംണാം എങ്കണ്ണതു പെറുമെവായ്ന്ത മെധപ്പൊരുണ്ണോ, പൊൻ ഇലങ്കു വണ്ണാ കൈ ഇപ്പുക - അழകു പിരകാചിക്കുമ് ചങ്കേന്ത തിയ തുതിക്കൈയിണ്ണുടൈയ ആണെ വത്നത്തിന്റേ, അലങ്കു വണ്ണാ കൈ എം ആധിമൈ അശക്കിന്റ വണ്ണായല് അണിന്ത കൈകണായുടൈയ ആരാധന്ത ആപരണാവകാണാത് തരിത്ത എങ്കാൻ തലൈവിധാൻവർ, മാലൈക്കു അധിന്തണാൾ - മാലൈക കാലത്താല് ഉടല് തണാന്തുണാൾ, സകുവവയോ - എന്വേ ഉമതു കൂടലൈ വള്ളങ്കത് തിരുവുണാമോ?

വി.കു: ഇതു മാലൈയമ് പൊമുതുകണ്ടു ഇരംകൾ എന്നുമ് അകപ്പ പൊരുണ്ണ തുരൈ - തലൈവനെപ് പിരിന്ത തലൈവി മാലൈക്കാലത്താല് വിരക മുന്റ്രിന്റുപ്പ അതു കണ്ട ചെവിലി തലൈവന്തു കൂടലൈ വേൺ്നുന്നിന്റുപ്പ. ഇവവാഹന്റി, മാലൈ എൻപതുന്തു തലൈവൻ അണിന്ത മാലൈ എൻപതുമ് ഒക്കുമ്. അപ്പൊരുണില് ഇത്തുരൈ തമുഖവേണ്ടല് ആകുമ്. ഇങ്കേ തലൈവൻ - വിനാധകർ, തലൈവി - പക്കുവാൻമാ. അലങ്കു വണ്ണാക്കൈ - വിരകത്താല് കൈയുമ് മെലിന്തതു. അതനാല് വണ്ണായല് അശൈന്തവാഹാമ. ഇരവു - ഇരാ: അ.തു പിന്നാൻില് ഇരാല് എന്മരുവിയതു.

-74-

കണക്കാ വിധമ്പുകൂർ കർപകർ കാനും കവിൻകുരുമ്പീ
വനക്കാ വിധങ്കു വണപ്പതി യാർക്കകു വാരണ്ണരകേ
ഞക്കാ വിധങ്കു മുടലിന്കു മാകി മീരുപ്പതൈ നീർ
മഞക്കാ വിധങ്കുരൈപ് പീരിസൻ്റു വണ്ണന മലർവിനുത്തേ,
കണമ് കാവിധമ് പുകൂർ കർപകർകു അനുമ കവിൻ കുരുമ്പീ!
വനമ് കാ ഇധങ്കുമ് വനമ് പതി യാർക്കകു വാരണ്ണരകേ
ഞക്കു ആവി അങ്കുമ് ഉടല് ഇങ്കുമ് ആകി ഇരുപ്പതൈ നീർ
മഞ കാവി അങ്കു ഉരൈപ്പീ ചെൺ്റു വണ്ണന മലർ വിനുത്തേ.

പ.രൈ: ആടുമ കവിൻ കുരുമ്പീ - അശൈന്തുലവിത്തിരിയുമ് അழകിയ വണ്ണുകണ്ണോ, നീർ വണ്ണന മലർ വിനുത്തു - നീങ്കൾ പല നിന്റപ്പുകകണാ വിട്ടു, കഴ കാവിധമ് പുകൂർ കർപകർകു - പാരിധ കാപ്പിധവകാണാല് പുകമുന്തു പേചപ്പെറുമ് കർപക വിനാധകരുമ്, വനമ് കാ ഇധങ്കുമ്

வளம்பதி - அழகுச்சோலைகள் அசையும் செழித்த தலமாகிய, யார்க்கரு வாரணற்கு - யார்க்கருத் தலத்தே எழுந்தருளிய ஆனைமுகவருமாகிய விக்னேசுவரர்க்கு, எனக்கு - அடியேனுக்கு, ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை - உயிர் அவ்விடத் தேயும் உடல் இவ்விடத்தேயுமாகி இருத்தலை, மன காவி - பொருந்துமாறு எடுத்து, அங்கு சென்று உரைப்பீர் அங்கு சென்று சொல்லுவீர்.

வி. கு: இது தலைவி கூற்று - வண்டினைத் தூது விடுமாறு அமைந் தது. மன்ன - மன எனக்குறைந்தது. மன்ன - பொருந்த: மனக்காவி - மனத்துக் காவி எனினும் ஒக்கும்.

-75-

மலராக வந்திப் பவர்க்கருள் வாரணன் வானவரைப் புலராக வந்தந்து போற்றினன் புட்குலம் யூம்பொழிற்கே பலராக வந்தனை செய்பதி யார்க்கருப் பண்ணவற்கன் பிலராக வந்தவ ரீட்டும் பவத்தி னிருள் வண்ணரே. மலர் ஆக வந்திப்பவர்க்கு அருள் வாரணன் வானவரை புலர் ஆகவும் தந்து போற்றினன: புள் குலம் யூ பொழிற்கே பல ராக வந்தனை செய் பதி யார்க்கரு பண்ணவற்கு அன்பு இலர் ஆக வந்தவர் ஸ்ட்டும் பவத்தின் இருள் வண்ணரே.

ப.ஈர்: மலர் ஆக வந்திப்பவர்க்கு அருள் வாரணன் - மலர்கள் கைகளில் தோன்ற வணங்கும் அடியார்களுக்குக் கருணை பாலிக்கும் ஆனைமுகரும், வானவரை புலர் ஆகவும் தந்து போற்றினன் - தேவர்களை அவர்களது துன்ப விழயலுக்காம் போரினை இயற்றிப் பாதுகாத்தவரும், புள் குலம் - வண்டுக்கூட்டம், யூ பொழிற்கு பல ராக வந்தனை செய் பதி - அழகிய சோலைகளில் பல இராகங்களால் வணங்கும் தலமாகிய, யார்க்கரு பண்ணவற்கு - யார்க்கருத் தலத் தில் எழுந்தருளியிருப்பவருமாகிய விநாயகரிடத்தில், அன்பு இலர் ஆக வந்தவர் - பக்தியில்லாதவராய் இப்புமியிற் பிறந்தவர்கள், ஸ்ட்டும் பவத்தின் இருள் வண்ணரே - தாம் சம்பாதிக்கும் பாவங்களுக் குரிய இருள் போலும் நிறத்தினரே ஆவர்.

-76-

வணங்கத் தலையும் வழுத்தநல் வாயும் மனம்மகிழ்ந்தே
மினங்கத் தலையன்பர் கூட்டமுந் தந்தனை யீர்ந்தவளைக்
கணங்கத் தலைத்தடல் சூழ்யார்க் கருப்பதி கள்வரைவ
ருணங்கத் தலையளி தந்திலை யேதிங் குரைத்தருளோ.
வணங்க தலையும் வழுத் தலையும் மனம் மகிழ்ந்தே
இணங்க தலை அன்பர் கூட்டமும் தந்தனை ஸ் தவளை
கணம் கத்து அலை தடம் சூழ் யார்க்கரு பதி! கள்வர் ஜவர்
உணங்க தலை அளி தந்திலை, ஏது இங்கு உரைத்தருளோ.

ப.ரை: ஸ் தவளை கணம் கத்து அலை தடம் சூழ் - பசிய
தவளைக் கூட்டங்கள் கத்தும் திரைகள் பொருந்திய குளங்கள்
குழ்ந்திருக்கும், யார்க்கருப்பதி - யார்க்கருத் தலத்தில் விளங்கும்
இறைவரே, வணங்க தலையும்- நின்னை வழிபற பொருட்டுத்
தலை யினையும், வழுத்த நல் வாயும் - போற்றித் துதித்தற்கமைந்த
நல்ல நாவும், மனம் மகிழ்ந்து இணங்க - உள்ளமானது உவகையுற்று
உடன்பட்டு நிற்க, தலை அன்பர் கூட்டமும் தந்தனை - முதன்மை
நிலைத் தொழும்பராகிய கூட்டத்தையும் வழங்கியருளினர், ஜவர்
கள்வர் உணங்க - ஆனால், ஜம்புலத் திருடர் கூட்டம் வாடிப்போகு
மாறு, தலை அளி தந்திலை - அதி உத்தமமான பக்தியைத்
தந்தாயல்லை, ஏது - அதன் காரணத்தை, இங்கு உரைத்தருள் -
இவ்விடத்தே கூறியருளல் வேண்டும்.

-77-

உரைப்பத முண்டுன் ரிடமன்றி யென்னைம் புலவுறவோர்
இரைப்பத முண்ணாப் பதம் வேண்டும் வேண்டுவ தில்லையினி
விரைப்பத முண்டக வேழ முகத்தவ விப்பிரக
ஞரைப்பத முண்ணும் பதியார்க் கருவந்த வொண்பொருளோ.
உரைபதம் உண்டு: உன் இடம் அன்றி என் ஜ புல உறவோர்
இரை பதம் உண்ணா பதம் வேண்டும்: வேண்டுவது இல்லை இன்
விரை பத முண்டக வேழ முகத்தவ: விப்பிரகள்
உரை பதம் உண்ணும் பதி யார்க்கரு வந்த ஒள் பொருளோ.

ப.ரை: விரை முண்டக பதம் - வாசனை கமமுழும் தாமரை மலர்

போலும் திருவடிகளும், வேழ முகத்தவ - யானை வதனமும் உடைய பெருமானே, விப்பிரர்கள் உரை பதம் உண்ணும் - பிராமணர்கள் ஒதும் மந்திரங்களை உட்கொள்ளும், பதி யார்க்கரு வந்த - யார்க் கருத்தலத்தில் எழுந்தருளி வந்த, ஒள் பொருளே - ஓளிமயமான மெய்ப்பொருளே, உரை பதம் உண்டு. அடியேன் விண்ணப்பத்திற் குரிய வாசகம் ஒன்றுளது. என் ஜி புல உறவோர் - எனது ஜம்புலன்களாகிய உறவினர், உன் இடம் அன்றி - தேவரிடத்தே யல்லாது வேறிடங்களில், இரை பதம் உண்ணா பதம் வேண்டும்- உணவாகிய சோற்றை உண்ணாத பக்குவம் தரல் வேண்டும், இனி வேண்டுவது இல்லை - யான் மேலும் வேண்டிக்கொள்வதற்கு யாதுமில்லை.

வி. கு: ஜம்புல உறவோர் - இகழ்ச்சிக்குறிப்பு, மந்திரங்களை உண்ணுதல் - குறிப்பு மொழி, அது திருச்செவி ஏற்றலாம்.

-78-

பொருந்தா எவனைப் புறங்கண்ட யார்க்கருப் போதகத்தி னிருந்தான வண்மைக் கருணையன் ரேஷவங் குப்பிபாழிலை விருந்தான வண்குண் டிகைப்புக்கு விந்தைத் திருமகளாய் மருந்தான வண்ணத்தன் காவிரி யாகி மகிழ்வித்தே.

பொரும் தானவனை புறம்கண்ட யார்க்கரு போதகத்தின் இரும் தானம் வண்மை கருணை அன்றோ வெங்குஞ பொழிலை விருந்து ஆனவன் குண்டிகை-புக்கு விந்தை திரு மகள் ஆய் மருந்து ஆன வண்ண தன் காவிரி ஆகி மகிழ்வித்ததே.

ப.ஏற: பொரும் தானவனை புறம் கண்ட - போர்புரிந்து நின்ற அசுரனாகிய கயமுகனை வெற்றிகொண்ட, யார்க்கரு போதகத்தின் - யார்க்கருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானாகிய யானையின், இரும் தானம் வண்மை கருணை அன்றோ - பெரிய மதநீர் ஒழுக்கு என்று சொல்லப்படும் பெருங்கொடையாகிய கிருபை அல்லவா, விருந்து ஆனவன் குண்டிகை புக்கு - தமிழ் மண்ணுக்குப் புதியவராய் வந்த அகத்திய முனிவரது கமண்டலத்துட் புகுந்து, விந்தை திருமகள் ஆய்-வியப்புத்தரும் பொன்னி என்னும் பெயரையு

ടൈയതാകി മരുന്തു ആണ - ജീവരാചികൻിൻ പചിപ്പിണിക്കു മരുന്തുമാകിയ, വൻ്ണൻ തണ്ണ കാവിരി ആകി - അழകിയ കുണ്ണിന്ത കാവിരി നൃത്യാകി, വെങ്കുരു പൊഴിലൈ മകിളിപ്പിൽ ഇന്തിരനാല് അമൈക് കപ്പെറ്റ്ര പുങ്കോലൈയൈ ആണന്തിക്കക്ക് ചെയ്തതു.

വി.കു: ധാന്യയിൻ മത്നീർ കാവിരിയാകവേ അതുവിന്തെ തന്ത്വാരാമ്.

-79-

മകിളി തരുന്തിരു മാർപ്പൻ മൺവന്നൻ മാലുക്കൻപ്
മുകിളി തരുന്തി വന്നത്തരമ് മുടികൾ മോതകമേ
തെകിളി തരുന്തിടുമ് ധാർക്കരുത് തെയ്വമെൻ ചിത്തമലൾ
ബെകിളി തരുന്തിരുക് കൺഞ്ഞരു സീറു നിലൈപ്പത്രകേ.
മകിളി തരുമ് തിരു മാർപ്പൻ മൺ വന്നൻ മാലുക്കു അംപ്
മുകിളി അത്തർ ഉന്തി വന്നത്തർ: അമ് മുടികൾ മോതകമേ
തെകിളിത്തു അരുന്തിടുമ് ധാർക്കരു തെയ്വമ് എൻസിത്ത മലൾ
ബെകിളി തരുമ് തിരു കൺ അരുൻ നീറു നിലൈപ്പത്രകേ.

പ.രൈ: മകിളി തരുമ് - ഉവകൈ കൊள്ളുമാരു ചെല്ലവെൽത്തെ
വള്ളങ്കുമ്, തിരുമാർപ്പൻ മൺവന്നൻ മാലുക്കു - മകാലക്കുമി താങ്കുമ്
മാർപ്പിന്നരുമ് നീല മൺപോലുമ് നിരത്തിന്നരുമാകിയ വിട്ടുണ്ണുവിട്ടതില്,
അംപ് മുകിളി അത്തർ - അംപ് തോൻ്റ നിന്റെ കടവുഞ്ഞുമ്, ഉന്തി
വന്നത്തർ - തിരുവയിറ്റ്ര വനപ്പിന്നരുമ്, അമ് മുടികൾ - അழകിയ
എലിയിനെ വാക്കനമാക ഉടൈയവരുമ്, മോതകമേ തെകിളിത്തു
അരുന്തിടുമ് - മോതകമാകിയ ചിറ്റരുണ്ടിയിനേയേ നിരൈയവുണ്ണുമ്,
ധാർക്കരു തെയ്വമ് - ധാർക്കരുത്തലത്തില് എழുന്തരുഞ്ഞുമ്
ഇരൈവരുമാകിയ വിനായകർ, എൻസിത്ത മലൾ ഭെകിളി - അഴിയേണ്ടു
ഉംശക്കമലമ് വിഞ്ഞുവിരിയവുമ്, നീറു നിലൈപ്പത്രങ്കു - പക്തി
ഭെന്തുംകാലമ് നിലൈ പെരുത്തരുമ്, തിരു കൺ അരുൻ തരുമ് -
അழകിയ കിരുപാ നോക്കത്തിനെ വള്ളങ്കുവാർ.

വി.കു: ഉന്തി വന്ണനാമ് - പെരുവയിരായ്പ്‌വനാംകണ്ണ അടക്കിയ
അമുകു: തെകിളിതല് - നിരൈവു: മേലുമ് വായ്വിട്ടുപ് പിരിതലുമാമ്:
മോതകമ് - അഴിയാർക്കാളു ജീമ്പുലൻകൾ മോതുമ് ഇത്യമുമാകുമ്:

அருள் நீடு நிலைத்தல் - கிருபா நோக்கம் மறுமைக்கும் நீண்டு நிலைத்தல்.

-80-

பதவிக் கலையப் பதம்பதித் தோய்ந்து பயனினனவே
விதவிக் கலைப்பினி யைப்பெறு வீரவம்மின் மேல்விதியை
யதவிக் கலைக்கு மதகரிக் காட்பட்டு மின்னரசு
முதவிக் கலைநிதி யுந்தரும் யார்க்கரு வொண்பதியே.
பதவிக்கு அலைய பதம் பதித்து ஓய்ந்து பயன் எனவே
விதம் விக்கலை பினியை பெறுவீர் வம்மின் மேல் விதியை
அதவி கலைக்கும் மதகரிக்கு ஆட்பட்டுமின் அரசும்
உதவி கலை நிதியும் தரும் யார்க்கரு ஒன் பதியே.

ப.ஏ.ரை: பதவிக்கு அலைய பதம் பதித்து ஓய்ந்து - உத்தியோகம் முதலான பதவிகள் பொருட்டுத்திரியக் கால்களை மண்ணில் அழுத்தி நடந்து ஓய்வு பெற்று, பயன் எனவே - அதற்குரிய பயன் என்னுமாறு, வித விக்கலை பினியை பெறுவீர் - பல்வகை விக்கலைகளோடு நோய்களையும் பெறும் உலகத்தீர். வம்மின் - இங்கு வாருங்கள், மேல் விதியை அதவி கலைக்கும் - முன்னைய ஊழைக்கொன்று விரட்டும், மதகரிக்கு ஆட்பட்டுமின் - மதயானை முகத்தரான விநாயகப் பெருமானுக்கு அடிமையாகுங்கள், அப்படி ஆட்பட்டால், யார்க்கரு ஒன் பதி - யார்க்கருத்தலத்தில் விளங்கும் ஒளிமயமான அத்தெய்வும், அரசும் உதவி - இராசபதத்தையும் வழங்கி, கலை நிதியும் தரும் - கல்வி செல்வம் ஆகியவற்றையும் அளித்தருளும்.

வி.கு: விக்குள் - விக்கல் என்னின்றது. பயன் - குளிக்கப்போய்ச் சேறுபூசுவது போலும் பயன் ஹதம் - அதம் என நின்றது.

-81-

பதிகந்த ரஞ்சலிக் குந்தனை வாவிப் பயனிலியை
யதிகந்த ரஞ்சலிக் கும்படி வீட்லென் னேயந்தனை
பதிகந்த ரஞ்சிசும்த பண்ணவ வாண்டருள் பைந்தருவால்
மதிகந்த ரஞ்சலிக் கும்பதி யார்க்கரு வண்ணத்தனே
பதி கந்தர் அஞ்சலிக்கும் துணைவா இ பயன் இலியை
அதிகம் தரம் சலிக்கும்படி வீட்ல் என்னே அந்தனை

பதிகம் தரம் செய்த பண்ணவ ஆண்டருள் பைந்தருவால்
மதி கந்தரம் சலிக்கும் பதி யார்க்கரு வண்ணத்தனே.

ப.நேர: பதி கந்தர் அஞ்சலிக்கும் துணைவா - கடவுளாகிய முருகப் பெருமானும் வணங்கும் சகோதரரே, அந்தணன் பதிகம் தரம் செய்த பண்ணவ - பிராமணச் சிறுவனாகிய நம்பியின் பதிகங்களான பிரபந்தங்களைப் பக்குவும் செய்தருளிய இறையவரே, பைந் தருவால் - பசிய விருட்சங்களால், மதி கந்தரம் சலிக்கும் பதி - சந்திரன் மேகம் என்பன துன்புறும் தலமாகிய, யார்க்கரு வண்ணத்தனே - யார்க்கருக் கோயிலில் எழுந்தருளியுள்ள அழகரே, இ பயன் இலியை - இந்தப்பிரயோசனம் அற்றவனாகிய என்னை, அதிகம் தரம் சலிக்கும்படி வீட்டில் என் - மிகுதியும் துன்புறும் வண்ணம் தேவர் கைவிடுதற்குரிய காரணம்தான் யாதோ! ஆண்டருள் - எனவே இனிக்காலந்தாழ்த்தாது அடிமை கொண்டு அருளுவீராக.

வி. கு: துணைவா - முருகனுக்குத் துணையன்றி எனக்கும் துணையாம். பதிகம் - இங்கே நம்பியின் நால்களுக்காகியது.

-82-

வண்ணத் தலங்கு வயற்பதி யார்க்கரு வான்பதியன்
வெண்ணத் தலங்கு பதிசரண் சேர்ந்தார்க் கெழிலருள்சேர்
திண்ணத் தலங்குவி யாமனஞ் சேராக் கிப்பதிவிண்
மண்ணத் தலங்குற வல்லபை பாங்கர் வரும்பதியே.

வள் நத்து அலங்கு வயல் பதி: யார்க்கரு வான் பதி: என்
எண்ணத்து அலங்குபதி: சரண் சேர்ந்தார்க்கு ஏழில் அருள்சேர்
திண்ண தலம்: குவியா மனம் சேரா கி பதி: விண்
மன் நத்தல் அங்கு இற வல்லபை பாங்கர் வரும் பதியே.

ப.நேர: வள் நத்து அலங்கு வயல் பதி - வளவிய சங்குகள் உலாவும் வயல்கள் குழந்த தலமும், யார்க்கரு வான்பதி - யார்க்கரு எனும் பெயர் கொண்டதுமான தேவலோகம் எதுவெனில், என் எண்ணத்து அலங்கு பதி - அடியேன் சிந்தையில் பிரகாசிக்கும் தலமும், சரண் சேர் ந் தார் க கு - அடைக் கலம் என்று வந்தடைந்தவர்களுக்கு, எழில் அருள் சேர்தின்ன தலம் - அழகிய

கிருபை சேர்ந்துள்ள நிச்சய தலமும், குவியா மனம் சேரா கரி பதி - ஜம்புல ஓடுக்கமில்லா ரோடு இணையாத ஆனைமுகப் பெருமானுக்குரிய தலமும், விண் மன் நத்தல் அங்கு உற - தேவரதும் பூவுலகத்துள்ளாரதும் விருப்பம் அங்கு இணைய, வல்லபை பாங்கர் வரும் பதி - வல்லபாம்பிகைக்குப் பக்க மிருப்பவராகிய ஏரம்பழுர்த்தி எழுந்தருளும் கோயிலாகும்.

-83-

வருந்தே னவல மறிந்தது மாயம் மறைந்ததியான்
பொருந்தே னவத்தே புனல்யார்க் கருவிற் பொருந்திநிற்கும்
கருந்தே னவஞ்சிசாரி கண்ணி கவிஞாங் களிறுகண்டே
திருந்தே னவலத்தர் காண்கழல் சேர்த்திடச் செண்ணியிலே.
வருந்தேன் அவலம் மறிந்தது மாயம் மறைந்தது யான்
பொருந்தேன் அவத்தே புனல் யார்க்கருவில் பொருந்தி நிற்கும்
கரும் தேன் நவம் சொரி கண்ணி கவிஞாம் களிறு கண்டே
திருந்து ஏன் வலத்தர் காண் கழல் சேர்த்திட செண்ணியிலே.

ப.ரை: புனல் யார்க்கருவில் பொருந்தி நிற்கும் - நீர்வளம் பொருந்திய யார்க்கருத்தலத்தில் இணைந்து நிற்கின்ற, கரும் தேன் நவம் சொரி - கரிய தேனானது புதிதாகச் சொரிகின்ற, கண்ணி கவிஞாம் களிறுகண்டே - முடிமாலை அழகு செய்கின்ற விநாயகப் பெருமானாகிய யானையைத் தரிசித்து, திருந்து ஏன் வலத்தர் காண் கழல் - செப்பழுடைய வல்லபம் வாய்ந்த பன்றி வடிவெடுத்தவராகிய மகாவிஷ்ணவும் தரிசனஞ்செய்த, கழல் செண்ணியில் சேர்த்திட-அந்தக்களிற்றின் கழலனிந்த திருவடிகளை அடியேனும் சிரசின் கண்ணே இணைந்துக் கொள்ள, அவலம் மறிந்தது - என்னிடத்திருந்த பெருந்துன்பம் சரிந்து வீழ்ந்தது. மாயம் மறைந்தது - எனது உலக மயக்கம் ஒளிந்து கொண்டது, யான் அவத்து பொருந்தேன் - அதனால் இனிமேல் நான் பயனற்ற வீண் கருமங்களுடன் இணையமாட்டேன், வருந்தேன் - துண்புறவும் மாட்டேன்.

வி. கு: தேன் நவம் சொரி கண்ணி - அன்றலர்ந்த முடிமாலை

ശ്രീസത്യൻ ധനുമ്പും തിരുവാത്തി മോലിയർ യാർക്കുരുവില്
മൺണി ധനുൾപ്പറി വാരണ്ണർ തണ്ണണി യേതമിച്ചുക്കോർ
പണ്ണി ധനുകുർറ്റ പാറി മകൻറിപ് പാദവയരാങ്
കൺണി ധനുക്കോ മണവണി കൂട്ടിക് കതിത്തതാവേ.

ശ്രീസത്യൻ ആരുമ്പും തിരു ആത്തി മോലിയർ യാർക്കുരുവില്
മൺണി ആരുൾ പുറി വാരണ്ണർ തണ്ണ അണിയേ തമിച്ചുകു ഓർ
പണ്ണി ആരുകു ഉറ്റരു പാറി മകൻറി അ പാദവയർ ആമു
കൺണിയരുക്കോ മണ അണി കൂട്ടി കതിത്തതാവേ.

പ.എരു: ശ്രീസത്യൻ ആരുമ്പും തിരു ആത്തി മോലിയർ - സിരകിൻകണ്ണേ
തോൺരുമ് തിരുവാത്തി മലരണിന്നെന്ത് മകുടത്തിനുരുമ്, യാർക്കുരുവില്
മൺണി ആരുൾ പുറി വാരണ്ണർ തണ്ണ അണിയേ - യാർക്കുരുവാകിയ
കോയിലില് എൻരുമ് നിലൈത്തു നിന്നു തമ അടയാർക്കണുക്കുക
കിരുപൈയെപ് പാലിക്കുമ് ആണെ മുകരാകിയ വിനാധകപ് പെരുമാനതു
കുണ്ഠിന്നെന്ത് കരുണ്ണൈയേ, തമിച്ചുകു ഓർ പണ്ണി ആരുകു ഉറ്റരു - തമിച്ചു
മൊழിക്കു ഒപ്പറ്റരു കുരുപത്തിനിയാകി വിണാവകിയ ഒണ്ണൈവയാരുക്കുപ്
പക്കത്തിലിരുന്നെന്ത്, പാറി മകൻറി - പാറി മണ്ണണിൻ പുതല്ലിയർ എൻ്ഩുമു,
അ പാദവയർ ആമു കൺണിയരുക്കു - അന്തശ് സിത്തിരപ്പാദവ പോൺര
വരാമു മാംകൈയരുക്കു, മണ അണി കൂട്ടി കതിത്തതു - തിരുമണക്ക്
കോലത്തൈക കൂട്ടുമാറു ചെയ്തു മേലുമു അതികരിത്തു നിന്റപതായിന്റു.

വി.കു: പാറിമകൻറി - അങ്കവൈ ചാംകവൈ എൻ്ഩുമു ഇരുവാർ.

കതിമിലം കാരിവനക് കാക്കുന്ന തക്കയിവാണ്ണ കൂട്ടുമുഴി
മതിമിലം കാനിന്റുകുമ് വാരണ്ണർ യാർക്കുരു മൺഞ്ചിപാരുൻ
പതിമിലം കാപ്പി ചെറ്റുരാർ പയഞ്ചിചെറ്റരു പണ്ണണവര്താൻ
പൊതിമിലം കാലുനിക്കുമു മുനമു പോന്തിപാറ പ്രു പതമേ
കതി ഇലമു കാണ കാക്കുമു തക്കയഃ ഓൺ കൂട്ടു മുഴി
മതി ഇലംകാനിന്റുകുമ് വാരണ്ണർ: യാർക്കുരു മൺഞ്ചി പിപാരുൻ
പതി ഇലംകാ പുറി ചെറ്റുരാർ പയമു ചെറ്റരു പണ്ണണവരഃ തണ്ണ
പൊതിമിലം അങ്കു ആമു മുനിക്കുമു മുനമു പോന്തി പൊൺ പ്രു പതമേ.

ப.ஏற்: ஒன் கட்டு முடி - ஓளிர்கின்ற கட்டப்பெற்ற சடா மகுடத்தில், மதி இலங்கா நிற்கும் வாரணர் - இளம் பிறை பிரகாசிக்கும் ஆனை வதனத்தினரும், யார்க்கரு மன்னு பொருள் - யார்க்கருத் தலத்தின் கண் னே நிலைபெற்றிருக்கும் மெய்ப்பொருளும், பதிலூங்காபுரி செற்றார் பயம் செற்ற பண்ணவர் - சிறந்த தேசமாகிய இலங்காபுரியினை அழித்த இராம அவதாரமெடுத்த திருமாலின் அச்சத்தைக் கெடுத்தருளிய இறைவருமாகிய விநாயகரது, தன் பொதியில் அங்கு ஆம் முனிக்கும் - குளிர்ச்சி பொருந்திய பொதியமலை என்னும் தான்தில் இருந்த அகத்திய முனிவருக்கும், முனம் போந்த - முன்னே சென்றருளிய, பொன் பூ பதமே - அழகிய மலர்போலும் திருவடிகளே, கதி இலம் கா என காக்கும் தகையாம் புகலிடம் இல்லாதவர்கள், காத்தருள்க என வேண்டுதல் செய்யக் காக்கின்ற தகுதியுடையன.

வி.கு: திருமாலின் பயம் - உமாதேவியார் திருமாலைக் குருட்டுப் பாம்பாகும்படி சாபமிட்டபயம்: பதம் - பால்பகா அ.நினைப் பொதுப் பெயர்.

-86-

ழந்தா ரணிக்கு முதற்பொரு ளாயது பொன்றிதழித்
தேந்தா ரணியிற் பொலிவது சென்மத் திரைக்கடலை
நீந்தா ரணிநிற்க நீள்புணை யாம்யார்க் கருநிலைத்தே
காந்தா ரணிமிடிக் கண்றாகி வந்த கருப்பியாருளே.
பூதாரணிக்கு முதல் பொருள் ஆயது பொன் இதழி
தேம் தார் அணியில் பொலிவது: சென்ம திரை கடலை
நீந்தார் அணி நிற்க நீள் புணை ஆம் யார்க்கரு நிலைத்தே
காந்து ஆரணி மடி கண்று ஆகி வந்த கரு பொருளே.

ப.ஏற்: சென்ம திரை கடலை நீந்தார் - பிறவியாகிய இன்ப துன்ப அலைகள் பொருந்திய சமுத்திரத்தை நீந்திக்கடவாதவர்கள், அணி நிற்க - சமீபித்து நிற்க, நீள் புணை ஆம் யார்க்கரு நிலைத்து - நீண்ட தெப்பமாகிய யார்க்கருத்தலத்தே நிலை கொண்டு, காந்து ஆரணி மடி கண்று ஆகி வந்த கரு பொருளே - ஒளி காலுகின்ற

வேத நாயகியான உமையம் மையின் மடியில் வளர்ந்த யானைக்கன்றாய் வந்தருளிய அனைத்துக்கும் மூலமாய முதற் பொருளே, பூ தாரணிக்கு முதல் பொருள் ஆயது - அழகிய பூமியின் தோற்றத்துக்கு மூலாதாரமாயது: பொன் இதழி தேம் தார் அனியில் பொலிவது - பொன்வண்ணங் கொண்ட கொன்றை மலராலியன்ற தேன் பொருந்திய மாலை வனப்பிலும் பொலிவு கொண்டு திகழ்வது.

வி.கு: உமையம் மையின் மடியில் ஆனைக்கன்றாய் வந்த மூலப் பொருளானவரே பூமியின் மூலப்பிரகிருதியாயும் கொன்றை மாலையாற் பொலிவற்றும் விளங்குபவராய்ப் பிறவிக்கடலை நீந்திக்கடவாதவர்கள் கடக்கும் பொருட்டுச் சமீபித்து நிற்க அவர்க்கு உதவுதற்கான தெப்பமாய்த்திகழும் யார்க்கருத்தலத்தே நிலைகொண்டவராவர் என்பது விளக்கம்.

-87-

கருமந் தரந்தரங் குன்றிய தாழி கலங்கியதே
யகுமந் தரம்பழும் போயது தானவ ரூட்கிமனந்
தெருமந் தரங்கினர் செங்களத் தேயார்க் கருவழக்க
கருமந் தரஞ்செயுங் காரணர் சங்கு குறிக்கையிலே.
கரு மந்தரம் தரம் குன்றியது: அதழி கலங்கியதே
இரும் அந்தரம் பழம் போயது: தானவர் உட்கி மனம்
தெருமந்து அரங்கினர் செம் காத்தே யார்க்கரு அழக்
கருமந் தரம் செயும் காரணர் சங்கு குறிக்கையிலே.

ப.ஈர: யார்க்கரு அழகர் - யார்க்கரு ஆலயத்தே அமரந்தருஞும் எழில் வடிவினரும், கருமந் தரம் செயும் காரணர் - ஆன்மாக்களின் கன்மங்களை வகைப்படுத்தும் மூல காரணருமாகிய விநாயகப் பெருமான், செம்களத்து சங்கு குறிக்கையில் - போர்க்களத்தில் வெற்றிச்சங்கை மழக்கிய வேளையில், கரு மந்தரம் தரம் குன்றியது - கரிய மந்தர மலையானது தனது தகுதியினின்றும் குறைவுற்றது, ஆழி கலங்கியது - திருப்பாற்கடலும் நிலைகுலைந்தது, உரும்

அந்தரம் புறம் போயது - இடியேறும் பயந்து வானவெளிக்கப்பாற் சென்றது, தானவர் மனம் உட்கி தெருமருந்து அரங்கினர் - அசுரர் களும் உள்ளத்தில் அச்சம் வரம்பெற்று சுழன்று மாய்ந்தனர்.

வி.கு: மந்தரம் தரம்குறைதல் - முன்பு அமிர்தம் கடைய மத்தாய் நின்ற தரத்தினின்றும் குறைதல். மந்தரம் எனவே பாற்கடல் சம்பந்தப் பட்டது. அதன்றி ஏனைய கடல்களும் கலக்கத்துக்குள்ளாயின என்பதும் பெறப்பட்டது. இடியேறு புறம் போனமைக்கு அதிர்ச்சியன்றி, அவ்வொலிக்குத் தாம் தோற்ற மானக்கேடுமாம்: தானவா-போரில் தோற்று எஞ்சியதானவர்.

-88-

கைப்போ தகுமார் கலை முனியவ்வை காணுந்தவ
வைப்போ தகுமம்பி யன்பினை யெற்கரு ஓற்றவர்க்கோர்
வைப்போ தகுமா மியார்க்கரு வந்துற்ற மாணிக்கமே
கைப்போ தகுமா வறுமின் மனக்கல்லு மின்னுகைக்கே.
தக போது அகம் ஆர் கலை முனி அவ்வை காணும் தவ
ஜ போதக நம்பி அன்பினை ஏற்கு அருள் அற்றவர்க்கு ஓர்
வைப்பு ஒது அகம் ஆம் யார்க்கரு வந்துற்ற மாணிக்கமே
தக போதக மால் இறும் என் மன கல்லு மின்னுகைக்கே.

ப.ஏர்: அற்றவர்க்கு - அனுக்கிரகமாகிய பேற்றவர்களுக்கு, ஓர் வைப்பு ஒது அகம் ஆம் - ஓப்பற்ற சேம நிதியாகச் சொல்லுமிடமான, யார்க்கரு வந்துற்ற மாணிக்கமே - யார்க்கருவில் எழுந்தருளி வந்துள்ள மாணிக்க மனியே, கை போதக - துதிக்கைபினையுடைய ஆஸைவதனத்தினரே, மால் உறும் என் மன கல்லு மின்னுகைக்கு - மயக்கம் பொருந்திய அடியேனது நெஞ்சக்கல்லானது பிரகாசிக்கும் பொருட்டு, கை போது அகம் ஆர் - கரங்களாகிய மலர்கள் இதயத்தோடினைகின்ற, கலை முனி அவ்வை காணும் தவ ஜ போதக நம்பி - அகத்திய முனிவர் ஒளவையார் சிறந்து காணும் தவம் அழகு இளமை என்பன அமைந்த நம்பியாண்டார் நம்பி என்பவரது, அன்பினை ஏற்கு அருள் - பக்தியை அடியேனுக்கும் அருளுக.

அகம் - இதயமல்லாது மார்புமாம். மால் - இங்கே உலக மயக்கம் போதகநம்பி - உபதேசித்த நம்பியும் எனக் கொள்க.

-89-

மின்னுந் திருமலை மேவத் துரகம் விசைத்திலடன்
முன்னுந் திருதாட் சுவடு பதித்திலள் முத்தமிழ்த்தாய்
பொன்னுந் திருக்கழற் போதக யார்க்கரு வாய்புகத்தாய்
மன்னுந் திருத்தவ மேது புரிந்தாள் மனங்களித்தே.
மின்னும் திருமலை மேவ துரகம் விசைத்திலள் தன்
முன் உந்து இரு தாள் சுவடு பதித்திலள் மு தமிழ் தாய்
பொன் நந்து இரு கழல் போதக யார்க்கருவாய்! புக தாய்
மன்னும் திரு தவம் ஏது புரிந்தாள் மனம் களித்தே.

ப.ஏர்: பொன் நுந்து இரு கழல் போதக - அழகினை வெளித் தள்ளும் இரண்டு கழலனிந்த திருவடிகளையுடைய ஆனைவதனத் தாய்! யார்க்கருவாய் - யார்க்கருத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே: மு தமிழ் தாய் - முன்றாகிய தமிழில் வல்ல தாயாரான ஒளவை, மின்னும் திருமலை மேவ - பிரகாசிக்கின்ற தெய்வத்தன்மை வாய்ந்த கயிலைமலையைச் சென்றடைய, துரகம் விசைத்திலள் - குதிரையை வேகமாகச் செலுத்தினாள்ளல்லள், தன் முன் உந்து இரு தாள் சுவடு பதித்திலள் - தனது முன்னே நகர்த்தும் இரண்டு கால்களுக்கான அடிச்சுவட்டைத்தானும் அழுத்தினாள் அல்லள்: இந் நிலையில், தாய் புக - அன்னையாகிய ஒளவை திருக்கயிலை செல்ல, ஏது மன்னும் திரு தவம் புரிந்தாள் - எத்தகைய நிலைபெற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தவத்தைச் செய்தாள்?

வி.கு: சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் குதிரையேறிக் கயிலையை அடையமுன் விநாயக பூசையைச் செவ்வனே பூர்த்தி செய்த ஓளவையை விநாயகரே தன் துதிக்கையாற் கயிலை சேர்ந் தார் என்பது வரலாறு. சுவடு பதித்தல் - நடந்து செல்லுதல், நடந்து செல்ல முனைந்தவர் அப்பர் சுவாமிகள் என்பதை நினைவிற் கொள்க.

-90-

களித்தே னவத்திற் கயவரைப் பாடியென் னாவிற்குமுக்
களித்தே னவமாய்க் கயல்பாய் வயல்யார்க் கருவருளாந்
துளித்தே னவாவிச் சுவைத்தன் னப்பன் முதிப்பெயரே
விளித்தே னழுக்கும் விளிந்தது நெஞ்சம் விளங்கியதே.
களித்தேன் அவத்தில் கயவரை பாடி என் நாவிற்கு அழுக்கு
அளித்தேன் நவம் ஆய்: கயல் பாய் வயல் யார்க்கரு அருள்ஆய்
துளி தேன் அவாவி சுவைத்தனன் அப்பன் துதி பெயரே
விளித்தேன் அழுக்கும் விளிந்தது நெஞ்சம் விளங்கியதே.

ப.ரை: கயவரை அவத்தில் பாடி களித்தேன் - கீழ்மையோரை
(தரமறியாது) வீணிற்புகழுந்துபாடி மகிழ்ந்தேன், என் நாவிற்கு நவம்
ஆய் அழுக்கு அளித்தேன் - அதனால், எனது நாவிற்குப் புதியதாய்
ஊத்தையை வழங்கினேன், கயல் பாய் வயல் - (இந்நிலையில்)
கயல் மீன்கள் பாயும் வயல்கள் குழந்துள்ள, யார்க்கரு அருள்
ஆய் துளிதேன் - யார்க்கருத் தலத்தேடுள்ள கருணையாகும் ஒரு
துளி தேனை, அவாவி சுவைத்தனன் - பெருவிருப்புக் கொண்டு
அருந்திச் சுவைத்தேன், அப்பன் துதி பெயரே விளித்தேன் - (மேலும்)
என் தந்தையாகிய விநாயகப்பெருமானின் தோத்திரத்திலுள்ள
திருநாமங்களைச் சொல்லி அழைத்தேன், அழுக்கும் விளிந்தது -
அதனால் முன் சேர்ந்ததாகிய அழுக்கும் அழிந்தொழிந்தது. நெஞ்சம்
விளங்கியதே - இதயமும் தூய்மையாற் பிரகாசமுடையதாயிற்று.

வி. கு: நாவிற்கு அழுக்கு - சொல்லால் வரும் குற்றம் - ஒரு
துளியே அழுக்கைப் போக்கியது. எனவே பல துளிப்பெயன் சொல்லுந்
தரமன்று என்பது பெற்றாம்.

-91-

விளமரஞ் சாடிய வேங்கட வற்குள் வேழும்வண்மைக்
களமரஞ் சாட்டும் பதியார்க் கருச்சேய் கறைபடிந்த
புளமரஞ் சாடிப் புதுக்குஞ் செயல்லனப் போக்குஞ் நஞ்ச
மூளமரஞ் சாலுமின் ஒள்ளள் கறைதன் ஒருவுகொண்டே.
விள மரம் சாடிய வேங்கடவற்கு அருள் வேழும்: வண்மை
களமர் அஞ்ச ஆட்டும் பதி யார்க்கரு சேய்: கறை படிந்த

പുണം അരമ് ചാടി പതുക്കുമ് ചെയല് എ പോക്കുമ്: നുഞ്ചമ്
ഉണ മരമ് ചാലുമ് എൻ ഉണ്ണ കഹരതൻ ഉരുവു കൊണ്ടേ.

പ.എ: വൺമൈ കാമാർ അനുക് ആട്ടുമു പതി യാർക്കരു ചേയ് - കൊടൈത്തിരുമ് വാധ്യന്ത ഉമ്പബർ പന്തുക് കൊളിയത്താല് അപിടേകമു ചെയ്വിക്കുമ് തലമാകിയ യാർക്കരുവില് എമുന്തരുണിയിരുക്കുമ് പാല വിനാധകരുമ്, വിശ മരമ് ചാടിയ - വിശാമരത്തിഞ്ഞെങ് ചാധ്യതു അധിത്ത, വേങ്കടവെറ്കു അരുണ് വേമുമ് - തിരുവേങ്കടനാതരാകിയ തിരുമാലുക്കുക്കരുണ്ണ പാലിത്ത ആണെവതനംത്തീണരുമാകിയ വിനാധകപ്പെരുമാൻ, തൻ ഉരുവു കൊണ്ടു - തണക്കുരിയതിരുമുർത്തത്തൈത്ത താംകിക്കൊണ്ടു, കഹര പാടന്ത പുണം അരമ് ചാടി പതുക്കുമ് ചെയല് എന്തുരുപ്പ് പദ്ധന്ത അരിവാണെ അരമാനതു അധിത്തുപ് പതുപ്പിക്കുമ് ചെയല് എൻഞ്ഞുമാറ്റു, നുഞ്ചമ് ഉണ മര ചാലുമ് - നഷ്കമരമൊക്കുമ്, എൻ ഉണ്ണ കഹര പോക്കുമ് - എന്തു മനമാശൈ ഒழിപ്പാർ.

വി.കു: വേങ്കടവൻ - തിരുപ്പതിത്തിരുമാല്: വിശാ - വിശ എനവുമ് പുണം - പുണം എനവുമ് വികാരമ് പെറ്റുന്ന. കാമാർ - മരുത നിലത്തബർ. എനവേ അവർകൾ ഉമ്പവരാധിനാർ. വൺമൈക്കാമാർ - വേണാഡാൾ: അനുക് - എൻഞ്ഞലാബൈ ആകു പെയർ. ആട്ടുമു - ഇംകേ ചെയപ്പാട്ടു വിനെനപ് പൊരുണില് വന്നത്തു.

കണ്ണണൻ വിശാധരമ് ചാടിയ വരലാറ്റു

ആധാർപാടിയില് വാൾന്ത കുമ്ഹന്തൈക കണ്ണണനൈക് കൊാല്ല വത്സാക്രൻ, കപിത്താക്രൻ എൻഞ്ഞുമ് ഇരുവരുമ് തിട്ടാമ് തിട്ടിൻ. അതണ്പഴി വത്സാക്രൻ കണ്റു വഴിവില് നിന്റ്റാൻ. വിശാമരമാധ്യ നിന്റ്റാൻ കപിത്താക്രൻ. ഇവ്വിരുവരതുമ് വനുക്കമ് അനിന്ത കണ്ണണൻ കണ്റ്റാധ്യ നിന്റു വത്സാക്രനൈ വിശാവില് എറിയ ഇരുവരുമ് മാണ്ണനർ എൻപതാമ്.

-92-

ഉരുപ്പത്ന് താമതർക് കീയാ വുരുവർക് കൊണ്ണിപ്പയത്തേ
മിരുപ്പത്ന് താമ മിലങ്കുവ തമ്മുടി യേങ്കുകുൾ
തിരുപ്പത്ന് താംകുന്ന തിരുവുണമ് യാർക്കരുൾ കീത്തൻരിയേ
കരുപ്പത്ന് താംകാക് കുടവു ലണാവന്ത കാരണ്ണർക്കേ.

உரு பதம் தாமதர்க்கு ஈயா இருவர்க்கு ஓளிர் புயத்தே
இருப்பது அம் தாமம்: இலங்குவது அம் முடி ஏங்கு கழல்
திரு பதம் தாங்கும்: திரு உளம் யார்க்கரு சீர்தளியே
கரு பதம் தாங்கா கடவுள் என வந்த காரணர்க்கே.

ப.ரை: உரு பதம் - அழகிய திருவடிகளை, தாமதர்க்கு ஈயா
இருவர்க்கு - தாமத குணம் படைத்தவர்களுக்கு வழங்காத எழிற்கோல
முடையவரும், கரு பதம் தாங்கா பிறவி நிலையைப் பொருந்தாத,
கடவுள் எனவந்த காரணர்க்கு - இறைவன் என்னுமாறு அவதாரஞ்
செய்தருளிய மூலவருமாகிய விநாயகப் பெருமானுக்கு, ஓளிர் புயத்தே
இருப்பது அம் தாமதம் - பிரகாசிக்கின்ற அழகிய தோள்களில்
அமர்வது அழகிய ஆத்திமாலையே: இலங்குவது அம் முடி -
ஓளியெறிப்பது கரண்டகம் என்னும் மகுடமே, திரு பதம் ஏங்கு
கழல் தாங்கும் - வனப்புமிக்க பாதங்கள் ஓலி செய்கின்ற வீரகண்டை
அணியைப் பெற்றிருக்கும், திரு உளம் - அப்பெருமானது திருவுள்ளம்
பதிந்திருப்பது - யார்க்கரு சீர் தளியே - யார்க்கருவாகிய சிறந்த
தலமேயாம்.

வி. ரு: உரு - அழகன்றி வண்ணமுமாம், அது பவளவண்ணம்:
மாலை - ஆத்தியோடு கொன்றையுமாகும். திருவுள்ளம் யார்க்கரு
எனவே அதன்நிலை உயர்ந்து நின்றது.

-93-

காரண னாரண னந்தர மாளி கவிஞரங்கோடி
வாரண னாரணன் யார்க்கரு வந்தபொன் வாரணனந்
நாரண னாரண நல்லரு ஸீந்தவ னம்பியனப்
பாரண னாரெனப் பாறும் பவங்களாப் பாதலத்தே.
காரணன் ஆற்றனன் அந்தரம் ஆளி கவிஞரும் கோடி
வாரணன் ஆற் அணன் யார்க்கரு வந்த பொன் வாரணன் அம்
நாரணனார் அண நல் ஆருள் சந்தவன் நம்பி அனம்
பாரணனார் என பாறும் பவங்கள் அ பாதலத்தே.

ப.ரை: காரணன் - அனைத்துச் சராசரங்களுக்கும் மூலகாரணனான

வன் - ஆரணன் - வேதவடிவானவன், அந்தரம் ஆளி - ஆகாய வெளியை ஆட்சி செய்பவன், கவினும் கொடி வாரணன் ஆர் அணன் - அழகு மிகும் சேவற் கொடியோனாகிய முருகனுக்கு அரிய அண்ணன், யார்க்கரு வந்த பொன் வாரணன் - யார்க்கருப் பதியில் எழுந் தருளி வந்த பொன் மயமாகிய திரு மேனியிடைய ஆணைவதனத்தினன், அம் நாரணர் அண - வனப்புடைய திருமால் சமீபத்து நிற்க, நல் அருள் ஈந்தவன் - நல்ல கருணையை வழங்கிய வன், நம்பி அனம் பாரணனார் என - நம்பியாண்டார் நம்பி படைத்த திருவமுதை உண்டருளியவர் என்று போற்ற, பவங்கள் அ பாதலத்தே பாறும் - எமது தீவினைகள் யாவும் கீழுலகம் எனப்படும் பாதலத்தி னுள்ளே வீழ்ந்தொழியும்.

வி. கு: பாரணம் - விரதம் முடித்து உண்டல் அது விநாயகர் உண்டாயிற்று.

-94-

பாதலந் தாவிய பாதாம் புயம்பஞ்ச பூதங்களார்
பூதலந் தாவிநம் பூம்பதி யார்க்கருப் புக்கிக்குள்ளக்
கோதலந் தாவுங் குடம்பை யொழியக் குறகியவே
காதலந் தாதிக் கவிவந்து நெஞ்கூட் கவின்பிரவே.
பாதலம் தாவிய பாத அம்புயம் பஞ்ச பூதங்கள் ஆர்
பூதலம் தாவி நம் பூதி யார்க்கரு புக்கு என் உள்ளாம்
கோது அலம் தாவும் குடம்பை ஒழிய குறகியவே
காதல் அந்தாதி கவி வந்து நெஞ்கள் கவின்பிரவே.

ப.ஏரை: பாதலம் தாவிய பாத அம்புயம் - கீழ் ஏழுலகங்களையும் அளவில் நின்ற திருவடித்தாமரைகள், பஞ்ச பூதங்கள் ஆர் பூதலம் தாவி - ஜம்புதங்கள் பொருந்திய இப்பூவுலகத்தையுஞ் சார்ந்து, நம் பூ பதி யார்க்கரு புக்கு - எமது எழில் தலமாகிய யார்க்கருக் கோயிலுட்புகுந்து, கோது அலம் தாவும் குடம்பை ஒழிய - குற்றம் சஞ்சலம் என்னும் இரண்டும் இணைந்த இக்கூடு நீங்கவும், காதல் அந்தாதி கவி வந்து நெஞ்கள் கவின் பெற - விருப்பிற்குரிய அந்தாதிப் பாடல்கள் என் இதயத்துள் வந்து எழில் கூரவும், என்

உள்ளம் குறுகிய- அடியேனது உள்ளத்தைக் கிட்டிச் சேர்ந்தன.

வி.கு: திருவடிகள் பாதலந்தாவின எனவே, சோதிமுடி மேலுலகந் தாவியது என்பது அருத்தாபத்தி.

-95-

கவித்த வரைக்குடை யார்தமர் நாரை கவினவந்த
கவித்த வரைக்கழல் கூட்டிய கற்பகர் யார்க்கருவிற்
கவித்த வரைக்கண காம்பரர் தாள்பணிந் தேங்கவிகை
கவித்த வரைக்கணம் பண்ணாதென் லெஞ்சுசுப் கணப்பொழுதே.
கவித்த வரை குடையார் தமர்: நாரை கவின வந்த
கவி தவரை கழல் கூட்டிய கற்பகர் யார்க்கரு வில்
கவித்த அரை கணக அம்பரர்: தாள் பணிந்தேன் கவிகை
கவித்தவரை கணம் பண்ணாது என் லெஞ்சுசும் கணம் பொழுதே.

ப.ஏ.ரை: கவித்த வரை குடையார் தமர் - வளைய மூடிய கோவர்த்த
னம் என்னும் மலையையே குடையாகப் பிடித்தவராகிய திரமாலுக்கு
உறவினரும் - நாரை கவின வந்த- திருநாரையூர் பெருமையாம்
அழகு தோன்றும்படிவந்த, கவி தவரை - கவிபாடும் வன்மை கொண்ட
தபோநிதியாகிய நம்பியாண்டார் நம்பியை, கழல் கூட்டிய கற்பகர்
- தமது திருவடிகளோடு இணைத்துக் கொண்ட கற்பக விநாயகரும்,
யார்க்கருவில் கவித்த - யார்க்கருத் தலத்தின்கண்ணே மனப்பதிவு
உறைக்கப் பெற்றவரும், அரை கணக அம்பரர் - தனது திருவரையில்
பீதாம்பரந் தரிக்கப் பெற்றவருமாகிய விநாயகரின், தாள் பணிந்தேன்
- திருவடிகளை வணங்கினேன், லெஞ்சுசும் - (அதனால்) என் உள்ள
மானது, கவிகை கவித்தவரை - கொற்றக் குடையினை
மேற்கவித்தவரான அரசர்களை, கணம் பொழுது கணம் பண்ணாது
- ஒரு நொடிப் பொழுதாயினும் மதிக்க மாட்டாது.

-96-

கணக்காய ராயவர் நம்பிக்குத் தண்டியுங் கமலஹடன்
பிணக்காய ராய வரியர் பிறைச்சடைப் பிள்ளைதுவர்
வணக்காய ராயம் பொலியார்க் கருவினில் வல்லபைக்காம்
மணக்காய ராயவர்க் காட்படு மென்றன் வழிமுறையே.

கணக்காயர் ஆயவர் நம்பிக்கு: தன் பூ கமலன் உடன்
பின்கு ஆயர் ஆய அரியர்: பிறை சடை பிள்ளை: தவர்
வண காயர்: ஆயம் பொலி யார்க்கருவினில் வல்லபைக்கு ஆம்
மணம் காயர் ஆயவர்க்கு ஆட்பட்டும் என்தன் வழிமுறையே.

ப.ரை: நம்பிக்கு கணக்காயர் ஆயவர் - நம்பியாண்டார் நம்பிக்கு
உபாத்தியாயருமானவரும், தன் பூ கமலன் உடன் பின்கு ஆயர்
- குளிர்ச்சி பொருந்திய தாமரை ஆசனராகிய பிரமதேவரோடு
மாறுபாடு கொண்ட இடையராகிய திருமாலும், ஆய அரியர் -
இத்தன்மையரென்று ஆராய்ந்து காண்பதற்காரியவரும், பிறை
சடைபிள்ளை - இளம் பிறையணிந்த சடாபாரத்தினையுடைய
பிள்ளையாரும், துவர் வண காயர் - பவளம் போற் சிவந்த திருமேனி
யுடையவரும், ஆயம் பொலி யார்க்கருவினில் - பக்கட்டம்
நிறைந்திருக்கும் யார்க்கருப் பதியில், வல்லபைக்கு ஆம் மணம்
காயர் ஆயவர்க்கு - வல்லபாம்பிகையுடனான திருமணத்துக்குரிய
திருமேனியருமான விநாயகப்பெருமானுக்கு, என்தன் வழிமுறை
ஆட்பட்டும் - அடியேனது வரும் வம்சாவழியும் அடிமைத்திறம் பூண்டு
நிற்கும்.

வி. கு: திருமணக்கோலத்துக்கு பவளவண்ணம் அமைதலால்,
அது முன் சொல்லப்பட்டது. உபாத்தியாயரும் எனவே அவரே வழிபடு
தெய்வமும் ஆயினார் என்பது பெறப்பட்டது. ஆயம் - வழிபடு தோழியர்
கூட்டமும் ஆயிற்று. .

-97-

முறைக்கு வடிவைத்த மூர்க்கணைச் சாடிய முடிகத்த
நிறைக்கு வடிவைத்த தந்தத்த ரீம்பணை யார்க்கருவி
வுறைக்கு வடிவைகி யொண்கஸ்டர் பூத்தே யூர்ந்துவரும்
பிறைக்கு வடிவைத் தனஞ்சீர் பேதைப் பெருஞ்சுடரே.
முறைக்கு வடு வைத்த மூர்க்கணை சாடிய முடிகத்தர்
இறை குவடு வைத்த தந்தத்தர்: ஈர் பணை யார்க்கருவில்
உறை குவடு வைகி ஓள் சுடர் பூத்தே உயர்ந்து வரும்
பிறைக்கு உவள் துவைத்தனள் தயர் பேதை பெரும் சுடரே.

ப.ஏரை: முறைக்கு வடு வைத்த - நீதிக்குக் குற்றத்தை இட்டு நின்ற, மூர்க்கனைச் சாடிய மூடிகத்தர் - கொடுங்கோபங் கொண்ட கயமுகாசரனைத் தாக்கி அழித்த எலிவாகனரும், இறை குவடு வைத்த தந்தத்தர் - முதன்மை பெற்ற மகா மேருமலையில் பாரதத்தை எழுதுமாறு பதித்த கொம்பினையுடையவருமாகிய விநாயகப் பெருமானது, ஈர் பணை யார்க்கருவில் - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த யார்க்கருத்தலத்துள்ள, உறை குவடு வைகி - மழைபடியும் மலைச் சிகரத்தில் தங்கி, ஒள் சுடர் பூத்து - பிரகாசம் பொருந்திய கிரணங் களை மலரச் செய்து, உயர்ந்து வரும் பிறைக்கு - மேலெழுந்து வரும் இளநிலாவுக்கு, பேதை பெரும் சுடர் உவள் - பெருந்தீபம் போல்பவளாகிய எங்கள் தலைவி, துயர் துவைத்தனள் - துன்பங் களைத் திரட்டிவைத்துள்ளாள்.

வி. கு: பேதை என்பது துன்பங்களை ஒன்று கூட்டிவைத்த பரிவு நிலையைப் புலப்படுத்தி நின்றது. இச் செய்யுள் தலைவன் பிரிந்த விடத்துத் தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கல் என்னும் அகப் பொருட்டுறையாகும். இது தலைவி பொருட்டுத் தோழி புலம்புவது. உறை - மழை.

-98-

சுடரந்தி யாகர் துதிக்கைக் களிறு துதிக்கையர்க்கா மிடரந்தி யாக ரினைப்பத மெண்ணா ரீஸங்கன்றுக்காய் படரந்தி யாகனைக் கும்பதி யார்க்கருப் பத்திநில்லா ரடரந்தி யாகத் தெவன்பயன் காண்ப ரவலத்தரே. சுடர் அந்தி ஆகர்: துதிக்கை களிறு: துதிக்கையர்க்கு ஆறு இடர் அம் தியாகர் இணை பதம் எண்ணார் இளம் கண்றக்கு ஆறு படர் அந்தி ஆறு கணக்கும் பதி யார்க்கரு பத்தி நில்லார் அடர் அந்தி யாகத்து எவன் பயன் காண்பர் அவலத்தரே.

ப.ஏரை: சுடர் அந்தி ஆகர் - ஒளிகாலும் செவ்வானம் போலும் திருமேனி யுடையவரும், துதிக்கை களிறு - போற்றுதற்குரிய யானை வதனத்தினரும், துதிக்கையர்க்குஆழும் இடர் அம் தியாகர் - அவ்வாறு போற்றி வழிபடுவார்க்கு ஏற்படும் துன்பத் தில் அழகிய அர்ப்பணிப்புடையவருமாகிய விநாயகப் பெருமானின், இணைபதம்

வன் - ஆரணன் - வேதவடிவானவன், அந்தரம் ஆளி - ஆகாய வெளியை ஆட்சி செய்பவன், கவினும் கொடி வாரணன் ஆர் அணன் - அழகு மிகும் சேவற் கொடியோனாகிய முருகனுக்கு அரிய அண்ணன், யார்க்கரு வந்த பொன் வாரணன் - யார்க்கருப் பதியில் எழுந் தருளி வந்த பொன் மயமாகிய திருமேனியிடைய ஆனைவதன்த்தினன், அம் நாரணர் அண - வனப்புடைய திருமால் சமீபத்து நிற்க, நல் அருள் ஸந்தவன் - நல்ல கருணையை வழங்கிய வன், நம்பி அனம் பாரணனார் என - நம்பியாண்டார் நம்பி படைத்த திருவழுதை உண்டருளியவர் என்று போற்ற, பவங்கள் அ பாதலத்தே பாறும் - எமது தீவினைகள் யாவும் கீழுலகம் எனப்படும் பாதலத்தி னுள்ளே வீழ்ந்தொழியும்.

வி. கு: பாரணம் - விரதம் முடித்து உண்டல் அது விநாயகர் உண்டாயிற்று.

-94-

பாதலந் தாவிய பாதாம் புயம்பஞ்ச பூதங்களார்
 பூதலந் தாவிநம் பூம்பதி யார்க்கருப் புக்கிகஹள்ளக்
 கோதலந் தாவுங் குடம்பை யொழியக் குறகியவே
 காதலந் தாதிக் கவிவந்து நெஞ்சுட் கவின்பெறவே.
 பாதலம் தாவிய பாத அம்புயம் பஞ்ச பூதங்கள் ஆர்
 பூதலம் தாவி நம் பூபதி யார்க்கரு புக்கு என் உள்ளம்
 கோது அலம் தாவும் குடம்பை ஒழிய குறகியவே
 காதல் அந்தாதி கவி வந்து நெஞ்சள் கவின்பெறவே.

ப.ஏர்: பாதலம் தாவிய பாத அம்புயம் - கீழ் ஏழுலகங்களையும் அளவி நின்ற திருவடித்தாமரைகள், பஞ்ச பூதங்கள் ஆர் பூதலம் தாவி - ஜம்பூதங்கள் பொருந்திய இப்பூவுலகத்தையுன் சார்ந்து, நம் பூ பதி யார்க்கரு புக்கு - எமது எழில் தலமாகிய யார்க்கருக் கோயிலுட்புகுந்து, கோது அலம் தாவும் குடம்பை ஒழிய - குற்றம் சஞ்சலம் என்னும் இரண்டும் இணைந்த இக்கூடு நீங்கவும், காதல் அந்தாதி கவி வந்து நெஞ்சள் கவின் பெற - விருப்பிற்குரிய அந் தாதிப் பாடல்கள் என் இதயத்துள் வந்து எழில் கூரவும், என்

உள்ளம் குறுகிய- அடியேனது உள்ளத்தைக் கிட்டிச் சேர்ந்தன.

வி.கு: திருவடிகள் பாதலந்தாவின எனவே, சோதிமுடி மேலுலகந் தாவியது என்பது அருத்தாபத்தி.

-95-

கவித்த வரைக்குடை யார்தமர் நாரை கவினவந்த
கவித்த வரைக்கழல் கூட்டிய கற்பகர் யார்க்கருவிற்
கவித்த வரைக்கண காம்பரர் தாள்பணிந் தேன்கவிகை
கவித்த வரைக்கணம் பண்ணாதென் லெஞ்சுசுக் கணப்பொழுதே.
கவித்த வரை குடையார் தமர்: நாரை கவின வந்த
கவி தவரை கழல் கூட்டிய கற்பகர் யார்க்கரு வில்
கவித்த அரை கணக அம்பரர்: தாள் பணிந்தேன் கவிகை
கவித்தவரை கணம் பண்ணாது என் லெஞ்சுசும் கணம் பொழுதே.

ப.ரை: கவித்த வரை குடையார் தமர் - வளைய மூடிய கோவர்த்த
னம் என்னும் மலையையே குடையாகப் பிடித்தவராகிய திரமாலுக்கு
உறவினரும் - நாரை கவின வந்த- திருநாரையூர் பெருமையாம்
அழகு தோன்றும்படிவந்த, கவி தவரை - கவிபாடும் வன்மை கொண்ட
தபோநிதியாகிய நம்பியாண்டார் நம்பியை, கழல் கூட்டிய கற்பகர்
- தமது திருவடிகளோடு இணைத்துக் கொண்ட கற்பக விநாயகரும்,
யார்க்கருவில் கவித்த - யார்க்கருத் தலத்தின்கண்ணே மனப்பதிவு
உறைக்கப் பெற்றவரும், அரை கணக அம்பரர் - தனது திருவரையில்
பீதாம்பரந் தரிக்கப் பெற்றவருமாகிய விநாயகரின், தாள் பணிந்தேன்
- திருவடிகளை வணங்கினேன், லெஞ்சுசம் - (அதனால்) என் உள்ள
மானது, கவிகை கவித்தவரை - கொற்றக் குடையினை
மேற்கவித்தவரான அரசர்களை, கணம் பொழுது கணம் பண்ணாது
- ஒரு நொடிப் பொழுதாயினும் மதிக்க மாட்டாது.

-96-

கணக்காய ராயவர் நம்பிக்குத் தண்டுங் குமலஞ்சுடன்
பிணக்காய ராய வரியர் பிறைச்சுடைப் பிஸ்ளைதுவர்
வணக்காய ராயம் பொலியார்க் கருவினில் வல்லபைக்காம்
மணக்காய ராயவர்க் கூட்டபடு மென்றங் வழிமுறையே.

எண்ணார் - இரண்டு திருவடிகளையும் மனத்திற் கொள்ளாதவரும், இளம் கண்றுக்கு ஆழ - இளமையான கன்றுகளுக்காக, படர் அந்தி - பரந்த அந்தி வேளையில், ஆழ கணைக்கு பதி - தாய்ப்பசுக்கள் குரல் கொடுக்கும் தலமாகிய, யார்க்கரு பத்தி நில்லார் - யார்க்கருக் கோயிலில் பக்தியுடன் நில்லாதவர்களும், அடர் அந்தி யாகத்து - நெருங்கிவரும் முடிவு காலத்துச் செய்யும் வேள்விகளால், எவன பயன் காணன்பர் - ஏது பிரயோசனத்தைக் காண்பார்கள், அவலத்தரே - அவர்கள் வருந்தும் கேட்டுக்குரியவர்களே.

-99-

அவனிக் கரும்பிய வற்புதப் போதக மற்றையிடச்
சிவனிக் கரும்பு பதியார்க் கருத்திரு வீதியிலே
பவனிக் கரும்பும் பவளக் கரும்பு பரக்குழியிரப்
புவனிக் கரும்பு மொழிவல் ஸபைக்கிளாரு பொற்கரும்பே.
அவனிக்கு அரும்பிய அற்புத போதகம் அம்மை இடம்
சிவன் இ கரும்பு பதியார்க்கரு திரு வீதியிலே
பவனிக்கு அரும்பும் பவள கரும்பு பரக்கும் உயிர்
புவன் இக்கு அரும்பு மொழி வல்லபைக்கு ஒருபொன் கரும்பே.

ப.ஈர.: அம்மை இடம் சிவன் இ கரும்பு - உலகமாதாவாகிய உமையிடத்தே அமர்ந்தருஞும் சிவனாகிய கரும்பு போலும் இந்த விநாயகர், அவனிக்கு அரும்பிய - உலகத்தின் பொருட்டாகத் தோன்றியருளிய, அற்புத போதகம் - அதிசயமான யானை வதனத்தினரும், யார்க்கரு பதிதிரு வீதியில் - யார்க்கருக் கோயிலின் அழகு மிளிர் வீதியில், பவனிக்கு அரும்பும் பவள கரும்பு - திருவுலா வுக்கு எழுந்தருஞும் பவள வண்ணக்கரும்பும், பரக்கும் உயிர் புவன் - பரந்தள்ள உயிர்க்களுக்காய இறைவனும், இக்கு அரும்பு மொழி வல்லபைக்கு - கரும்பினிமை துஞ்சும் மொழியைப் பேசும் வல்ல பாம்பிகைக்கான, ஒரு பொன் கரும்பு - ஒப்பற் பொன்வண்ணக் கரும்புமாவார்.

வி.கு: விநாயகர் பொற்கரும்பாக அமையவே வல்லபையும் மொழி யாற் கரும்பாகி இணைந்தவறாம். சிவனுக்கும் விநாயகருக்கும் வேறுபாடின்மை தோன்றச் சிவன் இக் கரும்பு என்றார்.

-100-

